


தூக்குத் தமிழ்ப் புலவர்வரிசை - 7

355

காவல பாவலர்கள்



உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

கழக வெளியீடு : காசு

சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - ஏ

காவல பாவலர்கள்

புலவர் கா கோவிந்தன் எம் ஏ
எழுதியது



திருநெல்வேலி தென்னிந்திய
கைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி-6. சென்னை-1.

1964

காங்க முதலியார் கோவிந்தன் (1917)

(C) THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,

Ed 1 Dec 1953

Reprint: Jan 1965

O31,IAw

K4.7

KAVALA PAAVALARKAL

Paari Achakam, Madras-1,

பதிப்பு ரை

பண்டைக்கால நம் தமிழகம், பாவலர் பலரைப் பெந்துத் திகழ்த்து. 'அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்' என, உளர்ந்த நம் தமிழக வேந்தர்களும் பாவேந்தர்களாய் மினிர்தார்கள். அவர்கள் அதனால், புலவர்களை மதித்துப் போற்றும் பொற்புடைய வாழ்வு மேற்கொண்டொழுகினார்கள்.

அத்தகைய அறிவுடை வேந்தர்களின் வாழ்க்கை நிலையா! அவர் பாத்துணிகொண்டு வரைவித்து வெளி யீட்டுள்ளோம். இதில் கருவூர்ச் சேரமான் சாத்தன் முதல் இளந்திரையன் ஈருக இருபத்தெண்ணார் வரலாறு நுவலப்பெறுகின்றது.

இதற்குக் 'காவல பாவலர்கள்' எனப் பெயரித்து சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையில் ஏழாவதாக வெளியிட்டுள்ளோம். இந்நால் வரிசையை வரிசையாக எழுதி வருகின்ற புலவர் திரு. கா. கோவிந்தன் அவர்கள் நம் அரிய முயற்சியால் இதனையும் ஆக்கி உதவினார்கள்.

'இதனைத் தமிழ்ப் பெருமக்கள் வாங்கிக் கற்றுக் கல்வி கேள்விகளிற் சிறந்தாராக மினிர்வார்களென் நம்பு கின்றோம்.

சைவசித்தாந்த ஞாற்பதிப்புக் கழகத்தார்-

உள்ளடை

பக்கம்

தோற்றுவாய்	1
க. கருலூர்ச் ரேரமான் சாத்தன்	4
க. சேரமான் இளங்குட்டுவன்	7
க. சேரமான் கணைக்காலிரும்பொறை	9
க. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை	13
கு. சேரமானென்கை	17
க. நம்பி குட்டுவனூர்	19
க. பாலைபாடிய பெருங்கடுங்கோ	22
அ. மருதம்பாடிய இளங்கடுங்கோ	38
க. முடங்கிக் கிடங்த நெடுஞ்சேரலாதன்	42
க. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்	45
க. கோப்பெருஞ் சோழன்	57
க. நலங்கிள்ளி	67
கந. நல் லுருத்திரன்	74
க. ச. மாவளத்தான்	80
க. கு. அண்டர்மகன் குறுவழுதியார்	82
க. ச. அறிவுடை நம்பி	85
க. எ. ஆரியப்படைகடங்த நெடுஞ்செழியன்	89
க. ச. ஏ. எனுதி நெடுங்கண்ணானார்	93
க. க. ஓல்லையூர்தங்த பூதப்பாண்டியன்	96
க. க. கடலூர் மாய்ந்த இளம்பெருவழுதி	99
க. க. கானப்பேரெயில் கடங்த உக்கிரப்பெருவழுதி	102
க. க. குறுவழுதியார்	105
க. க. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்	106
க. ச. நல்வழுதியார்	112
க. கு. பன்னுடைதங்த பான்டியன் மாறன் வழுதி	114
க. ச. முடத்திருமாறன்	116
க. க. ஆரியவரசன் யாழ்ப்பிரமத்தன்	117
க. ச. இளங்திரையன்	120

காவல ப்ரவல்கள்

தோற்றுவாய்

“இருவேறு உலகத்தியற்கை ; திருவேறு ;
தெள்ளிய ராதலும் வேறு” (திருக் : நஸ)

என்பர் வள்ளுவர். அறிவுடையாரிடையே செல்லும் கில்லா கையும், செல்வமுடையாரிடையே அறிவு சென்றடையா கையும் உலகியல். அறிவுடையார், பொருளினும் அறிவே ஆற்றலுடையது என உணர்ந்தவராதலின், அப்பொருள் பெறு முயற்சி மேற்கொள்ளாது, அறிவுளர் வழியினையே மேற்கொள்வதால் பொருள் அவர்கள்பால் அடைக்கில்து; பொருள் பெற்றுர் தம் அறியாமையால், பொருளே எல்லாம் என்று எண்ணிவிடுவதாலும், அப்பொருளை ஈட்டலும், காத்தலுமாய தொழிற்கே அவர் காலமெல்லாம் கழிந்து விடுவதாலும், அறிவைப் பெறவேண்டும் என்ற எண்ண மற்றவராகிவிடுகின்றனர். இவ்விருவர் நிலைகளும் குறை பாடுடையனவே; அறிவுடையார் கல்வாழ்வு வாழு, அவர்க்குப் பொருள் தேவை; பொருளுடையார் அதை நல்வழியிற் பேண அவருக்கு அறிவு தேவை. ஆகவே ஒவ்வொருவரும் இரண்டையும் பெறுதல் வேண்டும்.

பொருள்பெறுமல் அறிவொன்றையே பெற்றுக்கொடும், அறிவுபெறுமல் பொருளொன்றையே உடையாரையும் ஒன்றுங்கே பெற்றுள்ள உலகில், அறிவுடையார் சொல்வழி பொருளுடையார் நடத்தல்வேண்டும்; அதனால் உலகமும் வாழும்; அவர்களும் வாழ்வர்; அவ்வாறின்றி உலகம் பொருளுடையார் வழிநடப்பது என்று ஆகிவிட்டால், அவ்வுலகம் அவர்கள் அறியாமை வழிப்பட்டு அழிதல் உறுதி.

இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தமிழரசர்கள்; அதனால், அவர்கள், தங்கள்பால் வந்து இரங்து நிற்கும் எளிய வாழ்க்கையினையுடைய புலவர்களோ, அவர்கள் இன்மைநிலை குறித்து என்னி இகழாது, அவர்களும் பொருஞ்சரகளைப் பொன்னேபோல் போற்றி வந்தனர்.

“அரசனே எல்லாம்”; “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”; “அரசன் வாழ்வு, குடுகளின் வாழ்வு; அவன் தாழ்வு, அவர்கள் தாழ்வு” என்ற நிலையிலிருந்த காலத்தில், உலகத்தின் உயிர் எனத்தகும் உயரிய நிலை பெற்றுள்ள அரசன், தான் அரசாள் அறிவினைப் பெருஞ்சு, எதற்கும் அறிவுடையாரையே எதிர்நோக்க வேண்டியவு னுயின், அவ்வுலகிற்கு அழிவு நெடிதுநாள் இராது; ஆதலின் அரசன் அறிவுடையோர் துணைபெறுதற்கு மாருகத், தானே அவ்வறிவுடையனுயின், அவன் ஆனால் நாட்டிற்கு அழிவு அரிதாம். ஆதலின், தமிழர்கள் தங்கள் அரசன் அத்தகைய அறிவுடையோனத்தில் விரும்பினர்; அவர்கள் விரும்பியாங்கே, தமிழரசர்களும் அறிவு நிறைந்த புலவர் பெருமக்களாய் உலகம் போற்ற ஊராண்டிருந்தனர்: தமிழரசர்கள் கல்வியின் பெருமையுணர்ந்து அதைப் போற்றியுள்ளனர்; பொருளின் சிறப்புணர்ந்து, அதை நல்வழியில் ஈட்டி, அறவழியில் செலவழிக்கவேண்டும் என உணர்ந்திருந்தனர்; நாடான் முறை இது; நாடாள்வோன் தகுதி இது; குடும்பகளின் ஆற்றல் இது; அவர்க்குக் கேடு விளைத்தலால் தமக்கு உண்டாம் அழிவு இது என்று உணர்ந்திருந்தனர். மானத்தின் பெருமையினையும், அம் மானம் இழந்தவழி வாழாமையால் வரும் உயர்வையும் உணர்ந்திருந்தனர்; சுருங்கக்கூறின் அக்கால அரசர்கள் அறியவேண்டுவனவெல்லாம் அறிந்திருந்தனர்.

அத்தகைய அறிவுபெற்ற அரசர்களாய், பாவல்ல காவலராய் இருந்தாராத் தொகுத்துக்கூறி, அவர்கள் - அறிந்த அறிவு நலங்கள் இவை; அதனால் அக்காலத் தமிழர்கள் பெற்ற பெரும்பயன் இது என எடுத்துக்காட்டு வதே இச்சிறு நூல். அரசாராய்ப் பிறந்து புலவராய்

தொற்றுவாய்

வாழ்ந்த பெரியார்கள் இருபத்தெண்மரின் வரலாறுகள் இதில் வகுத்துக்கூடப்பட்டுள்ளன. அவர்களுள், கருவூர்ச் சேரமான்சாத்தன், சேரமான் இளங்குட்டுவென், சேரமான் கஜைக்காலிஞம்போறை, சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சேரமானேந்தை, நம்பிகுட்டுவென்றோர், பாலைபாடிய பேருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ, முடங்கிக்கிடந்த நெஞ்சேரலாதன் என்ற ஒன்பதின்மரும் சேர்க்குடி வந்தவராவர்; குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவுன், கோப்பெருஞ் சோழன், நலங்கிள்ளி, நல்லவருத்திரன், மாவளத்தான் முதலிய ஜவரும் சோழர் குடிவழி வந்தவர்; அண்டர்மகன் குறவழுதியார், அறிவுடைநம்பி, ஆரியப்படைகடந்த நெஞ்சேழியன், ஏனுதி நெஞ்கண்ணார், ஒல்லையூர்த்தக் பூதப்பாண்டி யார், கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, கானப்பேர் எயில்கடந்த உக்கிரப்பெருவழுதி, குறவழுதியார், தலையாலங்கானத்துச் சேருவென்ற நெஞ்சேழியன், நல்வழுதியார், பன்னுடே தந்த பாண்டியன் மாறன்வழுதி, முடத்திருமாறன் முதலிய பன்னிருவரும் தமிழ் வளர்த்த பாண்டியர் வழிவந்தவராவர்; இம் மூவேந்தர் வழிவரா அரசர்களாய்ப் புலமையுற்றிருந்த ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன், இளங்கிரையன் என்ற இருவரும் இறுதியில் தொகுக்கப்பட்டு பெற்றுள்ளனர். இவ்வரசர்களின் வரலாறுகளையும், அவ்வரலாறு உரைக்கும் அறவுணரகளையும் அறிந்து பயன்பெறுவோமாக.

க. கருவூர்ச் சேரமான் சாத்தன்

இறையனார், உருத்திரன், சத்திநாதன், பெருங்தேவை னார், பேரெயில்முறுவலார், வெண்டுதியார் முதலாய் சிவனுக்குரிய பெயர்களையும், கண்ணான், தாமோதரன் முதலிய திருமாலுக்குரிய பெயர்களையும், பதுமன்போன்ற நான் முகனுக்குரிய பெயரையும், குமரன், கந்தன் என்பன போன்ற முருகனுக்குரிய பெயர்களையும் புலவர்கள் தங்கள் பெயர்களாக மேற்கொண்டிருந்தனர்; இப்பெயர்களே அல்லாமல் கொற்றன், சாத்தன், தேவன், பூதன் போன்ற சிறு தெய்வப்பெயர்களும் புலவர் பெயர்களாகப் பெரு வழக்கரய் ஆளப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களுள்ள ஒன்றுகிய சாத்தன் என்பதைக் கருவூர்க்கண் இருந்து அரசாண்ட சேரமான்களுள் ஒருவராய் எம்புலவர்ப்பெருங் தகையார், தம் பெயராகக் கொண்டுளார். அப்பெயர், ஸ்ரீயனார்க்குரிய பெயராம். ஆக இவர் பெயரால், இவர் சேர அரசர் மரபைச் சேர்ந்தவர், கருவூர்க்கண் இருந்து அரசரண்டவர், சிறு தெய்வங்களையும் வழிபடும் அளவு கடவுளான்பு கொண்ட குடிவந்தவர் என்ற இவர் வரலாற்றினை அறிகிறோம். இவர் பாட்டாக நமக்குக் கிடைத்துள்ளது. குறுங்தொகைக்கண் வந்துள்ள செய்யுளொன்றே; அது கூறும் பொருள்:

தலைமகள் ஒருத்தியைக் கண்டு காதல்கொண்டானானாக தலைமகன். தம காதலொழுக்கத்தைச் சில நாள்வரை எவரும் அறியாளிலையில் மேற்கொள்ள விரும்பினான்; அத்தகைய களவொழுக்கத்தில் பேரின்பம் இருப்ப துணர்ந்த தலைமகனும் அதற்குத் தடைசெய்திலன்; இது னால், அவன், இரவில் கடத்தற்கரிய வழி பல கடந்துவந்து தலைவியைக்கண்டு செல்வானுயினான். இவ்வொழுக்கத்தைத் தலைமகனும் விரும்புகிறான் எனினும், அவன் வருந் காலக் கொடுமையும், வழியின் ஏதழும் அவனுக்கு அச்சத்தை அளிக்கலாயின: தலைமகளின் அன்பையும், அச்சத்தையும் ஒருங்குணர்ந்த அவன் தோழி, அதற்கொரு மருந்தினைத் தீட்டலாயினான்; தலைவனை இன்றி வாழ்வதோ அரிது:

க. கருஷூர் சேரமான் சாத்தன்

இறையனர், உருத்திரன், சத்தினாதன், பெருந்தேவா னார், பேரெயில்முறுவலார், வெண்டுதியார் முதலாய் சிவனுக்குரிய பெயர்களையும், கண்ணன், தாமோதரன் முதலிய திருமாலுக்குரிய பெயர்களையும், பதுமன்போன்ற நான் முகனுக்குரிய பெயரையும், குமரன், கந்தன் என்பன போன்ற முருகனுக்குரிய பெயர்களையும் புலவர்கள் தங்கள் பெயர்களாக மேற்கொண்டிருந்தனர்; இப்பெயர்களே அல்லாமல் கொற்றன், சாத்தன், தேவன், பூதன் போன்ற சிறு தெய்வப்பெயர்களும் புலவர் பெயர்களாகப் பெருவழக்கரம் ஆளப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களுள் ஒன்றுகிய சாத்தன் என்பதைக் கருஷூர்க்கண் இருந்து அரசாண்ட சேரமான்களுள் ஒருவராய நம்புலவர்ப்பெருந்தகையார், தம் பெயராகக் கொண்டுளார். அப்பெயர், ஜூயனர்க்குரிய பெயராம். ஆக இவர் பெயரால், இவர் சேர அரசர் மரபைச் சேர்ந்தவர், கருஷூர்க்கண் இருந்து அரசர்ன்டவர், சிறு தெய்வங்களையும் வழிபடும் அளவுகடவுளன்பு கொண்ட குடிவங்தவர் என்ற இவர் வரலாற் தினை அறிகிறோம். இவர் பாட்டாக நமக்குக் கிடைத்துளது, குறுங்தொகைக்கண் வந்துள்ள செய்யுளொன்றே; அது கூறும் பொருள்:

தலைமகன் ஒருத்தியைக் கண்டு காதல்கொண்டானானாருதலைமகன். தம் காதலொழுக்கத்தைச் சில நாள்வரை எவரும் அறியாங்கிலையில் மேற்கொள்ள விரும்பினான்; அத்தகைய களவொழுக்கத்தில் பேரின்பம் இருப்பதுணர்ந்த தலைமகனும் அதற்குத் தடைசெய்திலன்; இதனால், அவன், இரவில் கடத்தற்கரிய வழி பல கடங்குவந்து தலைவியைக்கண்டு செல்வானுயினான். இவ்வொழுக்கத்தைத்துத் தலைமகனும் விரும்புகிறார் எனினும், அவன் வருங்காலக் கொடுமையும், வழியின ஏதும் அவளுக்கு அச்சத்தை அளிக்கலாயின : தலைமகளின் அன்பையும், அச்சத்தைத்தயும் ஒருங்குணர்ந்த அவன் தோழி, அதற்கொரு மருந்தினைத் தேடலாயினான்; தலைவனை இன்றி வாழ்வதோ அரிது;

அவன்வரும் வழியின் நிலையோ மிகவும் கொடிது; இதற்கு வழி, அவன் அத்தகைய கொடிய வழியில் வரவேண்டிய தின்றித் தலைவியோடிருத்தலேயாம். அதற்கு வழி, அவன், இவளை வரைந்துகோட்டே என உணர்ந்தான்; இதைத் தலைவனுக்கு அறிவிக்க விரும்பினான்.

தாம் அறிவிக்க விரும்பும் சில செய்திகளை அவர் முன் கிண்று அறிவிக்கச் சிலர் நானுவர்; அங்கிலையில், கடிதம் வழியாகவோ, அன்றி வேறு வழியாகவோ அறிவித்தலே ஸன்றாம். தம் உள்ளக் கருத்தினைத் தலைவனுக்கு நேரே அறிவிக்கத் தோழி அஞ்சினான். ஆனால், கூருதிருத்தலும் கூடாது எனவும் உணர்ந்தான். ஒருங்கால் தலைவன் நள்ளிரவில் வந்து விட்டின் புறத்தே நின்று கொண்டிருக்கிறான்; இதை அறிந்துகொண்ட தோழி, அவன் வருகை யினை அறியாதாள் போன்று, அவன் கேட்குமாறு தலைவியை நோக்கி, “தோழி! தலைவனும், நீயும் கொண்டுள்ள அன்பின் உண்மை நிலையினை உணர்ந்தவளாதவின், வந்த தலைவரை, ‘காலம் மிகுதியும் கழிந்து விட்டது’; வழியில் ஏதமிரும் முன்னரே செல்வது நன்று; செல்கின்றீர்களா?’ எனக்கேட்டு விரைந்து அனுப்பவும் வாய்வங்கிலது; வழியில் ஏதம்பல உண்டு என அறிவேன் ஆதவின், அவ்வழியே அவனை வரக்கூறுதல் நன்றன்று ஆதவின், ‘நாளை வருகின்றீர்களா?’ எனக்கேட்டு வரவேற்கவும் வாய்வங்கிலது; இவ்வாறு, அவனையின்றி வருந்தும் நின் அன்பு கண்டு அஞ்சவதா? படமெடுத்தாடும் பாம்பையும் அழிக்கும் இடியேறு முழங்கும் நள்ளிரவில் வருகின்றனரே என அவர் வரும் வழித்தமும், காலக்கொடுமையும் கண்டு அஞ்சவதா? என்றே அறிந்திலேன்; என் செய்வேன்?” என்று கூறுவாளாயினா:

“சேறிரோ? எனச் செப்பலும் ஆற்றாம்;
 ‘வருவிரோ?’ என வினவதும் வினவாம்;
 மாங்குச்செய்வாம் கொல்? தோழி! பாம்பின்
 பையுடை இருந்தலை துயிக்கும் ஏற்றிருடு
 கந்தாள் என்னர் வந்து
 கெடுமென் பணைத்தோள் அடைந்திச் சேந்தேரே.” (குறுங்குசுதா)

தோழி கூறும் இச்சொற்கள், தலைவியின் சிலையினைத் தலைமகனுக்குத் தெளியூணர்த்தி, இக்களவொழுக்கத்தினை மேலும் மேற்கோடல் நன்றன்று; விரைந்து வரைந்து கோடலே நன்றாம் என்ற முடிவினை அவனைக் கொள்ளுமாறு செய்யத் துணைபுரியும்: கிடைத்த இவ்வொரு பாட்டே, தலைமகள், தலைமகன், தோழி இவர்கள் தம் அன்புள்ளங்களைத் தெளிவிக்கும் புலவர் தம் புலமைத்திறத்தினைப் புலப்படுத்துவது காண்க.

தோழி, ‘சேநீரோ’ என்பதில் அவள் மன நடுக்கமும், ‘வருவீரோ’ என்பதில் தலைவன் வருங்கால், அவன் வரும் வழியில் நினைப்பினும் கடுகிவரும் இடையூறுகளால் தமக்கு ஏற்படும் கரையில்லாத் துண்பமும் புலனுமாறு அமைத்து வைத்த திறப்பாடு மகிழ்ந்து இன்புறற்குரியது.

இவ்வரறு தோழி தலைவிக்குக் கூறுங்கால், இனி இதற்குச் செய்யும் வழி யறியாதவளாய்த் தலைவியையே இதற்கு ஓர் ஏதுக்கூறுமாறு கேட்பாள்போல், ‘யாங்குச் செய்வாம்’ என்று கடாவுகின்றன. இதில் இத்தனை நயங்களும் பொதிந்து மனற்கிளைக்க நீருறுமாப்போல் அரும்பொருள் பலகெழும் அமைந்திருத்தலை ஓர்ந்து ஓர்ந்து ‘நவில்தொறும் நூல்கயம் போலும்’ என்னும் பொன்மொழிக்கு இலக்காக இருத்தலைக் கண்டு இன்புறுக-

2. சேரமான் இளங்குட்டுவன்

சேர அரசர்கள் குட்ட நாட்டிற்கு உரிமை பூண்டிருந்த சிறப்பால், தம் பெயர்களுள் ஒன்றாகக் குட்டுவன் என்பதையும் மேற்கொண்டிருந்தனர்; பல் யானைச்செல் கெழு குட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், குட்டுவன் சேரல் என்ற பெயர்களைக் காண்க. அச்சேரர் மரபிலே பிறங்கு, நனி இனையனுய காலத்திலேயே புலமை யிற் சிறங்கு, விளங்கிய காரணத்தால், நம் புலவர் சேரமான் இளங்குட்டுவன் என்று அழைக்கப் பெற்றுளார். நெடுஞ்செழாகை என அழைக்கப்பெறும் அகநானுாற்றில், பாலைத் தினையில், தலைமகன் ஒருவனைக் காதலித்து, தன்மனையிலேயே இருப்பின் தங்கள் அங்கு வாழ்க்கைக்கு இடையூறு உண்டாம் என அஞ்சி, அவனேனுடு அவனுார் சென்றுவிட்ட தன்மகளை நினைந்து அழும் செவிலித்தாய் கூற்று அழைந்த செய்யுளான்று காணப்படுகிறது; நம் புலவர்தம் புலமை யினைப் புலப்படுத்த நமக்குக் கிடைத்த பாட்டு அஃதொன்றே.

இதில், அழகிய இனிய சொற்களையே கூறும் தலை வியின் தோழிமார்களையும், அவர்களோடு சிறிது பொழுது பந்தாடி மகிழும் அதற்கே வருந்தும் அத்துணை மென்மை யுடைய தலைவியையும், அத்தகு மென்மையுடையாள், தான்கொண்ட காதலொழுக்கத்திற்கு ஊறு நேராவண்ணம் தலைவனுார் செல்ல முற்பட்டபொழுது, காடும், மலையும் செறிந்த பாலை நிலத்தில், கோடைக்காலத்து ஞாயிற்றின் வெப்பக் கொடுமையைலும், ஆண்டுவீசும் கோடைக்காற்றின் துணையாலும் தீப்பிடித்து ஏரியும் மூக்கிற காடுகளின் நெருப்பினால், மேலும் பசுமையற்று, நடப்பதற்குத் தகுதி யற்றுப்போன சரவழியில் நடந்து செல்லவல்ல திண்மை உடையா எானமையினையும், தன்மகளின் மென்மையினையும், அவள் சென்ற ஆற்றின் கொடுமையினையும் உணர்ந்த அவள் தாய், அத்தகு கொடுவழியில் அவள் விரைந்து செல்லவல்லளோ என எண்ணி வருந்தும் வருத்த நிலை யினையும், பெற்றெடுத்த தாய் வருந்துவளோ எனவும்

என்னிப்பார்மல், கொடிய பாலீவழியில் செல்லத்தக்க வண்ணமயுடையதாம் வண்ணம் மகளிர்தம் மெல்லிய உள்ளத்தையும் மாற்றவல்ல இன்சொல் வழங்கும் அன்பு விறை ஆண்மகளையும் எடுத்துக் காட்டியுள்ளார் :

‘நேரகோ யானே ! நோதகும் உள்ளாம்;
அந்தீங் கிளவி ஆயமொடு கெழிலீப
பங்குவழிப் படர்குவ ளாயினும், கொந்துநனி
வெம்புமன் ; அளியன் தானே ; இனியே,
வன்க ஞான் மார்புற வளைஇ,
இன்சொல் பினிப்ப எம்பி, கங்கண
உறுதரு விழுமம் உள்ளாள் ; ஒய்யெனத்
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு திண்டவின்
பொறிப்பிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப்
பைதறு சிமையப் பயர்க்கு ஆரிடை
நல்லடிக் கமமந்த வல்ல மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே ? எல்லி
ஒங்குவளர் அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனெனுடு பொவிந்த வானிற் ரேன்றித்
தேம்பாய்க் தார்க்கும் தெரியினர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கண்கமழ் புதுமலர்
கைவிடு சுடரிற் ரேன்றும்
மைபடு மாமலீ விளங்கிய சுரனே.’ (அகம் : கடிந.)

இதில், கோங்கு மலர்ந்த காட்சி, மீன்பல விளங்கும் வான்போலும் எனவும், காற்றுடிக்க அம்மலர் உதிர்தல் கானவர் பரண்மீதிருந்து யானையை விரட்ட வீசும் தீப் பந்தம் போலும் எனவும் கூறிய உவமை நன்று.

ஈ. சேரமான் கலைக்காவிரும்பொறை

சேரமான் கலைக்காவிரும்பொறை சங்ககாலச் சேர அரசர்களுள் சிறந்தோனுவன்; சேர அரசர்களுள் இரும் பொறை மரபினர் என்ற கிளையினர் சிலர், மேலைக் கடற் கரைப் பட்டினங்களாகிய தொண்டி, மாந்தை, நறவு என்ற பேரூர்களைத் தலைநகர்களாகக் கொண்டு நாடாண்டிருங் தனர்; அவர் வழி அரசர்களுள் சேரமான் கலைக்காவிரும் பொறையும் ஒருவனுவன். நம் இரும்பொறை, வெற்றி யன்றித் தோற்றலை யறியாத வேற்படை நிறைந்த பெரிய படைக்கு உரியவன்; படைவலியோடு சிறந்த உடல்வலியும் உடையவன்; ஒருகால் தன் பாசறைக்கண் இருந்தபோது படையைக் சேர்ந்த யாளையொன்று மதம் மிக்கு அழிவு பல செய்து திரியலாயிற்று; அவன் படைமறவர் அதனை அடக்கலாற்றுது அஞ்சி நடுங்குவாராயினர்; அக்காலை அவ்யாளையை அடக்கி, அவ்வீரரெலாம் அச்சம் நீங்கி இனிது கண் படுக்குமாறு செய்த பேராண்மை உடையவன் நம் கலைக்காவிரும்பொறையே; கலைக்காவிரும்பொறை காலத்தே சிறந்த கொடைப் புகழ் கொண்ட பெருவீரனுகிய மூவன் என்பானானுவன் இருந்தான்; அவனுக்கும், கலைக்காவிரும்பொறைக்கும் இடையே ஏனோ பகை வளர்ந்து விட்டது; நம் இரும்பொறை அவளைப் போரில் வென்று அகப்படுத்தியதோடு அவன் பற்களையும் பிடுங்கி, தன் வெற்றிச் சிறப்பை ஏனோப் பகைவேந்தரெல்லாம் அறிந்து அஞ்சமாறு அவற்றைத் தன் தொண்டிநகர்க் கோட்டை யின் வரையிற் கதவில் அழுத்தி வைத்தான்; இரும்பொறை யின் இப்போராண்மைகளை எல்லாம், அவன் அவைக்களாப் புலவராய் பொய்க்கையார், நற்றினைச் செய்யுளொன்றில் அமைத்துப் பாராட்டியுள்ளார்.

“மூவன்,

முழுவலி முள்ளையிறு அழுத்திய கதவின் கானாலங் தொண்டிப் பொருஙன்; வெனவேல் தெற்றலருங் தானைப் பொறையன்; பாசறை

நெஞ்சம் நடுக்கு மாடம் துஞ்சா மறவர்
திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக்
கடாஅம் கழி இய கதனடங்கு யானைத்
தடவுங்கிலே ஒருகோடு.” (நற் : கஅ)

இத்தகு பெருவீரனுகிய இரும்பொறைக்கும் செங்கணன் என்ற சோழ அரசனுக்கும் பகை உண்டாயிற்று; இருவரும் கழுமலம் என்ற நகரை அடுத்துள்ள திருப்போர்ப்புறம் என்ற ஓரிடத்தே போரிட்டனர்; ‘யானைக்கும் அடிசறுக்கும்’ என்ப; பெரும்படையும் பேராண்மையும் உடையானுகிய சேரமான் கணைக்கரவிரும்பொறை, சேரமுன் தன் பெரிய யானைப்படையினை வெல்லமரட்டாது தோற்றுன்; செங்கணன் தோற்ற சேரைக் கைப்பற்றிக் கொண்டுபோய்க் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான்.

சிறையில் இருந்த சேரன், ஒருநாள் சிறைக்காவலரை உண்ணீர் தரவேண்டினான்; அவர்கள் அவனுமொரு சிறைக்கைதியே என்ற எண்ணமுடையராய், ஏனைக்கைதிகள் பால் நடங்குகொள்வதேபோல் அவன் கேட்டபோதே தாராது காலம் தாழ்த்தித் தங்கும், தரும்போதும் அரசன் என்ற மதிப்பின்றித் தங்கும் இழிவு செய்தனர்; காவலர் தம் இவ்இழிசெயல் பொறுத அரசன், அவர்தங்த அங்கீரை உண்ணது ஒருபால் வைத்துவிட்டு,

“போர்க்களம்புக்குப் போரிட்டு வாள்வடுப் பெற்ற வர்க்கே துறக்கத்தில் இடமுண்டு என்ப; இறங்கு பிறந்த குழந்தையும், உருவின்றிப் பிறந்த ஊன்தடியும் அத்தகு வாள்வடுப்பெறும் வாய்ப்பினைப் பெறுவதில்; ஆதலின் அவை துறக்கம் புகா; ஆனால், அவற்றையும் துறக்கம் அனுப்பும் உள்ளத்தராய அரசர்கள், அவற்றைத் தருப் பைப்புல்மீது கிடத்தி ‘வெற்றிவீரர் சென்ற வழியே இவையும் செல்க’ என வாழ்த்தி வாளால் வெட்டிப் புதைப்பர்; இஃது அரசர்கள் பண்பு; அத்தகைய அரசர் மரபிலே, சங்கிலியால் பினிக்கப்பட்டு இழுத்துச் செல்லப் படும் நாய்க்களேபோல், புகைவரால் தளைசெய்யப்பெற்று,

அவர் அடைத்த சிறையகத்தே வாழ்ந்து, அவர்கள் அளிக்கும் உணவினை உண்ணேன் என்ற உறுதிப்பாடு அற்றுத், தம்வயிற்றுப் பசித்தீயை அடக்குவதற்காக, அவரே தாராத விலையில், தாமே இரங்குவேண்டி, அவர் இகழ்ந்து அளித்த நிரை உண்ணும் இழிவிலையுடைய கீழ்மகன் இவ்வலகில் என்றும் பிறந்ததிலன்” என்று எண்ணி, எண்ணியதம் எண்ணத்தை ஓர் ஏட்டில் எழுத்துருவாக்கி அண்மையில் இருத்தி உறங்கிவிட்டான். அவ்வாறு எழுத்துருப்பெற்ற அவன் உள்ளாமே இப்பாட்டு :

“குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
 ‘ஆளன்று’ என்று வாளின் தப்பார் ;
 தொடர்ப்பாடு ஞமலியின் இடர்ப்பாடுத்து இரீஇய
 கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
 மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
 தாம் இரங்குணும் அளவை
 ஈன்மரோ? இவ்வுலகத் தானே.”

(புறம் : எக)

‘ஒட்டார்பின் சென்றெருவன் வாழ்தலின் அங்கிலையே
 கெட்டான் எனப்படுதல் நன்று’

(திருக்க்கூள)

‘மருங்தோமற்று ஊன் ஒம்பும் வாழ்க்கை? பெருந்தகைமை
 பீடழிப் வந்த இடத்து’

(திருக்க்கூள)

என்ற உயர்ந்த பண்பாடு கெடாவகை வாழ்ந்து

‘இளிவரின் வாழாத மான முடையார்
 ஒளிதொழு தேத்தும் உலகு’

(திருக்க்கூள)

என்ற குற்பாவிற்கு அரிய ஓர் எடுத்துகாட்டாய் விளங்கிய அவன் உள்ளாச் சிறப்பினை விளக்க இவ்வொரு பாட்டே போதுமன்றோ?

சேரமான் கணக்கா விரும்பொறையின் அவைக்களத்தே இருக்கு அவன் வெற்றிச்சிறப்பினையும், மற்றுமிக்கா மானம் சிறைந்த அவன் பண்பாட்டுப் பெருமையினையும் பாடுமகிழும் புலவராகிய பொய்க்கையார், அரசு ஊக்கு நேர்ந்த கதியினைக் கண்டார்; கலங்கினார்; அவனைச் சிறைவீடுசெய்து சிறப்பித்தல் தம் கடன் என உணர்ந்தார்;

சோழன் செங்கணேன், சேரனைச் சிறைசெய்த கொடி யோன் எனினும், புலவர்பாலும், அவர்தம் பாக்கள் பாலும் பெரு மதிப்புடையான் என்பதை அறிவாராதவின், உடனே அவனரசவை அடைந்து, அவனுக்கும் இரும் பொறைக்கும் நடந்த கழுமலப் போரின் சிறப்பையும் அதில் செங்கணேன் பெற்ற வெற்றிப் புகழினையும் பாராட்டுக் ‘களவழிநாற்பது’ என்ற பெயரால் நாற்பது பாக்களைப் பாடி நின்றார்; அவர் பாடற்பொருளும் பெருமையும் உணர்ந்த செங்கணேன் அவர் உள்ளம்முவக்கும் வண்ணம் அவர் அன்புகாட்டும் அரசனுய சேரமானைச் சிறையினின் ரும் விடுத்து அவர்பால் ஒப்படைத்து மகிழ்ந்தான்; அவற்றுள் சில:

“களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தனையை வெட்டி அரசிட்ட பரிசும்.”
(கவிங்கத்துப்பரணி)

“இன்னருளின்
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தனைவிட்ட பார்த்திபனும்”(விக்கிரமசோழனுலா)

“பொறையனைப் பொய்கை விளக்குக்
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்”
(குலோத்துங்கச்சோழனுலா.)

“பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தனையை விட்டக் கோன்”
(இராசராசசோழனுலா.)

“செய்கை அரிய களவழிப்பா முன்செய்த
பொய்கை யொருவனுற் போந்தரமோ?” (பழம்பாடல்)

பெரும்புலவர் ஒருவரின் அரிய நண்பனும் விளங்கிய சேரமான் களைக்காலிரும்பொறை தானும் ஒரு புலவனும் விளங்கி, ‘மறனிமுக்கா மானம் உடைய’ அக்கால அரசர் களின் உள்ளத்தினையும், அவ்வாழ்க்கையைப் பேணிப் போற்றுதற்கு அவர் துணையாக மேற்கொண்ட வழக்கங்களையும் விளங்க உரைத்த வேந்தனுதல் கண்டு மகிழ்க்.

ச. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

தமிழரசர்கள் தாம் வெற்றிபெற்ற பேரர்க்களைப் பெயர்களைத் தம் பெயர்களோடு இணைத்து ஆரியப்படை கடந்த நேரங்கேழியன், தலையாலங்கானத்துச் சேருவேன்ற நேரங்கேழியன், கானப்பேர்தந்த உக்கிரப் பேருவழி, தெள் ளாறேறிந்த நந்திவர்மன் என வழங்கிப் பெருமை கொண்டாடுவதைப்போன்றே, அவ்வரசர்கள் இறங்த இடங்களையும் அவர் பெயர்களோடு இணைத்து வழங்கி வரலாற்றிற்குத் துணை புரிந்தனர்: சிக்கந்பள்ளித்துஞ்சிய சேல்வக்கடுங்கோ வாழியாதன், கரியாற்றுத்துஞ்சிய நேரங்களில், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்களில் சேட்சேன்னி, குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளாவன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளாவன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழி, சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன், வேள்ளியம்பலத்துத் துஞ்சிய பேருவழி, யானைமேல் துஞ்சிய இராசகேசரி இரசாதிராசன் என்ற பெயர்களைக் காண்க.

சேர நாட்டில் கோட்டம்பலம் என்றேர் ஊர் உண்டு; அஃது, இப்போது அம்பலப் புழை என வழங்குகிறது; இந்த அம்பலப்புழை இன்றும் பழங்காலச் சிறப்பு வாய்ந்துள்ளது; இதையுடுத்து மாக்கோதை மங்கலம் என்ற பெயருடைய ஓர் ஊரும் காணப்படுகிறது; மாக்கோதை என அழைக்கப்பெறும் சேர அரசன் ஒருவன் தன் இறுதிக்காலத்தில் அக் கோட்டம்பலத்தில் வாழ்ந்து உயிர்விட்டானாதவின், அவனைக் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை எனப் பெயரிட்டு அழைத்தனர்; “சில ஏடுகளில் கோட்டம்பலத்துத் துஞ்சிய என்பது கூத்தம்பலத்துத் துஞ்சிய எனச் காணப்படுகிறது; சேராடு கூத்துக்கூக்குப் பெயர் போய்து; கூத்து நடைபெறும் கூத்தம்பலங்கள் பல, அங்காட்டின் பல பகுதியிலும் காணப்படும்; நம் மாக்கோதை அத்தகைய கூத்தம்பலத்தே இருங்கு ஆங்கு நடைபெற்ற கூத்தொன்றைக் கண்டிருந்தவழி உயிர்துறந்து

தான்; அதனால் அவன் பெயர் கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவதாயிற்று” என்று கூறுவர் சிலர்; இன்னி, வளவன் என்பன சோழர்களைக் குறிப்பன போலவும், வழுதி, மாறன் என்பன பாண்டியர்களைக் குறிப்பன போலவும், கோதை என்பது சேரர்களைக் குறிக் வரும் பெயர்களுள் ஒன்றும்.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்தலை இரண்டு; ஒன்று, இரவுக்குறி வந்து நிற்கும் தலைமகன்பால் அவன் வரும்வழி ஏதம்கூறி வருதலை விலக்கி விரைதலை வேண்டும் அகநானுற்றுப் பாடல்; மற்றெருன்று, இறந்த தன் மனைவியை ஈம ஒன்ளமூல் எரிபபதுகண்டு வருந்திப் பாடிய கையறு நிலைச்செய்யுள்; அது புறநானுற்றில் வந்துள்ளது; அகநானுற்றுப் பாடலில் சின்னட்களுக்கு முன்னரே பிறந்ததும், தளர்ந்தைகொண்டு அசைந்து அசைந்து இயங்குவதுமாகிய தன் கன்று, அருவிகளின் இன்னேஶச மால் மயங்கி உறங்கிக்கொண்டிருக்க, அதற்குக் காவலாய்த் தன் பிடியினைத் தழுவிக்கொண்டு நிற்கும் களிறு ஒன்றின் அன்பு வாழ்க்கையினையும், அவ்வன்பு வாழ்க்கைக்கு ஊறு விளைக்கச் சூழ்ந்துவிற்கும் மலைக் குகைகளிலிருந்தும் முழங்கும் புவிகளின் கொடுவரம்க்கையினையும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்; நும்மைப் பிரியாது கலந்திருப்பதை மகிழ்ந்து வரவேற்கிறோம் எனினும், நீ வரும் வழியேதம் கண்டு விடியும்வரை சீர்கலங்கும் கண்களோடு நிற்க வேண்டியவராகிறோம்; ஆகவே இரவு வருதலைத் தவிர்க எனக் கூறும் மகளிரின் அன்பு உள்ளத்தையும், தலைமக னுக்குக் கேடு உண்டாகுமோ என அஞ்சம் அவர்தம் அருள் உள்ள த்தையும் எடுத்துக் கரட்டியுள்ளார்; மாக்கோதை யின் குடிப்பற்று குன்றிலிட்ட விளக்கெனத் தோன்றி விளங்குவதை இப் பாட்டில் காண்கிறோம்; யானைக்கள்றை உறங்கலைக்கும் அருவியோசைக்குத், தான் பிறந்த சேரர் குடிவந்த முன்னேநைகிய பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்பான் அளித்த சோற்றுப் பரிசிவினை அவன்

அறச்சாலை அடைந்து பெற்று உண்ணவருவார் ஆண்டுச் செய்யும் பேரொலியினை உவமையாக்கிக் கூறியதோடு, அவ் வுதியன், கொடுப்பதைத் தன் பிறவிக்கடமையைக்க கொண்டவன் ; இவர் ஏதிலார் ; இவர் இனியார் என்ற எண்ணமற்ற நடுநின்ற உள்ளத்தவன் என்று பாராட்டியும் உள்ளார் :

“கொடைக்கடன் என்ற கோடா கெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலியெழுந்து
அருவி யார்க்கும் பெருவரைச் சிலம்பின்
என்றணி இரும்பீடு தழீஇக் களிருதன்
தூங்குடைக்குழலி துயில்புறங் காப்ப
ஒடுங்களை புலம்பப் போகிக் கடுங்கண்
வாள்வரி வயப்புவி கண்முழை உரற்.” (அகம்: கசா)

அவர் பாடிய புறநானூற்றுப் பாடல், மாக்கோதை தன் மனைவிபால் கொண்டிருந்த பேரன்பைப் புலப்படுத்துவதாம். மாக்கோதையின் மனைவியாராகிய அரசமாடேதவி யார் இறந்துவிட்டார் ; இறந்தார் உடலை ஈமத்தீயிலிட்டுக் கொளுத்திவிட்டனர் ; ஏரிகின்றது அவர் உடல் ; அதைக் கண்டு நிற்கும் மாக்கோதையார் உள்ளம் கழிந்தகாலக் காதல்வாழ்வை எண்ணித் துயர் உறுவதாயிற்று ; அவரோடு கூடிவாழ்ந்த காலத்தே ‘பிரியென் ; பிரியின் உயிர் தரியேன்’ என்றும், ‘காதல், காதவின்ஹேல் சாதல்’ என்றும் வழங்கிய வன்புரைகளை எண்ணினார் ; ஒருவரை யொருவர் பிரிந்து வாழமுடியுமா என வாழ்ந்த அக்கால வாழ்க்கையினை எண்ணிப்பார்த்தார் ; அவர் உள்ளம் நாணிற்று ; “இன்று அவள் இறந்துவிட்டாள் ; அவருடல் என் கண்முன்னரே இதோ பற்றி எரிகிறது ; அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ; எனினும் என் உயிர் போய்விடவில்லை. வாழ்கிறது என் உயிர் ; இங்கிலை என் ஜோப் பெரிதும் வருத்துகிறது ; அவள் இறந்ததால் யான் பெற்ற நோய், அத்துணைப் பெரிதன்று ; பிரிவுத்துயச் சென்மையில் மிகப் பெரிதாயின், அஃது என் உயிரையு

மன்றே கொண்டுபோயிருத்தல்வேண்டும் ; ஆனால் அது, அதைச் செய்யவில்லையே ; உயிரைக்கொண்டுபோம் அற்றல் அவள் பிரிவுத்துயர்க்கில்லை ; என்னுல், இஃது உண்மைத் துயரன்று ; இறந்த மனைவியை என்னி உண்மைத் துயர குறையான், அவள்பால் கொண்ட காதலும் உண்மைக்காத என்று போலும் ! என்னே இவ்வுலகியல் ! என்னே இவ்வியந்நகரின் திருவினீயாடல் !” என்றெல்லாம் அறற்றி அழுவாராயினர் :

“யாக்குப்பெரி தாயினும் கோயளவு என்னத்தே ? உயிர்செகுத் தல்லர மதுகைத்து அன்மையின் ? கள்ளி போசிய களரியம் பறந்தலே வெள்ளிணைப் பொத்திய விளைவிற கீழ்த்து ஒள்ளழற் பள்ளில் பாயல் சேர்த்தி ஜாங்கர் மாங்கநான் மடங்கத ; இன்னும் வாழ்வல் ; என் இதன் பண்பே !”

(புரம் உடல்)

இக்கருத்தொப்பத் தண்டியலங்கார மேற்கோடு செய்யுளிலும் வருதல் காண்க :

“கழல்சேர்ந்த தாள்விடலே காதலியெய் திண்டும் அழல்சேர்ந்து தண்ணென்ற சயர்ந்தான்—குழல்சேர்ந்த தாமம் தரியா தசையும் திருமேனி சமய் தரிக்குமோ என்று.” (தண்டி. கு. ச. மேற்கோள்.)

ஒ. சேர்மாணந்தை

இருங்கு இல்லறம் ஆற்றும் தலைகள், அவ்வில்லற வாழ்க்கை இனிது நடைபெறுதற்குப் பெரும் பொருள் வேண்டும்; அப்பொருளைத் தேடிக் கொணர்தல் ஆண்மகந் குற்ற கடமை என உணர்ந்து, அப்பொருளைட்டும் முயற்சி மீற்கொண்டு வெளிநாடு செல்லத் துணிவன்; வெளிநாடு செல்வோர் தம் மனைவியரையும் உடன்கொண்டு செல்லு தல் இயலாது; அதனால், அன்றுவரை பிரிந்தறியாத தம் மனைவியைப் பிரிந்துசெல்லவேண்டுமே என்ற எண்ணம் அவனைப் பெரிதும் கலக்குவதாயிற்று; பிரியாது இருப் பதொ அரிது என்பதையும் உணர்கிறுன்; சென்றுவரும் எண்ணமுடையேன் என்று கூறவும் அஞ்சகிறுன்; இறுதி யில் தன் கருத்தினை எவ்வாருமினும் அவன் உணரவுத்தல் வேண்டும் என உறுதிகொண்டான்; தன் கருத்தினைத் தெளிய உரைக்காது குறிப்பான் உணர்த்தத் தொடங்கினான்.

மனைவிபால் அன்றுவரை காட்டாத பேரன்பு காட்டத் தொடங்கினான்; கணவன்பால் கானும் இம்மாற்றம் தலை விக்கு அச்சத்தை உண்டாக்கிற்று; அமைதி புயலுக்கு அறிகுறி என்ப; தலைவன் செய்யும் இத்தலையளிக்குக் காரணம் இருத்தல்வேண்டும் என உணர்ந்தாள்; அவன் உள்ளம் சிறிதே நடுங்கத்தொடங்கிற்று; அங்கிலையில் அவன் வெளிநாடு செல்லுங்கால் துணியாக எடுத்துச் செல்வதற்கு என வேல்களைத் துடைத்துச் செப்பனிடுவ நைக் கண்டாள்; அவன் ஐயம் உறுதியாயிற்று; தலைவன் பிரிந்து வெளிநாடு செல்லப்போகிறுன் என்பதை உணர்ந்தாள்; உடனே தோழியை அழைத்து, “தோழி! நம் தலைவர் இப்போது செய்யும் மிக்க தலையளியும், அவரின் வேறு சில செயல்களும், அவர் பிரியும் உள்ளத்தவர் என்பதை உணர்த்துகின்றன; அவரைப் பிரிந்து யான் எவ்வாறு உயிர்வாழ்வேன்?” என்று கூறிக் கண்ணீர் விட்டுக் கலங்குவரளாயினான்! தோழியோ தலைவன் பிரிந்து செல்வான்; அஃது அவன் கடமைகளுள் ஒன்று என்றெல்

லாம் டணர்வாள்; என்றாலும் எதையாவது கூறித் தலைவி ஷயத் தேற்ற எண்ணினாள்; தலைவன் வெளிநாடு செல்வதற் கான முயற்சிகள் மேற்கொண்டதைபெல்லாம். தலைவி கண்டுளாள் ஆதலின், தலைவன் செல்லான் எனக் கூறினால் ஏற்றுக்கொள்ளாளாதலின், “தோழி! தலைவர் கின்னைப் பிரிந்து செல்லார் என்றே யான் எண்ணுகிறேன்; ஆனால், அவர் செல்வது உறுதி என்று நீ கூறுகின்றனே; அவ்வாரூயின், அவர் தனித்துச் செல்வாரல்லர்; நின் நுதல் காறும் நறுமணம் அவரைப் பிரியவிடாது; நின் நுத லழுகினும், நின் கண்களில் தேங்கிவிற்கும் கண்ணீர், தனித்து விட்டுச் செல்லும் துணிவினை அவர்க்கு அளிக் காது; அதைக் கண்டபின்னரும் விட்டுப்பிரியும் அத்துணை அருளாற்றவர் அல்லர் நம் தலைவர்; அவர் நின்னையும் உடன் கொண்டே செல்வர்; அழுவதொழிக்,” என்றெல்லாம் கூறித் தேற்றுவாள் எனக்கூறி அக்கால மக்களின் பண்பு பெற்ற வாழ்க்கைச் சிறப்புக்களை வகுத்துக் காட்டுகிறார் நம்புலவர் சேரமானென்றை:

“நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய

யாரோ பிரிகிற் பவரே,

தேம்ஹார் ஒண் னுதல்! நின்னெனும் செலவே.”

(குறுங்: ११)

நன்செய் நிலங்களை உழுது நெல்நட்டு முடித்த உழவர், ஷிடியற்காலத்தேது, தம் ஏர்களையும் ஏருமைகளையும், மலர்களில் படிந்து மதுவண்டு மகிழும் வண்டுகள் ஒலிக்கச்சென்று, தம் தோட்டத்துப் புன்செய்களை, மன் பிறழ உழுது உறு பயன் கொள்வதை, அகநானாற்றுப் பாட்டெடான்றில் பாராட்டியுள்ளார் :

“வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக்

கருநை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்

எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப

நெடுநெல் அடைச்சிய கழனிவர் புகுத்துக்

குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர்

அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்.

— அகம்: ச

க. நம்பி குட்டுவனுர்

செங்தமிழ் நிலத்தைச் சார்ந்துங்னிற பன்னிரண்டு கொடுங் தமிழ்நாடுகளில் குட்ட நாடு என்பதும் ஒன்று; அது மேலைக் கடற்கரையினைச் சேர்ந்து நிலவிய நாடாகும்; ‘குட்ட நாட்டார்’ தாயைத் தள்ளோ என அழைப்பர் என்பர் உரையாசிரியர்கள். இக்குட்ட நாட்டினை ஆளும் உரிமை பூண்ட காரணத்தால், சேர அரசர்கள் குட்டுவர் என அழைக்கப்பெறுவர். பெண்பாலரிற் சிறந்தாளை நங்கை எனலும், ஆடவரிற் சிறந்தாளை நம்பி எனலும் புலவர் வழக்கு. சேர் குடியிற் பிறந்து, அறிவாலும், ஆண்மையாலும்; அரசியல் திறத்தாலும் சிறந்து விளங்கின மையால் நம்புலவர், நம்பிகுட்டுவனுர் என்ற பெயர் பெறுவாராயினர்.

நம்பிகுட்டுவனுர் பாடிய பாடல்களுள் நமக்குக் கிடைத்தன அகத்துறைப்பொருள் தழுவிய பாடல்கள் ஐங்கீத; எனினும் புலவரின் பெருமையினை விளக்குதற்குக் கிடைத்துள்ள அவ் ஐங்கு பாடல்களே சாலும்.

“தலைவன் வரையாது வந்து துயர் செய்கிறேன் எனினும், அவனுக்குக் கேடுவருதல் கூடாது; அன்னையோ அவன் யாண்டுளன் எனத் தேடுகிறோன்; இங்கிலையில், அவன் தேர், நம் சேரிசேர வருகின்றேத் என்செய்வேன்?” என அவனுக்காக வருந்தும் இறப்பவுயர்ந்த தலைமகள் உள்ளத் தையும், “அவன் வரையாது செய்யும் துயரை, அவன் மலை படிந்து குளிர்ந்து வரும் காற்றுவது போக்கட்டும்; ஆகவே தோழி! அக்காற்று வீசும் முன்றிற்கு என்னை அழுத்துச் செல்வாயாக,” எனக்கூறும் அவன் அன்பின் ஆழத்தையும், அறிய அவர்பாடல்கள் துணைபுரிகின்றன. தான் மேற் கொண்டொழுகும் களவொழுக்கம் கண்டு கடியும் தன் தாயினை நாகம்போல் கொடிய நெஞ்சுடையாள் ‘நிரைய நெஞ்சத்து அன்னை,’ அற உள்ளாம் அற்றவள் அறனில் அன்னை’ என்றெல்லாம் கடிந்து கொள்ளும் தலைமகளோ, அவர் பாக்களன்றே நமக்கு அறிமுகம் ஆக்குகின்றன?

தன் மணத்திற்காம் பொருளோத் தானே தேடிப்பெறல் வேண்டும் என்ற பேருள்ளாம் கொண்டு பொருள்வயிற் சிரியக்கருதும் தலைமகன், தலைவிபால், சென்று, 'விரைங்து வந்து வரைங்து கொள்வேன்; சற்றே ஆற்றியிரு' எனக் கூறிய வழி, 'தலைவு! உலகம், நம்பிக்கை என்ற ஒன்று அந்ப்படையாக இருப்பதினாலேயே அழியாது இயங்கு கிறது; அந் நம்பிக்கை அற்றுப் போயின் உலகம் இயங் காது; ஆகவே, அந் நம்பிக்கை அருது இருக்கப் பார்த்துக் கோடல் பெரியீயார்தம் கடனும்: நியோ அருள் உள்ளத் தவன்; பெரிய நட்புக் குணமுடையவன்; அன்பு, நாண், ஒப்புரு, கண்ணேட்டம், வாய்மை என்ற குணங்களால் நிறைந்த சான்றேருங்; நிதியில் வழுவா நடுங்கிலே நெறியாளன் என்றிரல்லாம் கூறத்தக்க பெரியோன்; ஆகவே, 'பேரி ஓயன்; பிரியின், உயிர் தரியேன், என்று அன்று அன்று நீ கூறிய தெளிவரைகளோ நம்பியே நின்பால் அன்பு கொண்டோம்; ஆனால், இன்று 'பிரிகின்றேன்; என்றாலும் விரைங்து வந்து விடுவேன்' என்கின்றைனே; பிரியேன் என்று அன்று சொன்ன சொல்லியே அழித்துவிட்டைனே; அதனால் சின் உறுதிமொழியின்பால் கொண்ட நம்பிக்கையினை அழித்து விட்டாய்; இன்று மீண்டும் ஓர் உறுதி மொழி கூறு கின்றைனே; இதை நாக்கள் எவ்வாறு நம்புவது? இத் துணைப் பெரியவராகிப் தங்களையே நம்ப இயலவில்லை எனில், இனி இவ்வுலகில் நம்பிக்கை விலவுவேத அரிது; மக்கள் இனி நம்பிக்கை இழப்பார்களாக,' என அவன் கூறினால் எனப் பாடி நம்பிக்கை இழக்கவிடுதல் நன்றன்று எனப் புலவர் கூறும் புதுமையினைக் காண்க:

"அளிய பெரிய கேள்கை நும்போல்
சாவுபெதீர் கொண்ட செம்மை யோரும்
தேரூ கெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பா ராயின்
வாழ்தல் மற்றெவனோ? தேய்க்கா தெளிவே." (நற்: காட்டி.)

உள்ளாம் ஒருவழி நில்லரமல் எதையாவது எண்ணிக் கண்டிருந்தால் உறக்கம் வாராது எனப்; வறுமை

போன்ற காரணங்களால் உள்ளம் அமைதியற்று இருக்கின்ற காலத்தில் உறக்கம் வருவதில்லை; அவர் எத்துணையுணர்வும் உறக்கம் கொள்ளார்; உடற்றுயர் பெரிய அளவில் பெற்றிருப்பினும், அதனைப் பொருட்படுத்தாது உறங்குதல் கூடும்; ஆனால் உள்ளத்துயர் உடையார் உறக்கம் கொள்வது சிறிதும் இயலாது: திருவள்ளுவர், இவ்வண்மையினை உணர்ந்து,

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; சிரப்பிலுள் யாதொன்றும் கண்பாடு அரிது.” (திருக்: கரைக.)

எனக் கூறியிருப்பது காண்க.

இந்த உண்மையினைப் புலவர் நம்பிகுட்டுவனுர் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். தலைமகன் பொருள்வயிற் பிரிந்து விட்டான்; ‘பிரிந்தவன் விரைந்து மீண்டிலனே’ என்ற எண்ணைம் அலைக்க வாழ்க்கிறார்கள் தலைமகள்; அதனால் அவள் உறக்கம் கொண்டில்லை; உறக்கம் இன்மையர்ஸ் உடல்நலம் குன்றத் தொடர்க்கிறது: அது கண்டு கவன்ற அவள் தோழி, தலைவியைக் கடிந்து கொண்டு ‘உடல் நலம் கெட்டொழியுமாறு உறக்கம் கொள்ளாதிருத்தல் நன்றான்று; சிறிது பொழுதாவது உறங்குதல் வேண்டும்’ என்றனள்; அதற்கு அவள் “தோழி! அவரை நான் நினைத்துக்கொண்டே யிருப்பதால் என் கண்கள் உறங்குவதோழிந்தன; நீயோ உறங்குவாயாக, உறங்குவாயர்கள் என்கூயாது உரைக்கின்றனனே; யரன் உறங்க வேண்டுமாயின், அஃது அவரை யுள்ளுவதை ஒழித்தால்தான் இயலும்; கிளக்காக அவரை யுள்ளுவதை இனி ஒழிக்கின்றேன்; என் கண்கள் இனியாவது இனி து உறங்குமாக,” என்று கூறினார்கள் என்ற கருத்தமைந்த குறுங்தொகைப் பாட்டில் புலவர் கருத்துப் புலனுதல் காண்க:

“சேர்ப்பனை

உள்ளேன்; தோழி! பழையர் என் கண்ணே.”

(குறுங்: உரை.)

எ. பாலீபாடிய பெருங்கடுங்கோ

“வெண்பாவிற் புகழேந்தி, விருத்தமென்னும்
இன்பாவிற் குயர் கம்பன்”

என ஒவ்வொருவகைப் பாவினம் பாடுவதில், ஒவ்வொரு வர் சிறந்து விளக்குவர் எனப் பாராட்டுவதைப் போன்றே, பழங்காலப் பாவலர்கள் பெரிதும் பாராட்டிப் பாடிய பொருள்களை, அவர்களுக்கு அடையாகத் தந்து பாராட்டியுள்ளனர்; காக்கைப்பாடினியார் நச்செள்ளியார், கோடைபாடிய பெரும்பூதனார், நோய்பாடியார், பாரதம் பாடிய பெருங்தேவனார், மடல்பாடிய மாதங்கீரானார், மருதம்பாயடி இளங்குங்கோ, வெறி பாடிய காமக்கணியார் என்ற பெயர்களைக் காண்க. அவ்வாறே புலவர் பெருங்கடுங்கோ, ஐங்குளைகளுள் பாலீத்தினை ஒழுக்கத்தினைப் பல்லாற்றுனும் விரித்துப் பாடியுள்ளராதவின், அவர் பாலீபாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட்டுள்ளார். பேய்மகள் இளவெயினி என்பார் பாடிய புறங்கானாற்றுப் பாடல் ஒன்றின் கீழ், “சேரான் பாலீபாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது,” என எழுதி விருத் தலினால், இவர் சேரர் வழி வந்தவர் என்பது புலனும்.

“புலவர் பாடும் புகழுடையோர் விசம்பின்
வலவன் ஏவா வானலூர்தி எம்துப” (புறம்: 2)

என்ப. பாவல்ல காவலனுய்ச் சிறப்புற்றதோடு, பாவல்ரும் பாராட்டும் பெருமை மிக்காருள் நம் பெருங்கடுங்கோ வும் ஒருவர். “நம் சேரர் பெருந்தகைக்குரிய கருவூர் வானுற உயர்ந்த வெற்றிப்புகழ் கொண்டது; அக்கருவூரை அடுத்துப் பாயும் பொருளை ஆற்றில் அங்காட்டு இளமகளிர் மணற்பாலை செய்து மலர் குட்டியும், ஆழ்துப் புனவில் படிந்தும் ஆடி மகிழ்வர்; அக்கருவூரில் இருந்து ஆட்டச் சுரியும் நம் பெருங்கடுங்கோ, புலவர் பாடுதற்காம் பேராற்றல் னாய்ந்தவன்; கடிய அரண் பல கடங்கு அப்பகவர் பணிந்துதந்த பெரும்பொருள் கொண்டவன் பகைவர்பால் கொண்ட பெரும்பொருளுடையானைப் பாடும்

பாண்மகள், பலகழுஞ்சி விறையுள்ள பொன்னரி மாலையைப் பரிசாகப் பெறுவன்; பாண்மகள் இன்னின்று இசைபாடும் பாண்மகன், வெள்ளிநார்கொண்டு தொடுக்கப்பெற்ற பொறுமைர மலரைப் “பெறுவன்,” என்று நம் புலவரின் பேராண்மையும் பெருங்கொடையும் ஒருங்கே தோன்று மாறு பேய்மகளார் பாடியுள்ளார் :

‘அளிமயிர் த் திரள்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணல் புளைபாலைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனஸ்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல் வேங்தனும்மே,
வெப்புடைய அரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே;
புறம்பெற்ற வயவேந்தன்
மற்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழுஞ்சிற
சிருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர் சீர்க்கொளைவல் பாண்மகலும்மே
எனவாங்கு
ஒன்ளமல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே’’ (புறம் : க)

பாலீபாடிய பெருங்குங்கோ, பேராற்றலும் பேரன்மையும் கொண்டு பகைவரைப் பணியவைக்கும் பெருவிரனுவன் என்பதைப் பேய்மகள் இளவெயினியார் கூற்றேயன்றி, பெருங்குங்கோ பாடிய பாட்டொன்றும் விளங்குணர்த்துகிறது. பாய்ந்துவரும் பகைவர் படையினைதிர்த்துப் போரிட்டுத் துரத்தி வெற்றிபெற்றுன் ஒருவீரன்; ஆனால், மேற்கொண்ட: அப்போரில், பகைவர் எறிந்த வேல்களும் வாள்களும் பாய்ந்தமையால், அவன் உடல், கண்ணிற்குப் புலனுகாவாறு சிதைந்து அழிந்து

விட்டது; அவனும் இறங்குவிட்டான்; தீந்தங்கய பெரு வீரனைக் “கடன் முடித்த காளை” எனப் பாராட்டியதோடு, “பெரும்புகழ் பாரிலே சிற்க, அவன் புலவர்வாய்ப் பாவிலே சென்று மறைந்துவிட்டான்” என்றும் பாடிப் பாராட்டி யுள்ளார்.

“எஃகு உள்கழிய இருங்கில் மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளைன்
யான்டூ ஞேன விளாவுதி யாயின்,

.....

சேண் விளங்கு நல்லிசை சிற்கி
காநவில் புலவர் வடிய ஊனே.” (புறம் : ७५१)

பாலைபாடிய பெருங்கடுங்கோ, பாலைத்திதீனை பாடுவதோடு, அப்பாலைத்தினைக்கிடையே, பழந்தமிழ் வாலாறு சிலவற்றையும் கூறுகிறார். சேர் குலத்தோடு தொடர் புடைய நன்னன் என்பானேருவன், சேராட்டை அடுத்துள்ள கொண்கரன் நாட்டை ஆண்டிருந்தான்; அவன் நாடு பொன்வளம் மிக்கது; வேளிர் என்பார் தாம் அரிதிற் சேர்த்த தம் பெரும்பொருளை வைத்துக் காக்கத்தக்க அறிய காவல்செநிந்த பாழியும், பாரமும் அவனுக்குரிய பேரூர்களாம்; நன்னன் பெரிய வீரன்; சிறந்த கொடையாளன்; அவன் காட்டில் ஏழிற்குன்றம் என்ற பெயருடைய சிறந்த மலை ஒன்றுண்டு; அது புலவர் பாடும் புகழுவடையது எனப் புலவர் பாராட்டுவர்; அது செல்வத் திற சிறந்தது; இந்நன்னன் என்பாளையும் அவன் கொண்கான நாட்டையும், அவன் ஏழிற்குன்றையும் எழில் பெறப் பாதியுள்ளார் நம்புலவர் :

“பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு
ஏழிற் குன்றம் பெற்றும் பொருள்வயின்
யரேர பிரிசிற் பவரோ?” (நம் : க-க)

புலவர் பெருங்கடுங்கோ பாடிய பாடல்கள், எட்டுத் தோகை தூங்களில் நற்றினை, நல்ல குறுங்கோகை, கற்றறிந்தார் ஏத்தும் கவி, அகம் புறம், ஆகிய ஜூங்து நூல்களில்

இடம் பெற்றுள்ளன. இப்பொது தமிழகம் அறிய உள்ள அவர்பாடல்கள் அறுபத்தேழு; அவற்றுள் ஒன்றுமட்டுமே சுற்றத்திலை தழுவியது; ஏனைய அறுபத்தாறும் அகப்பொருள் தழுவியனவே; அகப்பொருட்பாடல்கள் அறுபத்தாறில், குறிஞ்சிப்பொருளில் ஒன்றும், மருதப்பொருளில் ஒன்றும் இடம்பெற எஞ்சிய பாடல்கள் அறுபத்து நான்கும் பாலீப்பொருள் பற்றியே வந்துள்ளன; பாலீ விகழ்ச்சி, களவு, கற்பு ஆகிய இரு நிலையிலும் உண்டாம்; பாலீப் பொருள் குறித்த பாடல்கள் அறுபத்து நான்கில், ஆறு பாடல்கள் களவுக்காலத்துப் பாலீப்பொருளிலும், ஏனைய பாடல்கள் கற்புக்காலத்துப் பாலீப்பொருளிலும் வந்துள்ளன.

களவுக்காலத்தில் களவொழுக்கம் மேற்கொண்டொழுகும் தலைமகளை அவள் விரும்பும் ஆண்மகனுக்குத் தா அவள் பெற்றேர் மறுத்து வேறு ஒருவனுக்கு மணம் செய்துதா முயன்றவழி, அவள் காதல் வாழவேண்டுமாயின், அவள் கற்பு நிற்கவேண்டுமாயின், அவள் அவனேடு அவனார்சென்று மணத்தல்வேண்டும் எனத்துணிந்த தோழி, உடன்போக்கிற்கு இருவரையும் இசை வித்தலும், இருவரையும் ஒன்றுகூட்டி யனுப்பிதலும், பாலீவழியே அவர்கள் செல்வதும், வழியில் வருவார் அவரைக் கண்டு பாராட்டலும், சென்றவர்களை நினைத்து தாய் வருந்தலும், செவிவிபாலீ வழியில் தேடிச் செல்வதும், எதிர்ப்பட்ட அநிஞர் உலகியல் கூறி அவனைத் தெளிவித்தலும் ஆய விகழ்ச்சிகள் களவுப்பாலீப் பொருள்களாம்.

தலைவி தலைவன்பால்கொண்டுள்ள அன்பு, அவனை இன்றி வாழுமாட்டா அவள் நிலைமை, அவள் களவொழுக்கம் கண்டு இற்செறித்துத் துயர்செய்யும் தலைமகள் சுற்றத்தார், ஆகியன கூறித், தலைமகளைக் கொண்டுசென்று மணங்து கொள்வதே செய்யக்கடவது என்று தலைமகனுக்கு எடுத்துக்காட்டி அவன் ஒப்புதலைப் பெற்ற தோழி, தலைவிபால் சென்று, “தோழி! நின் களவொழுக்கம் கண்டு ஊராரும் உறவினரும் கூறும் அலர்ச்சொல் நாணி, இற்செறித்துக்

கொடுமை செய்கிறோன் நம் அன்னை ; இதனால் தலைவனைச் காண்டலும் இல்லாதுபோயிற்று : மேலும் நம் பருவங்கிலையறிந்த நம் பெற்றோர் வேற்றுவரையிற்கு வரவேற்பளிப்பினும் அளிப்பர் ; ஆதவின் இனியும் ஈண்டேயிருத்தல் நன்றன்று ; நின் கரடு வாழுவேண்டுமாயின், நீ நம் ஊரையும் சேரியையும் மறந்து நாயன்பையும் மதியாது தலைவனுடே சென்று மணங்து வாழ்தலை மேற்கொள்ளவேண்டும் ; பல்லாற்றானும் ஆராய்ந்து கண்ட முடிவு இது ; இதுவன்றி வேறுவழி யறிந்திலேன். ஆகவே, இடைவழியில் உதிர்ந்து கூடக்கும் கெல்லிக்களினிகளைத் தின்றும், யானைகளின் கால் பதிந்த பள்ளக்களில் தேங்கித் தெளிந்த சிரைக் குடித்தும் அவரோடு மகிழ்ந்து செல்லத் துணிவயாக,” என்று கூறித் தலைமகளையும் போக்கிற்கு உடன்படுத்துவன்.

“ஊ.ஏ.ர் அலர் எழுச், சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறனில் அன்னை
தானே யிருக்க தன்மனை யானே,
நெல்வி தின்ற முள்ளெயிறு தயங்க
உணவாய்ந் திசினுல், அவரோடு சேய்நாட்டு

.....
பெருங்களிற் நடிவழி நிலையை நீரோ”. (குறுங் : 2 ச. 2)

தலைவியை இராவிடை அழைத்தேதும் தலைமகன் போழுது புலர்ந்ததும், சரமும், சரத்திடை உளவாம் இடை யூறும் கண்டு வருங்குதுகின்றார் தலைவி எனக்கண்டு அவள் அச்சம் போக்குமாறு, “அன்புடையாய்! நாம் செல்லும் வழியின் இரு பருங்கும் குயில்கூவி விளையாடும் குளிர்ந்த சேரலைகள் பல உள்ளன : ஆதவின் வெய்ப்பிலின் வெம்மை கண்டு வருங்கதற்க; மேலும் நெறியை அடுத்தடுத்துப் பற்பல சிற்றார்கள் உள் ஆதவின், சரத்தின் அருமை கண்டும் அளுச்சக ; விழுப்பிக் கண்ட இடங்களில் வழிவரும் வருத்தம் தீர நெடிது தங்கி இளைாரியும், மணல் சிறைந்த இடங்களில் மணல்வீடு கட்டி ஆடி மகிழ்ந்தும் செல்வர்யாக ;” எனக் கூறி மகிழ்விப்பாரன்.

“நிழல்காண் தோறும் நெடிய வைகி,
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் ரேயே !
மாங்கொ கொழுதி மகிழ் குயில் ஆறும்
நறுந்தன் பொழில் கானம்;
குறும்பல் ஊரயாம் செல்லும் ஆதே.” (நற் : க)

தலைமகன் தன் மகளை வைகிருளிலே கொண்டு சென் ருவிட்டான் எவ்பதற்றின்து, மகளின் பிரிவெண்ணி வருந்தும் நற்றியின் துயர்காணப் பெருத செவிலி, “தலை வனும் தலைவியும் யாண்டுச் சென் ருவிடுவர்? நாடுதோறும், ஹாட்டோறும், குட்டோறும் சென்று தேட்டுக் கொணர் வேண; ஆற்றியிரு,” என்று தேற்றித் தலைமகளைத் தேடிச் சுரத்துவழிச் செல்வன்; இவ்வாறு தேடிவரும் செவிலியை அறிவுர் சிலர் கண்டனர்; அவள் துயர்க்காணம் அறிந்த அவர்கள், அவளை நோக்கி, “அம்மையே! கடலிடைப் பிறக்கும் முத்தும், மலையிடைப் பிறக்கும் சந்தனமும், யாழிடைப் பிறக்கும் இன்னிசையும் தாம் பிறந்த கடலுக்கும், மலைக்கும், யாழிற்கும் பயன் அளிப்பதில்லை; அன்றியும் அவை ஆண்டே இருப்பின் அவற்றிற்கும் பயன் இல்லை: அவை, தம்மை பயன்படுத்துவாரிடத்தே சென்றால்தான் அவரும் பயன் பெறுவர்: அவையும் சிறப்படையும்; அதைப்போன்றே அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த நின் மகள் நின் இல்லில் இருப்பதால் நினக்கும் பயன்படாள்; அவனும் பொலிவு குன்றுதலல்லது சிறப்படையாள். அவள் சிறந்தாணை வழிபட்டு இல்லறப் பயணைப் பெற்றுக் கூறப் படைத்தலே செயற்பாலதாம்: அறந்தலைப்பட்ட ஆறும் அஃதே; ஆகவின் கவலாதுமீன்க,” என்று கூறித் தேற்றி அனுப்புவர்:

“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்? சினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்க ஸீனயளே; சீர்கெழு வென்றுத்தம் அளிப்பவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால நும்மகள் நுமக்கும் ஆங்க களீயளே;

தழ்புணர் இன்னீலச முரல்பவர்க்கு அல்லதை
யாழுனே பிறப்பிலும் யாழுக்கவைதாம் என்செய்யும்?
அழுங்கால் துமிகள் துமக்கு ஊங்கு அனையளை;

எனவாக்கு

இறந்த கற்பினுட்கு எவ்வம் படரன்மீன்;

சிறந்தான் வழிபாடுஇச் சென்றனள்;

அறந்தளை பிரியா ஆறும்மற் றதுவே.” (கலி : 8)

தலைவிணை மணங்கு இல்லறாற்றும் தலைவன், கல்வி,
காவல், பொருள் இவைகுறித்துப் பிரிந்து வெளிச்சாடு செய்
லக் கருத்தலும், பிரிந்தால் தலைவி வாழுள் என உணர்ந்து
பிரிந்துகெல்லாக் கருதும் தன் எண்ணாதலைக்கைவிடுதலும்,
காதல் உள்ளத்தினும் ஆற்றல் பிக்க கடமையுள்ளாம்
உடைய அவன் இறுதியில் பிரியத்துணரிதலும், தலைவன்
கருத்தீணக் குறிப்பால் உணர்ந்த தலைவி வருத்தலும்,
அவனை ஆற்றுவதற்காகப் பிரியேன் எனத் தலைமகன்
பொய்க்கற்றும், அவ்வாறு தலைவிபால் பொய்க்கறிய தலை
மகன், அவன் தோழிபால் தன் கருத்தினை உணர்த்தலும்,
அவன் உள்ளது சின்றை, இளமையது அருமை, அன்பின
தகவம், அகற்றியது அருமை ஆகியவற்றைக் கூறி அவன்
பிரிவைத் தடுத்தலும், பின்னர் உலகியல் ஆற்றினு அவன்
போக்கிற்கு இசைந்த தோழி, தலைவிபால் சென்று, முதலில்
அவர் பிரியார் எனக் கூறியும், பின்னர்ச் சிறிது சிறிதாகப்
பிரிதல் ஆடவர்கள் என அறிவித்து அவன் பிரிவுணர்த்தி
ஆற்றலும், தலைவன் பிரிந்த காலத்துத் தலைவி வருத்தலும்,
தோழி அவனை ஆற்றுதலும்; சென்ற தலைமகன் இடைக்
சுரத்தில் தலைமகனை கிணங்கு புலம்பறும், தலைவிமேல்
கொண்ட காதற்கிறப்பால் சென்ற விளையினை விழரவில்
முடித்து ஊர்திரும்பறும், அவன் மீண்டமையறிந்து
தோழி தலைவிக்குக் கூறலும்; தலைவி மகிழ்தலும் ஆகிய
இங்கிழுச்சிகள் கற்புக்காலத்துப் பாலைப்பாருள்களாம்.
இங்கிழுச்சிகளைப் புலவர் பெறுங்கடுக்கேர, பாலைபாடிய
என்ற சிறப்பினைப் பெறுதற்கேற்ற அரிய முறையில் நன்கு

பாடியள்ளார்; அவையைனத்தையும் எடுத்துக்கூறின் ஏடு விரியுமாதவின், இவற்றுள் ஒன்றுகுறித்துவரும் அவர் பாட்டு ஒன்றைமட்டும் முழுதும் காட்டி, ஏனைய பாக்களில் காணப்படும் அரிய பகுதிகளை மட்டும் எடுத்துக்காட்டிச் செல்ல விரும்புகின்றேன்.

பொருள்வயிற் பிரிந்துவிட்டான் தலைவன்; அவன் பிரிவினைப் பொருது தலைமகள் வருந்துகிறார்கள்; அவன் தயர் போக்க முயலும் தோழி, அதற்கு அவனுக்கு ஆறு தல் கூறுவதினும், அவன்முன் சென்ற தலைவனின் கொடுமை கூறிப் பழித்தலே பயனாளிக்கும் என, அறிந்தாள்; அவ்வாறு பழிப்பின், தன்முன் தலைவனைப் பழிகூற கூலிப் பொருத தலைவி, தன்துயர் மறந்து தலைவன் புகழ் பாடத் தொடங்கிவிடுவாள்; இந்த உண்மையுணர்ந்த தோழி, தலைவியைப் பிரிந்துசென்ற தலைவனின் கொடுமை யினையும், அவன் சென்ற வழியின் கொடிய நிலையினையும் கூறி, ‘இந்தகைய கொடிய வழியிலே சென்ற அவர் எப்போது வருவாரோ? அதுவரை இவன் நிலை என்னும்? இவ்வாறு இவன் வருந்தப்பிரிந்த அவர் அறிவுதான் என்னே?’ என்றெலாம் கூறலாயினாள்; கேட்ட தலைவிக்குச் சினம் பிறந்தது; “தோழி; தலைவர் அறிவற்றவர்களு; பொருளின் இன்றியமையாமையினை உணர்ந்தே பிரிந்துளார்; இருந்தோம்பி இல்வாழ்வது விருந்தோம்பி வேளாண்மை செய்வதற்கே; துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும் துணையாவானே இல்வாழ்வான் என்றெலாம் கூறுவர் பெரியோர்; அதற்குப் பொருள் வேண்டும்; வாழும் நாட்டிற்குப் பகையாப் அகத்தும் புறத்தும் வாழ்வார் வென்று ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்; அத்தகைய போராட்டத்திற்கும் பொருள் வேண்டும்; இல்வாழ்விலிருந்து குறைவின்றி நிறைந்த இன்பத்தினை நுகர்தல் வேண்டுமாயின் அதற்கும் பொருளே இன்றியமையாதது; இதை அவர் உணர்ந்தார்; யானும் உணர்ந்தேன்; அதனால் அவர் பிரிந்தார்; பிரிந்து தில் தவசெறுன்றும் இல்லை.

“அவர் சென்ற காடு நெருப்பைக் கக்கினாற்போன்ற வெப்பம் உடையது; செல்வார் அடிவைத்து நடக்கலாகா அத்துணைக் கொடுமை யுடையது; மரங்களைல்லாம் கோடையின் கொடுமையால் இலைகளைல்லாம் உதிர்ந்து போக, முற்றும் தீயந்த கொம்புகளையே கொண்டிருப்ப தால் சேர்ந்தார் விழுல்பெருது துயருறவர்; மூங்கில்கள் உலர்ந்து வாடித் தீப்பற்றி எரிந்து செல்வார்க்குத் துயர் தரும் என்று காட்டின் கொடுமையினைக் கூறி இத்தகைய கொடிய வழியில் சென்ற அவர், எங்ஙனம் விரைந்து வருவர் என்கின்றன? தோழி! நீ என்னுவது தவறு; அவர் கூறிய காட்டின் கொடுமைகளைமட்டிலும் எண்ணிப் பார்க் கின்றனயேயன்றி, அக்காட்டில் உள்ளனவாக அவர் கூறிய அறிய காட்சிகளை மறந்துவிட்டாய்போலும்! காடு கொடியது என்ற அவரே, அக்காட்டில்கூட ஏன்றேடும், பிடி யோடும் உண்ணுகிற தேடிச்சென்ற களிறு, இறுதியில் சிறிதே நீர்உள்ள நீர்கிலை ஒன்றைக்கண்டு மகிழ்ந்து, கன்று பூசுங்து உண்டு கவுக்கிய நிரையும் முதலில் தான் உண்டு விடாமல், முன்னர்த் தன்பிடியை உண்ணால்வத்துப் பின் தான் உண்ணும் என்றும், வெப்பத்தால் வருங்தும் தன் பெடைக்கு ஆண்புரு தன் சிறைக விரித்து விழுல்தங்குது காத் துத் தான் வருங்தும் என்றும், விழுவின்றி வருங்தும் தன் பினைக்குக் கலைமான் தன் உடல்விழுலத் தங்கு வெய்யி வின் கொடுமையினைத் தான் தாங்கி வருங்தும் என்றும், கூறியதை மறந்தனயோ? இந்த அறிய காட்சிகளைக் காணும் அவர் காலம் தாழ்த்தி நிற்பர் என்றால் என்னு கின்றன? பெண் இனத்திற்குண்டாம் துயர் போக்கிப் பேணுதல் ஆண்கள் கடன் எனக் காட்டுவாழ உயிர்களும் எண்ணுவதைக் கண்ட அவர் எனக்குத் துயர் தாரார்; கவிரைந்து வருவர்; அதற்கான நன்னிமித்தங்களும் தொன்றுகின்றன; அதோபார், பல்லி நாம் கூறுவது உண்மை என்பதே போல் ஒலிக்கின்றது; இதோபார், என் இடக்கண் துடிப்பதை” என்று கூறினார்; இந்தக் காட்சி யைப் படம் பிடித்தாற்போல் பாடியுள்ளார் புலவர் பெருங்கூகு:

“அவிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பதைவென்று பேணுரைத் தெறுதலும்,
புரிவமர் காதலிற் புனர்ச்சியும் தரும் எனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றங்கம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய்! வலிப்பல்யான் ; கேள்ளி !

‘அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாஅய்! காடு’ என்றார்; ‘அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின் உண் னும் களிறு’ எனவும் உரைத்தனரே;

‘இன்பத்தின் இக்கெதரீஇ இலைதிந்த உலவையால்
துன்புரூஷம் தகையவே காடு’ என்றார், ‘அக்காட்டுள்
அங்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவு’ எனவும் உரைத்தனரே;

‘கன்மிசை வேய்வாடக் கணைக்கிர் தெறுதலால்
துன்னரூஷம் தகையவே காடு’ என்றார் ‘அக்காட்டுள்
இன்னிமல் இன்மையால் வருந்திய மடப்பெணக்குத்
தன்னிமலைக் கொடுத்தளிக்கும் கலீ’ எனவும் உரைத்தனரே;
என வாங்கு,
இனோலம் உடைய கானம் சென்றூர்
புணைலம் வாட்டுநர் அல்லர்; மணைவயின்
பல்லியும் பாங்கொத் திசைத்தன;
நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே.” (கவி : கக)

இனி, பெருங்கடுக்கோ கண்ட சுரக்காட்சி, அரசியல்,
பொருள், அறநூல் பற்றிய அவர் கொள்கை, அவர் புலமை
நலம் போன்றவற்றைச் சிறிது காண்பாம்.

‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று” (திருக் : எடுகு)
எனப் பொருளின் சிறப்பையும்,

“தெண்ணீர் அடுபுற்றை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்” (திருக் : காங்கி)
எனத் தாமே தேழிய செல்வத்தின் சிறப்பையும்,

“அருளாடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்” (திருக் : எட்டி)

என அதை நல்வழியில் பெற வேண்டும் எனவும்,

“பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை” (திருக் : சுடிக)

எனத் தீதுடை கெறிவந்த செல்வம் செல்வமரகர்து
எனவும்,

“செல்வத்துப் பயனே சதல்;
துப்பபேம் எனினே தப்புந பலவே” (புறம் : கசக)

எனச் செல்வத்தின் பயன் இது எனவும்,

“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிங் தற்று” (திருக் : கநா)

எனச் செல்வம் கிலையற்றது எனவும் பெரியோர்கள் கூறிச்
சென்றதைப் போன்றே, புலவர் பெருங்குங்கோவும்,

“அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்” (அகம் : கதிக)

எனப் பொருளின் சிறப்பையும்,

“உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு” (குறுக் : உசந)

எனத் தாம் தேடாது முன்னோர் பொருளீ உண்ணவின்
இழிவையும்,

“செம்மையின் இகந்துளீ இப் பொருள் செய்வார்க்கு அப்
[பொருள்]
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ” (கலி : கச)

எனப் பொருளீ நல்வழியிற் பெறவேண்டியதன் இன்றி
யமையாமையினோயும்,

“சதலீற் குறைகாட்டாது அறன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரமங்கத்” (கலி : உள)

எனச் செல்வத்துப் பயன் இது எனவும்,

“இல் என இரக்தோர்க்கு ஒன்று சயாமை இளிவு” (கவி: உ)

“சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு விழுவின்றி”

(கவி: கட)

எனப் பயன்பெறுச் செல்வம் செல்வமன்று எனவும்,

“கிழவர் இன்னேர் என்னது பொருள்தான்

பழவினை மருங்கிற பெயர்பு பெயர்பு உறையும்” (கவி: உக)

எனச் செல்வத்தின் இயல்பு இது எனவும்,

“மரீ இத்தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது

பிரியுங்கால் பிறரென்னப் பீடின்றிப் புறமாறும்

திருவினும் சிலையிலாப் பொருள்”

(கவி: அ)

என அதன் சிலைபாமையினையும்,

“இவள் இன்றையீர் தருதலும் ஆற்றுமோ?

முன்னிய தேள்த்து முயன்றுசெய் பொருளே” (கவி: எ)

எனப் பொருள் போனாயிரை மீட்டுத்தரும் ஆற்ற லுடையதன்று என அதன் குறைபாட்டினையும் நன்கு விளக்கியுள்ளார்.

பாலை பாடிய பெருங்கடுக்கோ ஒரு பேரரசர் மரசிலை வந்தவர்; தாழும் ஓர் அரசராய் இருங்கு நாடாண்டவர்; அதனால் அக்கால அரசரியல்புகளை நன்கு அறிந்தவர்; தாம் அறிந்த அரசியல் நுட்பங்களை ஏற்ற இடங்களில் எடுத்துக் காட்டிச் சென்றுள்ளார்.

“பழுதன்னும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்” (திருக்குநகக)

எனப்; ஒரு நாட்டு ஆட்சியின் தன்மை, அங்காட்டு அரசனினும் அமைச்சனிப் பொறுத்தே அமையும். அமைச்சன் நல்லனுயின் அரசனும் நல்லனும்; ஆட்சியும் நன்றாகும்; அவன் தீயனுயின் நல்லரசும் தீதாம்; அங்காட்டுக் குழுகள் அல்லற்பட்டு அழுஅழப் பொருள் பறிக்கப் படுவர்; அதனால் அவர்கள்,

“கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்

கடும்புலி வாழும் காடு கன்றே” (வெற்றி: கநக

கா. பா.—3

என்ற எண்ணமுடையராய் நல்லிடம் தேழிச் சென்றுவிடுவர்; அத்தகைய நாட்டினால் பகைவர்ப்படை எளிதிற்புகுந்து வென்றிகெரள்ஞாம் என்ற இந்த உண்மைகளை எடுத்துக் கூறியுள்ளார்.

- “நடுவிகங்கு ஓரீஇ நயனிலான் வினைவாங்கக் கொடி தோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறுகடுகுபு கதிர் முட்டிக் காய்சினம் தெறுதலின்” (கலி: அ)
- “அவவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக் கொஸியஞ்சா வினைவரால் கோல் கோடியவன்” (கலி: கா)
- “ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் பாழ்பட்ட முகம்” (கலி: இ.)
- “பேதைபோன் வினைவாங்கப் பீடிலா அரசனுட்டு ஏதிலான் படைபோல இறுத்தந்தது.” (கலி: உ.ஏ.)

அரசனுய் நாடாண்டும், அறிஞனுய்ப் பலரூல் பயின்றும் தாம் அறிந்த அரிய உண்மைகள் பலவற்றைத், தம் பின்னுளோரும் அறிந்து, ‘நல்வாழ்வு வாழ்க’ என்ற நல் வெண்ணம் கொண்ட புலவர் பெருங்கடுங்கோ, தம்முடைய பாக்கஞ்சுக்கிடையிடையே பல அறவுரைகளை அமைத்துக் கென்றுளார்; அவ்வாறு அவர் கூறும் அறவுரைகளுள் சில இவை:

- “வினையே ஆடவர்க்கு உயிரே; வானுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறுங்: கந.இ.)
- “சென்றேர் முகப்பப் பொருஞும் கிடவாது; ஒழிந்தவர் எல்லாரும் உண்ணுதும் செல்லார்”; (கலி: கஶ.)
- “உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே ருகுதல் பண்டும் இவ்வுலகத்தியற்கை” (கலி: உ.ஏ.)
- “கடைநாள் இது என்றநிந்தாரும் இல்லை” (கலி: கட.)
- “யார் கண் னும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதி” (கலி: கா.)
- “கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி”

“கனீயமிய வாழ்பவன் ஆக்கம்போல் புல்லெலன்று” (கவி:நஸ்)

“சிறப்புச்செய்து உழையராப் புகழ்போற்றி, மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்வியார்”

“செல்வத்துட் சேர்ந்து அவர் வள னுண்டு மற்றவர்
ஒங்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு”

“பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை
பிரிந்தக்கால் பிரீர்க்குரக்கும் பீடிலார்.” (கவி: உடு)

இன்று மக்களால் வணங்கப்பெறும் வைதீகக்கடவுளாரிற் பலர் சங்காலத்திலேயே தமிழர்களுக்கு அறிஞுக மானிவிட்டனர்; அவர்களைப்பற்றிய பல கதைகளையும் அக்காலத்திலேயே அவர்கள் அறிந்திருந்தனர்; புலவர் பெருங்குடுக்கோ, நான்முகனைத் “தொடங்கற்சட் டோன்றிய முதியவன்” என்றும், சிவனை, “முக்கனை” “சிறருங்கணிச்சியோன்”, “ஆனேற்றுக் கொடியோன்” என்றும், காமனை, “மீனேற்றுக் கொடியோன்” என்றும், வீமனை “வளிமகன்” என்றும் பெயரிட்டு அழைப்பதோடு, சிவன் புரம் ஏரித்த கதையினையும், பாரதத்தில் வரும் அரச்கு மானிகை நிகழ்ச்சியினையும் எடுத்துக் கூறியுள்ளார். “கேள்வி அந்தனர் கடவும் வேள்வி ஆவியினை” அறிந்துளார் அவர்; நானும், கோனும் நல்லனவா என நோக்கல், பல்விசொல் பலன் பார்த்தல், இடக்கண் ஆடல் இனி து என்பனபோன்ற நியித்தங்களிலும் நம்பிக்கை வைத்துளார்.

பாடுதற்கு விரும்பி மேற்கொண்ட பாலை ஒழுக்கத் திணைப் பல்லாற்றுனும் விரித்துரைத்த புல்வர், அவு வொழுக்கம் நிகழ்தற்காம் பாலைநிலத்தின் இயல்புகளையும் நன்கு பாடியுள்ளார்; அவையனைத்தையும் எடுத்தியம்புவது இயலாது ஆகலானும், ஆங்குக் கானும் இன்ப நிகழ்ச்சிகளுக்கு எடுத்துக்காட்டாக ஒன்று முன்னரோ காட்டப்பட இளது ஆகலானும், துன்ப நிகழ்ச்சிகளுள் ஒன்றைமட்டும் எடுத்துக்காட்டுகிறேன். பாலைநிலத்தில் வாழ்மக்கள் மறவர் எனப்படுவர்; அவர்களுக்கு அவ்வழி வருவானா அலைத்துக்

கைக்கொள்ளும் பொருள்தவிர வேறு வருவாய் இல்லை; அதனால் ஆற்றைக்கும் தொழிலில் அவர்கள் மிகவும் கொடியராய் விளங்கினார்; அவர்கள் கொடுமையினை விளக்க, வழிவருவார் கையில் பொருள் இல்லை என உணர்ந்தும், தம் அம்பேறுண்டு அவர்துள்ளும் அந்தக் காட்சியினைக் கண்டு மகிழ்வதற்காகவே அவர்களைக் கொல்வர்:

“அற்றம் பார்த்து அல்கும் கடுங்கன் மறவர்தாம்
கொள்ளும் பொருளில் ராயினும், வம்பலர்
துள்ளுங்க் காண்மார் தொடர்ந்துஉயிர் வெளவவின்
புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை” (கலி:ச)

என்றும் கூறிய புலவர், அதற்கு ஒர் எடுத்துக்காட்டாகக், காட்டு வழியே கடிதம் ஏந்தித் தூதுசெல்லும் தொழில் மேற்கொண்ட பார்ப்பான் ஒருவனை, ஒருளாள் மறவர் சிலர் மடக்கிக்கொண்டு, அவனிடம் பொன் இருக்கவும் கூடும் என்று எண்ணிக் கொன்று, நோக்கியவழி, கிழிந்துகட்டலாம் தகுதிகுறைந்த ஆடையினை அணிந்திருக்கும் அவன் வறுமையினை உணர்ந்து, கொன்று சிவப்பேறிய தம் அம்பைக் கையில் எடுத்துக்கொண்டு கலக்கமின்றிச் சென்றனர் என்ற கொடிய காட்சியினைக் காட்டுகிறார்:

“தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஒலை
படையடைக் கையர் வருதொடர் நோக்கி
உன்னு மருங்குல் இன்னேன் கையது
பொன்னு குத்தும் உன்டு எனக் கொன்னே
தடிந்துடன் வீழ்த்த கடுங்கள் மழவர்
திறனில் சீதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்தொடியாப் பெயர்”
(அகம்: ஈஞ)

புலவர் பெருங்கடுங்கோவின் பாக்கள் பல அழகிய உவமைகளைக்கொண்டு அணிபெற்றுள்ளன; அரசியல் நிதந்திச்சிகளையும், அரிய அறவுரைகளையும், உவமைகளாக ஆண்டுள்ளார்; ஆண்டவன் செயல்கள் சிலவும், வேறு சில கதைகளும் உவமையாக வந்துள்ளன; தோழியின் அற

வுரை கேட்டுத் தன் போக்கினை நிறுத்திக்கொண்ட தலை மகனுக்கு, யாழ் ஓசைக்கு அடங்கி நிற்கும் மதம்பட்ட யானையினையும்,

“காழ்வரை வில்லாக் கடுங்களிற் ரெருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு” (கலி: 2)

விரைந்து செல்வதற்கு வில்லினின்றும் புறப்பட்ட அம்பு விரைந்து பாய்வதையும்,

“வில்லுமிழ் கணையிழ் சென்றுகேண் படர்” (குறுங் உங்க)

தலைவன் அருள்பெருத் தலைமகன் வருந்துவதற்கு, மழைப்பெரு உலகம் வருந்துவதையும்,

“துளிமாறு பொழுதின் இவ்வுலகம் போதும் ஸின்
அளிமாறு பொழுதின்இவ் ஆயிழை கவினே” (கலி: 2டி)

தலைமகனின் ஒளிமழுங்கிய நெற்றிக்குப் பாம்பு
கவர்ந்த திங்களையும்,

“அரவு நுங்கு மதியின் நூதல்ளளி கரப்ப” (அகம்: உங்க)

உணவுபெருது உடல்சருங்கிக் கிடக்கும் பாம்பிற்கு
மிக்க பொருளீச் சொரிந்துவிட்ட பணப்பையினையும்,

“நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்பு ஊன்டேம்பும்” (அகம்: உங்க)

உவமை கூறியுள்ளார்.

பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பெருமையினை
இந்த அளவிலே முடித்தல் இயலாது; ஆனால் மேலும்
ஏடுத்து இயம்பதும் இயலாது; அவர் பெருமையினை அவர்
பாக்களைப் பலகால் பயின்று அறிந்துகொள்வார்களாக.

அ. மருதம்பாடிய இளங்கடுங்கோ

மருதத்தினையினை மிகச் சிறந்தமுறையாற் பாடிய பெருமையால், இவர் மருதம்பாடிய இளங்கடுங்கோ என அழைக்கப்பெற்றுள்ளார். இவர் சேர் மரயினர்; பாலை பாடிய பெருங்கடுங்கோவின் தம்பி என்று ஊகிக்கப்படு கிழர் என்று கூறுகிறார் நற்றினை உரையாசிரியர். இவர் சேர் மரயினர் என்பதை விளக்கத் தக்கசான்று எதுவும் இல்லை. இவர் பெயரும் அதற்குத் துணைபுரியவில்லை; சேரரைக் குறிக்கவழங்கும் சொல் எதுவும் இவர் பெயரோடு சேர்ந்து வழங்கப்பெறவில்லை. கடுங்கோ என்பது செல்வக்கடுங்கோ வாழியரதன் என்ற சேர அரசன் பெயரோடு இணைத்து வழங்கப்படுகிறது எனினும், அவன் சேரன் என்பதைக் கடுங்கோ என்ற சொல் குறிக்கிறது என்று கொள்வதினும், அப்பெயரீற்றில் வரும் ஆதன் என்ற சொல் குறிக்கிறது என்று கொள்வதே பொருந்தும். உதியன், இருஞ்பொறை, ஆதன் என்ற சொற்களைப் போன்றே, கடுங்கோ என்பதும் சேரரைக் குறிக்கவரும் சொற்களுள் ஒன்று என்று சொல்வதற்கில்லை; பாண்டிய அரசர்களைக் குறிக்கவும் இச்சொல் வந்துளது. காப் பிரர்களை அழித்துப் பாண்டிய அரசினை மீண்டும் நிறுவிய பாண்டிய அரசன் பெயர் கடுங்கோன் என்பதே; ஆகவே, கடுங்கோ என்ற சொல் ஒன்றைக்கொண்டே நம்புவவர் சேர் மரயினைச் சேர்ந்தவர் எனக் கோடல் பொருந்தாது. இனி, பரலீபாடிய பெருங்கடுங்கோ என்பவர் சேர்; அவர் சேர் என்பதை அவர் பெயர்முன் வரும் சேரமான் என்று அடை உறுதி செய்கிறது; இவர் இளங்கடுங்கோ என அழைக்கப்பெற்றுள்ளார்; ஆகவே இவரை அவர் இனையராகவும், அவனரப்போன்றே சேரமரயினராகவும் கொள்ளுதல்கூடும் என்று முடிவு செய்வதும் அத்துணை உறுதிப் பாடு உடையதன்று.

“தாய்போல் கழறித் தழிதிக் கோடல்

‘ஆய்வினைக் கிழத்திக்கும் உரித்து’” (தொல்காற்பு: ௬) என்பர் தொல்காப்பியனார். மனைவியோடிருந்து இல்லற மாற்றிப் பெருமைபெறவேண்டிய கணவன், தகா ஒழுக்கம்

மேற்கொண்டவழி, அவன் பணகவரும் போற்றும் பண் புடையாளன்—செறுஙரும் விழையும் செம்பலோன்—என்று பாராமல், அவன் மனைவியே அல்லாமல், அவள் தோழியாம் தகுதியுடைய பெண்களும், அவளை கடுத் தெருவில் நிறுத்திவைத்தே, ‘தகா ஒழுக்கம் மேற்கொள் னும் சின்னைக் கேட்பாரெவரும் இலையோ? கேட்பார் உனர்சொல்? இல்லைகொல்ஸி’ எனவும், ‘நானைம் சிறிதும் இல்லாதவன் சீ’ எனவும் இழித்துரைப்பர் எனவும், (ஏற்றி: 50)

மனைவி புதல்வனைப் பேற்றுப் பேணி வளர்த்துக் கொண்டு பெருமனைக்கிழுத்தியாய் நெல்வளம் விறைந்த நெடிய தன்மனையில் வாழுங்கிறுக்க, பரத்தை வீடு சென்று விட்டான் ஒரு தலைமகன். அவளோடு வாழுங்கிறுந்த அவன், ஒருநாள் சிறிதே அவளைப் பிரிக்கு எங்கோ சென்று விட்டான்; டடனே பரத்தைக்கு அவன்பால் சினம் பிறந்துவிட்டது; கண்ணைன் மைக்கார்து போகுமாறு கண்ணீர்விட்டுக் கலங்கினான்; கைகளை முறித்துக்கொண்டான்; பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்டான்; அம் மட்டோடு நில்லாமல் ஊரெல்லாம் அறியுமாறு அவளைத் தேடிப் புறப்பட்டுவிட்டான்; இச்செப்தியைத் தலைமகன் தோழி அறிந்திருந்தான்; சின்னான் கழித்துத் தலைமகன் தன் மனைநேரக்கி வந்தான்; வந்தானைத் தோழி வாயிலில் விறுத்திவைத்து, “தலைவு! மக்களைப்பெற்று மனையறம் காத்துவரும் கடமையால், தாங்கள் எங்களைப் பிரிந்து சென்று பலநரளாகியும் அதைப் பொருப்படுத்தாமல் வாழ்கிறோம்; ஆனால், சிறிதுபொழுது பிரிக்காய் என்பதற்கே சின் காதற்பரத்தை ஊரெல்லாம் அலந்தாற்றி விட்டான்; நாங்கள்தான் இல்லறமிருந்து வாழுக் கடமை பூண்டுள்ளோம்; ஆகையால், பன்னாள் பிரிந்து இருப்பி ஆம், அதுகுறித்து எவரிடமும் குறைக்கறி அழைமல் மக்களைப் பேணவும்; மனையறங்காத்தலுமாகிய கடமையினை மற்கொண்டு அமைந்துவிடுகிறோம்; தாங்கள் விரும்பும் ரத்தைக்கும் அத்தகைய கடமையுண்டு என எண்ணார்

விட்டனைபோலும்; அவருக்கு அத்தகைய கடமையில்லை; அதனாலன்றே அவள் தாங்கள் சிறிது பிரிந்ததையும் பொறுது அலர் தூற்றிவிட்டாள்? பெருமளைக் கிழத்திக்கும், பரத்தைக்கும் உள்ள இவ்வேறுபாட்டினை உணர்ந்தவ னுயின் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொள்ளாய்; இப்போ தாவது மீண்டு வந்தனையே; அதற்கு நன்றி; இந்த நின் வருகை, எங்கள் பொறுமைப் பொறுப்புனர்ச்சிகளையும், பரத்தையரின் பொறுமைப் பொறுப்பின்மைகளையும் உணர்ந்ததன் விளைவால் ஆயின் நன்று; ஆனால், அவ்வாறு உணர்ந்து வந்தவன் அல்லை; ஹஸ்ரெல்லாம் கூறும் பழிச் சொல் அஞ்சியன்றே வந்துளாய்; அத்தகையானையாங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வோம்,” என்று இடித்துக் கூறினால் எனவும் கூறித் தவறுகண்டவழி ஒருத்துத் திருத்தும் உயர்தமிழ் ஒழுக்கநெறியினை உணர்த்தியுள்ளார்:

“மாணிமை முன்கைக்
 குநுங்தொடி துடக்கிய நெடுங்தொடர் வீடுத்தது
 உடன்றனள் போலும்நின் காதலி எம்போல்
 புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
 நெல் லுடை நெடுங்கர் நின்னின்று உறைய
 என்ன கடத்தளோ மற்றே? தன்முகத்து
 எழுதெழுல் சிதைய அழுதனள் ஏங்கி
 வடித்தென உருத்த தித்திப் பல்லுாழ்
 நொடித்தெனச் சிவந்த மெல்லிரல் திருகுபு
 கூர் நுனை மழுங்கிய எயிற்றன்
 ஊர் மழுதும் நுவலும் நிற்காணிய சென்மே.”

(அகம்: கங்க)

வரலாறு உரைக்கும் பண்டும் நம் புலவரிடத்தில் பொருந்தியிருக்கக் காண்கிறோம். தாம் பாடிய அகாநானுற்றுப் பாடலொன்றில், வெண்ணெண்ணில் விளையும் வளமிக்க பருவூர் என்ற இடத்தில் நடைபெற்ற போர் ஒன்றில், சேர பாண்டியராகிய இருபெரு வேந்தரும் ஒருங்கு சேர்ந்து சோழமன்னரை எதிர்த்தனர்; ஆனால், சிறந்த

யானைப் படை உடைமையால் போர்வல்ல சோழர் பெரும் படைமுன் நிற்கலாற்றாது இருவரும் தோற்றப் பின் ஸ்ரிட்டனர்; வாளேந்தி வெற்றி கொண்ட சோழ அரசர் பகை வேந்தர்தம் யானைப் படைகளைக் கைப்பற்றிக் களித் தனர்; அத்தகைய ஆற்றல் மிக்க சோழர்க்கு மகளாம் பெருமையுடைய அஃதை என்பாள் ஒருத்தி இருந்தாள் எனக் கூறுகிறோ:

“அஃதை தந்தை

அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்

வென்னொல் வைப்பின் பருஹர்ப் பறந்தலை

இருபெரு வேந்தரும் பொருதுகளத் தொழிய

ஒன்றுவாள் நல்லமர்க்கடந்த ஞான்றைக்

களிறு கவர் கம்பலை.”

(அகம்ஃகஸ,)

இரை தேர்ந்துண்ணும் நாரை கண்டு அஞ்சிய நண்டு பகன்றைக் கொடி வளர்ந்து சேறுபட்ட வயலில் வடுவேண்டாக விரைந்துஞித் தன் அளையுட் புகுந்து அடங்கும் எனவும், கள்ளுண்ட கலத்தைக் கழுவிவிட்ட நிரைவேண்ட இருமீன், நான் அறுங்த வில் விரைந்து எழுமாறு துள்ளி, நெற் கூடுகளின் அடிகளிற் சென்று விழும் எனவும் கூறும் மருத விலக் காட்சிகள் மாண்புடைத்தாம் :

“வேப்புநையனா நெடுங்கண் ஸர்ஞென் ①

இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது

ஓலித்த பகன்றை இருஞ்சேற் றள்ளல்

திதலையின் வரிப்ப ஒடி, விரைந்து தன்

ஸர்மலி மண்ணையொ செறியும்”

“நறவுண் மண்டை நுடக்கவின் இறவுக்கலித்துப்

பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும்.”

(அகம்ஃகஸ, கஸ.)

க. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

ஆதன் என்ற சொல், சேரர் வழி வந்தவர்களைச் சுறிக்க, அவர் பெயர்களின் முன்னும் பின்னும் இணைக்கப் படுவதுண்டு; ஆதனுங்கள், ஆதனவினி, ஆதனேரி, ஆதனழிசி என்ற பெயர்கள், அச்சொல் பெயர்களின் முன் வந்தமைக்கு எடுத்துக் காட்டுகளாம்; கடுங்கோ வாழி யாதன், நெடுவேளாதன், கருங்குள ஆதன் என்பன அச் சொல் பெயர்களின் பிற்பகுதியில் வந்தமைக்கு எடுத்துக் காட்டுகளாம். சேரர்க்கு உரித்து எனப்பட்ட இவ் ஆதன் என்ற சொல், சேரரைக் குறிக்க வழக்கும் சேரர் என்ற மற்றொரு சொல்லோடு இணைத்து வருதலும் உண்டு: உதியஞ் சேரலாதன், பேருஞ் சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர்களைக் காண்க. பெயர் களுக்கு முன், அப் பெயருடையாருக்குப் பெருமையளித் தற்காக உயர்வுப் பொருள்தரும் நெடு என்ற அடைகொடுத்து வழங்குதலும் வழக்கமாம்; நேடியோன், நெடுங்கிள்ளி, நெடுஞ்சேழியன், நெடுமாவளவன், நெடுமானஞ்சி, நெடுவேள், நெடுவேளாதன் என்பன காண்க. அவ்வாறே சேரலாதன் என்ற பெயரோடு நெடு என்ற அடையிணைச் சேர்த்துவழங்கிய பெயர்களும் உண்டு; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரர்களுள் நெடுஞ்சேரலாதர் பலர் இருப்பதால், அவரின் பிரித்துக் காண்பதற்காக நம்புலவர், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என அழைக்கப்பெற்றுள்ளார். ஆனால், அவர் பெயர்க்கு முன்வரும் முடங்கிக் கிடந்த என்ற சிறப்படை இவர்க்கு வர இருந்த காரணம் யாது என்பது சிறிதும் விளங்கவில்லை.

இவர் பாடிய நெய்தல் திணை தழுவிய பாடல் மிகவும் நயம் செறிந்து காணப்படுகிறது; சிறு சிறு கண்களைக் கொண்ட பெரிய வலையினைப் பருத்து நீண்ட கயிற்றேரு பிழைத்துக் கொண்டு, கடலிடையே சென்று, கடல் வள மெல்லாம் சுருங்கிற்றோ என எண்ணுமாறு அக்கடல் மீன்க

வௌவாலாம் ஒருங்ககப்படுமாறு வீசிவிட்டு மாலையில் கரை சேர்ந்த வலைஞர், தம் வரவினைக் கவலையோடு எதிர்நோக்கி நிற்கும் தம் மனைவியரைக் கண்டு மகிழ்ந்து, ஊக்கம் மிக்கு, இளையரும் முதியருமாகிய எல்லோரும் ஒன்று சேர்ந்து அவ்வலையினை வருந்தி, பேராரவாரத்திற்கிடையே இழுத்து இழுத்துக் கரைசேர்ந்தது, வலையில் அகப்பட்டுக் கிடக்கும் மீன்களைப் பிரித்தெடுத்துக் கரையில் குவித்து, ஆங்கு வங்கு குழுமி நிற்கும் இரவலர்க்கு அவர் கலம் நிறைய வழங்கி, எஞ்சியவற்றைச் சிறியதும் பெரியதுமாய பல கூறுகளாக்கி விலைகூறிவிற்றுத் தம் தொழில் முடித்த மகிழ்ச்சியாலும் பகலெல்லாம் உழைத்த களைப்பாலும், அக்கரைக்கண் படிந்த மணல் மீதே கிடந்து உறங்குவர் என வலைஞர் தம் அன்றை வாழ்க்கையினை விளங்க உரைத் துள்ளார்.

இந்த ஒரு பாட்டிலேயே, பெரிய வலையினை வருந்தி வலிக்கும் வலைஞர் தொழிலுக்கு, உப்புப் பொதியினை ஏற்றிய வண்டி, கடத்தற்கரிய மணல்செறிந்த விலத்துட்புக்க வழி, அவ்வண்டியினை மண்டியிட்டு வலிந்து இழுத்துக்கொல்லும் சிறந்த பெரிய ஏருதுகளின் தொழிலையும், பெற்ற மீன்களை இரவலர்க்கு வழங்கும் வலைஞர் கொடைத் தொழிலிற்குக் களத்தில் அடித்துக் குவித்த நெற்குவியலைக் களம் பாடிவரும் இரவலர்க்குப் பரிசிலாக அளிக்கும் உழவர் செயலையும் உவமை கூறித் தம் புலமையினைப் புலப்படுத்தியுள்ளார்.

“நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக் கடல்யாடழிய இனமீன் முகங்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையடன் துவன்றி உப்பொய் உமனர் அருங்குறை போக்கும் ஒழுகை நோன்பக பொப்பக் குழிஇ, அயிர்தினை அடைகரை ஒலிப்ப வாங்கிப் பெருங்களம் தொகுத்த உழவர் போல இரந்தோர் வறங்கலம் மல்க வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் தினைமணல் துஞ்சம் துறை.” (அகம் : ८०)

கள்வில் வந்து செல்லும் தலைவன் நாள் தொறும் தவ ழது வருதலை விரும்பும் தோழி, தலைவன்பால் சென்று, “நீ ஒருங்கள் வாராது நின்றுவிடின் இவள் உடல்நலம் கெட்டு அழுகு குன்றுவள்; ஆதலின், நீ நாள்கீதாறும் வந்து இவள் ஸலம் கெட்டுச் செல்லுதல்வேண்டும்; அவ் வாறு வந்து செல்வதால் நின்பெருமையொன்றும் கெட்டு விடாது,” என்று கூறவிரும்புவாள் அவனை அணுகி,

“பெருமை என்பது கெடுமோ? ஓரு நாள்
மன்னை முத்தம் அரும்பீய புன்னைத்
தண்ணாறுங் கானல்வந்து ‘தும்
வண்ணம் எவ்வே? ’ என்றனர் செவினே?” (அகம்:ஈ.0)

என வினவினாள் எனக் கூறும் புலவர் கூற்றுச் சிறந்து விளங்குதல் காண்க.

புன்னையின் அரும்பு, முத்துக்களைப் போல் தோற்றும் அளிக்கும்: முத்துப் போலும் புன்னை அரும்பு என்று உவமை கூறுவதற்குப் பதிலாகக், கழுவப் பெறுத முத்துக் களைப் புன்னை என்றது எனக் கூறும் புலமை ஸலம் பாராட்டற்குரியதாம்.

க. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

திருமாவளவன் ஆட்சிக்குப் பின்னர்க் கோழாடு இரு கூறுபட்டு இருதிறத்தால் ஆளப்பட்டுவந்தது; அவற்றுள் ஒன்றிற்குத் தலைகார் புகார்; மற்றொன்றிற்குத் தலைகார் உறையூர்: கடற்கரைநாடு, உள்நாடு எனக் கோழாடு இருபகுதியாக விளக்கிற்று எனப் பேரிப்புஞ்சல் என்ற நூலும் அறிவிக்கும். கரிகாலனுக்குப் பிறப்பட்காலத்தே உறையூரும், உறையூர்ச் கோழாடுமே கிறந்து விளக்கினர்; உறையூராண்ட கோழு அரசர்களுள் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறந்தோனவன்; மனிமீகலை கூறும் கிள்ளிவளவன், இக் கிள்ளிவளவனே ஏப்பார் ஆராய்ச்சியாளர். கிள்ளிவளவன், புலவர் பேர்ந்தும் புகழ்மிக்கோர் எவன்; ஆலத்தூர் கிழார், ஆடுதுறைமாசாத்தனூர், ஆனுர் மூலக்கிழார், இடைக்காட்டனூர், ஏருக்காட்டுர்த் தாயங்கண்ணனூர், ஜூர் முடவனூர், கோழுர் கிழார், எல்லிறையனூர், மாறேஞ்சுக்கத்து நப்பரசலையார், வெள்ளோக்குடி நாகனூர் ஆய புலவர் பதின்மர் இவரைப் பாடியுள்ளனர்; புலவர் பலர் பாராட்டைப் பெறும் பண்டுடையோனுகிய கிள்ளிவளவனும் ஒரு புலவனுவன். கிள்ளிவளவனின் ஈடாவளம் செந்த நாட்டுவளம், கல்தோன்றி மண்தோன்றுக்காலத்தே மூத்துச் சிறந்த அவன் குடிவளம், பணகவரும் அஞ்சம் அவன் போன்றை, மாரியும் தொற்கும் அவன் கைவண்ணம், செவிகைப்பச் சொற்பொறுக்கும் அவன் பண்டுடையம் ஆய இன்னோன்ன குறித்துப் புலவர்கள் கூறும் பாராட்டுப் பல; அவற்றுள் கிலவந்தை ஈண்டுக்காண்பாரம்.

அறநூல் அறிக்த அந்தணர்கள் வனர்க்கும் மூத்தீ விளக்கும் நாடு, என சீர்வளம் தரும் மழையினைத் தரவல்ல அவன் நாம்குவேவன் விசீ செல்வத்தீணையும்,

“அறுதொழில் அந்தணர் அறம்புறாச் செடுத்த
தீயோடு விளங்கு நாடன்” (புறம்: உகள்)

‘கோடை நீடி மழைவளம் சுருங்கிய காலத்தும் ஸீர் அரூ ஸீர்மையுடைய காவிரியாறு பாயும் நாடு’ என அவன் காட்டு ஸீர் வளத்தினையும்,

“கோடை யாயினும் கோடா வொழுக்கத்துக் காவிரி புரக்கும் நன்னாடு” (புறம்: நகந்)

‘ஸீர்வளம் நிறைந்தமையால் ஒரு பெண்யானை படுத்து உறங்குதற்காம் நிலம், ஏழு ஆண் யானைகளைப் புரக்கவல்ல பெரும் உணவினைத் தரும் நாடு’ என அவன் நாட்டு நில வளத்தையும்,

“இருபிடி படியும் சீரிடம் எழுகளிறு புரக்கும் நாடு”, (புறம்: १०)

இத்தகைய வளம் பல சிறந்தமையால், வருவார்க்கு வழங்க வழங்கக் குறைவுபடாத வளத்தால் நிறைந்தும், அதனால், உணவு உண்டாக்க எழுப்பும் தீ அல்லது பகை வர் எடுக்கும் தீ யறியாப் பண்பாடு பெற்றும் விளங்கும் நாடு என அவன் நாட்டின் விருந்தோம்பற் சிறப்பினையும்,

“கொள்கொள்க் குறைவுபடாக் கூழுடை வியனகர்

அடுதி யல்லது சுடுதி யறியாது

இருமருந்து விளைக்கும் நன்னாடு” (புறம்: १०)

புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

நற்குடிப் பிறந்தாரிடையேதான் செப்பழும் நானும் இயல்பர்க் கிருக்கும்: ஒழுக்கழும், வாய்மையும், நானும் இம்முன்றும் இழுக்காதிருப்பதும் அவரிடையேதான்: அடுக்கிய கோடி பெறினும் குன்றுவசெய்யாக் குணம் குடிப்பிறந்தாரிடையேதான் உண்டு என்பர் ஆதவின், உயர்குடிப்பிறப்பினராதல் ஒருவர்க்குக் கருவிலே வாய்த்த திருவாம். கிள்ளிவளவன் பிறந்த சோழர்குடி, வழிவழிக் கிறப்புடைய குடியாம்: அவன் பெருமைக்கு அவன் குடிப் பெருமையே காரணம். இதை மாரேக்கத்து நப்பசலை யார் விளைக்குங் திறம் வியக்கத்தக்கதாம்: “கிள்ளிவளவி! சீ கோடையாற் சிறந்தவன் என்கின்றனர்; அதனால் நினைக் கொரு புகழும் இல்லை; அது சீ பிறந்த குடியின் பண்டு;

அடைக்கலம் அடைந்த புருவின்பொருட்டுத் துவீல்புகுஞ்சு புகழ்கொண்ட சிபியினை முதல்வனுக்க கொண்டது சின் குடி; கொடைக்குணத்தை இயல்பாகக் கெரண்டது சோழர் குடி; அங்கும் வந்தார் அணைவருமே அக்குண மூடையராவர்; ஆகவே, அக்குணம் சின்பால் இருப்பது சினக்கே உரிய புகழன்று; அது சின் குடிப்புகழ்; சின்வி வளவு! பகைவரும் அஞ்சம் போன்றமையுடையான் சீ என்ப; அதுவும் சினக்குப் புகழிலிக்காது; சின் குடி, தேவர்பொருட்டு, ஆசாபத்தே திரிந்து கேடு விளைக்கும் கோட்டைகளை வாழ்விடமாக்கொண்ட அரக்கர்களை அழித் துப் புகழ்பெற்ற தொடுத்தோட்செம்பியன் என்பானை முன்னோனுக்க் கொண்டது; ஆதவின் வெற்றி, சோழர் குடிப்பண்பு; ஆகவே, சின்வி! வெற்றிலீராலுவதில் சினக்குத் தனிப்புகழில்லை; சின்வி! முறைவெண்டினர்க்கும் குறைவெண்டினர்க்கும் பேரத்தாணிக்கண் அந்தணர் சான்னிரூர் உள்ளிட்டாரோடு காண்டற்கெளியனும் இருக்குத் துறைசெய்வை என்று பாராட்டுவர்; இதனுலும் சினக்குப் புகழில்லை; சின் தலைகராகிய உறையுர்க்கண் அமைச் சூள்ள அறங்கரவையில், அறம் என்றும் சின்று கிலைபெற்றிருக்கும் என்ப; ஆகவே அறம் கூறுதல் சோழர் குடிக்கு இயல்பாம்; ஆதவின், அதிலும் சினக்குப் புகழில்லை” என்று பாடி, சோழர்குடி-இயல்பாகவே கொற்றம் உடையது; கொடையிற் சிறந்தது; அறத்தில் இயன்றது என்று அவன் குடிப்புகழ் போற்றினார் :

“புறவின் அஸலல் சொல்லிய, கறையடி
யானை வாள்மருப்பு எறிந்த வெள்கடைக்
கோல் கிறைத்துலாம் புக்கோள் மருக !
ஏதவின் புகழு மன்றே ;
தாங்கெயில் எறிந்தவின் ஊங்கனோர் சினப்பின்,
அடுதல்சின் புகழு மன்றே ; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் சின்றுகிலையிற்று ஆகவின், அதனால்
முறையை சின் புகழு மன்றே.” (புறம்: ஏக)

கிள்ளிவளவன் கொற்றம் நிறைந்தவன் ; அவன் வீரத்தைப் புலவர் பலரும் வியங்து பாராட்டியுள்ளனர் ; அவர்களுள் ஆவடுதுறை மாசாத்தனார், அவன் இறந்த பிறகு இரங்கிப் பாடிய பாட்டொன்றில், கூற்றுவணை முன்னிலைப்படுத்தி, “ஏ கூற்றுவனே ! சீ மிகவும் அறி வற்றவன் என்பதை அறிந்துகொண்டேன் ; பசி என்று சொல்லி விடையினை உண்போர் உலகத்தில் எவரும் இரார் : ஆனால் பசிக்கு விடையினைத் தின்று விட்டவனை சீ ; இனி சீ நின் பசிபோக எதை உண்பையா? கிள்ளிவளவன் கல்லுயிரை உண்டுவிட்டனை ; நாள்தோறும் தவறுது களம் சென்று, யானை, குதிரை, காலாள் என்ற இவர்கள் உயிரைப் போக்கி நின் பசியினைப்போக்கி வந்தான் அவன் ; இவ்வாறு நின் பசிப்பினி தீர்க்கும் மருத்துவனும் விளங்கியோன் உயிரை உண்டுவிட்டாய் ; இவனைப்போல் நாள்தோறும் பல உயிர்களைக் கொன்று நின் பசித்துயர் போக்கவல்லார் இனி யாருளர்? ஒருவரும் இலர்,” என அவன் வெற்றி நினங்கப் பாடியுள்ளார் :

“நனிபே தையே ; நயனில் கூற்றம் !

வீரகின் மையின், வீத்தட்டுண்டனை ;

இன்னும் காண்குவை நன்வா யாகுதல் ;

ஓளிறுவாள் மறவரும், களிறும், மாவும்

குருதியம் குருஉப்புனல் பொருகளத் தொழிய

நானும் ஆனான், கடங்து அட்டு என்றும் நின்

வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்.....

இனையோற் கொண்டனை யாயின்

இனியார் மற்று நின் பசிதீரப் போரே” (புறம் : ११८)

ஆஹர் மூலங்கிழார், ‘கிள்ளிவளவன் சினங்து நோக்கிய இடத்தில் செந்தி பரங்தெழும் ; அவன் அன்புப் பார்ஷவபட்ட இடத்தில் வளங்கொழிக்கும்’ என்றும்,

“நீ உடன்று நோக்கும்வாய் எரி தவழு,

நீ நயங்து நோக்கும் வாய் பொன் ழப்ப” (புறம் : ११९)

பகைவரை வென்று அவர் அணியும் முடிகளை அழித்துப்பெற்ற பொன்கொண்டு புனைந்த வீரக்கழலைக் காலில் அணியும் வீரம் மிக்கோன்,

“நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்து அட்டு அவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழல் தைஇய
வல்லாளனை”

(புறம் : ५०)

என்றும் அழிக்கவும் ஆக்கவும்வல்ல அவன் ஆற்றலைப் பாராட்டியுள்ளார்.

கோலூர்க்கிழார், “தான் கொல்லக் கருதிய உயிர்களையும், கூற்றுவன், அவற்றைக் கொள்வதற்காம் காலம் பார்த்தே கொல்வன்; ஆனால் கிள்ளிவளவுனே, தான் எண்ணியபோதே, அதுவும் எண்ணிய இடத்திலேயே உயிர்களைக் கொல்வன்” என்றும், “அவன் பகைவர் நாட்டின்மீது படையுடன் செல்லும் செலவு, காற்றேரூடு கலந்த எரியின் செலவுபோல் கொட்டாம்” என்றும் பாராட்டுவர்:

“காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடைம் வெல்போர் வேந்தே !”

“காற்றேடு
எரிச்கம்ந் தன்ன செலவின்
செருமிகு வளவு!”

(புறம் : ५१)

மாலேருக்கத்து நப்பசலையார், வளவன் கொற்றமுக், கொடையும் ஒருங்கே விளங்கப்பாடிய பாட்டில், “கிள்ளி வளவன் இறந்துவிட்டான்; அவன் உயிரைக் கொண்டு போய்விட்டான் கூற்றுவன்; ஆனால், ஒன்றுமட்டும் உறுதி; கூற்றுவன், வளவனை வெறுத்தோ, அவனேடு பகைத் துட்ப் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டுசென்றிருந்ததல் இயலாது; கிள்ளிவளவனைப் பாட்ச்செல்லும் இரவலறையு

போன்றே, தானும் பாடிச்சென்று, கைகூப்பி வணக்கி இரங்கு நின்றே அவன் உயிரைப் பெற்றிருத்தல் வேண்டும் எனப் பாராட்டியுள்ளார்:

“செற்றன் ரூயினும், செயிர்த்தன் ரூயினும்,
உன்றன் ரூயினும் உய்வின்று மாதோ!
பாடுநர் போலக் கைதொழு தேத்தி
இரங்கன்றுகல் வேண்டும்; பொலந்தார்
மண்டமர் கடக்கும் தாஜைத்-
திண்டேர் வளவற் கொண்ட ஈற்றே” (புறம்: உலக.)

புலவர் பலரும் கிள்ளிவளவன் கொற்றத்தை இவ்வாறு பொதுவாகவே பாடிச்சென்றுள்ளனர்; அவன் வெற்றிகொண்ட அரசர்கள் யாவர்? அவன் கைப்பற்றிய காடுகள் யாவை? என்பதை அறிந்துகொள்ள அவர் ப்ராக்கள் துணைபுரிவன அல்ல; ஆனால், மாரேருக்கத்து நப்ப சலையார், அவன் பெற்ற வெற்றி யொன்றைக் குறிப்பிட்டுள்ளார்; அதையும் அவர் அத்துணைத் தெளிவாகக் கூறி யுள்ளார் எனக் கொள்வதற்கில்லை; அவர் பாட்டெரான்றில், கிள்ளி வளவனை,

“இமயம் சூட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுஞ்சேர் வானவன் தொலீய
வாடா வஞ்சி வாட்டுமெனின்
பீடுகெழு நோன்தாள்” (புறம் : நகை)

என்று பாராட்டியுள்ளார்.

ஈண்டு, வளவன் வஞ்சியை அழித்துத் தொலைத்த வானவன்; இமயத்தே வில்பொறித்தோனும், சேரன் செங்குட்டுவன் தங்கைதயுமாய இமயவரம்பன் நெடுஞ் சேரலாத ஞாவன்; இந்தக் கொள்கையை உறுதி செய்வதற்கான சான்றுகள் சிலவும் கிடைத்துள்ளன; அவற்றை, “திருமர வளவன்” என்ற என்னுடைய ஆராய்ச்சிக் கிறுநாலின்கள்: (பக்கம் - 34) எடுத்துக் கூறியுள்ளேன். விற்க

“வெய்துண்ட வியர்ப் பல்லது
செய்தொழிலாள் வியர்ப்பற் யாமை
ஈங்தோன் எங்கை இசைதன் தாக” (புறம் : ந-அகை)

“விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோ
தலைப்பாடன்று அவன் ஈகை; ;
ஸ்ரீனக்க வேண்டா;” (புறம்: எ0)

எனக் கோலூர் கிழாரும்,

“நீ அவற்கன்ட பின்றெப், பூவின்
ஆடும்வன் டிமிராத் தாமரை
குடா யாதல் அதனினும் இலையே” (புறம்: சக)

“பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்றுங்கி
பிடுகெழு தோன்தாள் பாடே னுயின்,
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்” (புறம்: நச)

என ஆலத்தூர் கிழாரும் கூறுவன, அவன் கொடைச் சிறப்பினைக் குன்றிலிட்ட விளக்கெண விளக்கு மன்றே!

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கிழ்த் தங்கும் உலகு” (திருக்: நாகு)

“இடிக்கும் துணியாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர்?” (திருக்: சங்க)

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்” (திருக்: சங்க)

எனக்கூறும் அறிவு நூல்கள். “சுடர் விளக்காயினும்
நன்றாய் விளங்கிடத் தாண்டுகோல் ஒன்றுவேண்டும்”
எனப். அரசன் எத்துணை தாள் நீதி நூல்களை அறிந்தவும்
னுயினும், அறிவரை கூறுவர்க் கிலரைத் தன்னேகு
கொண்டிருத்தல் வேண்டும்; உயிர்க்குணங்களுள் ஒன்று
தோன்ற ஏனைய அடங்கி வரும் என்ப; அவ்வழி, அறநூல்
உணர் அறிவி அடங்கிற்றுயின், அரசற்கும், அவன் நாட்டு
நூற்கும் கேடு பலவாம்; ஆதலின் அவ்வாறு அவன் அறிவு
அடங்கிய வழி அவனுக்கு அறிவரை கூறுத்தக்க நல்லோர்
அவனருகே இருத்தல் நன்றாம்.. இதை உணர்ந்தே நல்ல
அரசர்கள், அறிவடையோர் கூறுவன தமக்குக் கேடுத்து

வனபோல் தோன்றியவிடத்தும் அவர்கள்பால் சினவாது, அவர் கூறுவன ஏற்றுப் போற்றிவந்துள்ளனர், “நான் ஒரு பேரரசன்; என்னிடம் இரங்து நிற்கும் புலவனிவன்; இவன் எனக்குப் புத்தி புகட்டுவதா?” என அவர்கள் எண்ணினால்லர்.

செவிகைப்பக் சொற் பொறுக்கும் இப்பண்புடையை கிள்ளி வளவன்பாலும் அமைந்து கிடந்தது : “அரசே! போர்க்களத்தே எதிர்த்துவரும் பகைவர் பெரும்படையைப் பாழ் செய்து பெறும் வெற்றி கின் படைப்பெருமையால் ஆவதன்று; அது, சிலத்தை உழுது நெல்விளைக்கும் உழவர் தங்த வெற்றியாம்; ஆகவே, இதைண்மையில் உணர்தா யாயின், உழுவதொழிலைப் பழித்துரைக்கும் அறிவுற்றேர் கூறுவனவற்றை மேற்கொள்ளாது, ஏர்த்தொழில் கொண்டு வாழ்வார் தம் இன்னல் போக்கி, அவர் துணை கொண்டு ஏனைக்குடிகளையும் காப்பாற்றுவதைக் கடையாகக் கொள்ளின், கின் பகைவரெல்லாம் நின்னைப் பணிக்கு விற்பார்”

“வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தருங்க கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் சன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம், அதுநற் கறிந்தனையாயின், நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது, பகடுபுறம் தருங்க பாரம் ஓம்பிக் குடிபுறம் தருகுவையாயின் கின் அடிபுறம் தருகுவர் அடங்கா தோரே” (புறம்: நடு)

என்று தன் எதிரிலேயே ஏர்த்தொழிலைப் போற்றிப் புகழ்ந்தும், தன் தொழிலாம் போர்த்தகதாழிலைப் பழித்தும் கின்ற வெள்ளைக்குடி நாகனைப்பால் சினம் கொள்ளாது, அவர் அவ்வறிவுரை கூறுவதற்குக் கராணமாம் அவர் குறையறிந்து, அவர் தம் நிலத்திற்குச் சேர இருங்த இறைக்கடனைப் போக்கிச் சிறப்பளித்தான் கிள்ளிவளவுண்

என்ற செய்தி, அவன்பால் அப்பண்டு உண்டு என்பதை ஏறுதி செய்வதாமன்றே?

கிள்ளிவளவன் புலவர் பாடும் புகழுடையோனவன்; அவனைப் பாடிய புலவர்கள் பதின்மர் என்ற ஒன்றே இதற் கோர் எடுத்துக்காட்டி. மலையிற்குறேங்நிச் போறு பங்கம் தோக்கிப் பாய்வுடேபோல், புலவரூர்லாம் கிள்ளியின் அவை தோக்கிச் செல்வர்,

“மலையின் இழிந்து மரக்கடல் நோக்கி
விலவரை இழித்தரும் பல்யாறு போவப்
புலவரெல்லாம் நின்னேஞ்சிக் கிளரே” (புறம் : ச.2)

என்று இடைக்காட்டனாரும் “கிள்ளிபுலவர் புகழ்ந்த போய்யா கல்லிசை உடையான்” என்று ஜூதுர் முடவனாரும் பாராட்டி யுள்ளனர்; புலவர் பலரும் அவன்பால் பெருமதிப்புடைய ராதாஸ்ப் போன்றே, அவனும் புலவர்கள்பால் பெருமதிப் புடையனவன். தன்னைப் பாடிய வெள்ளொக்குத் தாக அர்க்கு, அவர் கிலத்திற்கு இருக்கவேண்டிய இறைக்கடலை கீக்கிச் சிறப்பளித்ததும், கருதுரை முற்றுகையிட்டிருந்த தன்னிடம் வந்து, ‘அரசே! நின் பட்டவீரர், முற்றுகை யிட்டிருக்கும் கோட்டையைச் சூழ உள்ள காவற்காட்டை அழிக்குங்கால் எழும் பேரோவி தன் காதில் படவும், அதைக் கேட்டும், மானங்கொண்டு வெளிப்போந்து நின் நோடு பேரரிடாமல் அஞ்சி ஒளிந்திருக்கும் அவனேஞ்சு போரிடல் பேரசர்க்கு இழிவன்றே?” என்று கூறிய ஆஸ்த்தூர் கிழார் அறிவுரை கேட்டு அம்முற்றுகையினைக் கைவிட்டதும், தன் குலப்பகைவனுகிய மலையமாளை வென்று, அவன் மக்களைக் கொள்ளந்து, யாளையின் காற் சீழ் இட்டுக் கொல்லட் புக்கவழித் தோன்றி, “அரசே! கியோ புருனின் அல்லல் போக்கிய அரசன்வழி வந்தவன்; இவர்களோ, புலவர் துயர்போக்கும் பண்பாளனைய பேரசன் ஒருவன் மக்கள்; மேலும் இளைஞர்; இவற்றை உணர்ந்து நீ விரும்புமாறு செய்க” என்று கூறிய கோழுர் கிழார் பாடல்கேட்டு, அம்மக்களை விடுதலை செய்ததும்,

புலவர்பால் கிள்ளிவளவன், கொண்டிருங்கு பெருமதியில் சிறஞ்சிக் சான்றுகளாம்.

“கடிமரம் தடியும் ஒரை, தன்னுர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப ஆங்குஇனி. திருந்த வேந்தனேடு, சங்குஷின் சிலைத்தாற் முரசம் கறங்க மலைத்தனை எனபது நானுத்தக வடைத்தே,”

“நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கன் பலவும் விடுத்தோன் மருகளை; இவரே, புலன்சுமுது உண்மார் புன்கன் அஞ்சி தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் களிறுகண்டு அழுஉம், அழாஅல் மறந்த புன்தலைச் சிருஅர்; மன்று மருண்டு கோக்கி விருந்திற் பின்கணேனு உடையர் கேட்டனை யாயின் வேட்டது செய்ம்போ.”

(புறம் : ந-சு, ச-க)

‘பொன்மலை சார்ந்த காகமும் போன்னிறம் பெறும்’ என்றும், ‘கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவி மாடும்’ என்றும் கூறுவர் பெரியோர்; புலவர் பதின்மர் போற்ற அவரிடையே வாழும் நல்வாய்ப்புற்ற கிள்ளிவளவன், தானும் ஒரு புலவனும் விளங்கியதில் வியப்பொன்றும் இல்லை. கிள்ளிவளவன் பாடிய பாடல்கள் ஏத்து ஆயோ? இப்போது மக்குக் கிடைத்துள்ளது, பண்ணன் என்பானைப் பாடிய பாடல் ஒன்று மட்டுமே.

“தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடி”

எனவும்,

“கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி”

எனவும்,

“மாற்றேர், மலைமருள் யானை மண்டமர் ஒழித்த கழந்கால பண்ணன்”

எனவும் புலவர் பாராட்ட வாழுந்தவன் பண்ணன்; புலவர் பதின்மர் பாராட்டைப் பெறும் பேறுபெற்ற கிள்ளிவளவனே

இவைனப்பாராட்டினான் எனில் இவன் பெருமைக்கோர் எல்லை யுண்டாமோ? பண்ணன் பேராண்மையும், பெருங் கொடையும் உடையவன்; சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்த சிறுகுடி என்னும் சிறந்த ஊரின் தலைவன். பாம்பறியும் பாம்பின் கால். வள்ளால் ஒருவன் சிறப்பினை அவன்பால் பரிசில்பெறும் புலவர்கள் பாடுவதில் சிறப்பொன்றும் இல்லை; வள்ளால் ஒருவனை அவைனப்போன்ற பிறிதொரு பெருவள்ளால் பாராட்டுவதே உண்மைச் சிறப்பாம்; அத்தகைய பெருஞ்சிறப்புடையாளன் பண்ணன்; பெருங்கொடைவள்ளால் தலைவனுகிய கிள்ளிவளவன், பண்ணைனப் பாராட்டியுள்ளான்.

பண்ணன்பால் பரிசில்பெறக் கருதிய பாணன் ஒருவன் அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கிறான்; பண்ணன்பால் பரிசில்பெற்ற இளைக்குரும் முதியருமாய் பாணர்கள் வேறு வேறு திசைநோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்ற காட்சியினையும் காண்கிறான்; பழுமரம் ஒன்றில் பழும் உண்ணவங்து கூடினிற்கும் பறவைகள் ஏழுப்பும் பேரொலி போல், பண்ணன் அறச்சாலையில் உணவு பெறுவார் ஏழுப் பும் ஒசையும் கேட்கலாயிற்று; அவன் சிறுகுடி அண்மையில் உள்து என்பதை உணர்த்துகின்றன இவை; பாணன் பசிக்கொடுமை இதை உணர்ந்த பின்னரும், வழியில் எதிர்ப்படுவார் ஒவ்வொருவரையும் பண்ணன் சிறுகுடி யாண்டுள்து? பண்ணன் சிறுகுடி யாண்டுள்து? என மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிற்று. பரிசில் பெற்று மீஞும் பாணர் சிலரை அண்மி, “ஐய! பசிப்பினி மருத் துவனும் பண்ணன் இல்லம் யாண்டுள்து? அஃது அண்மையில் உள்தா? சேய்மைக்கண் உள்தா?” என்று கேட்கலாயினன். இந்தக் காட்சியைப் படம்பிடித்தாற்போல் பாடியுள்ளான் கிள்ளிவளவன்:

“யான் வாழும் நானும் பண்ணன் வாழிய!

பாணர்! காண்க இவன் கடும்பின திடும்பை;

யாணர்ப் பழுமரம் புள்ளியிழுங் தன்ன

ஊண்ஓலி அரவம் தானும் கேட்கும்;

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
 முட்டை கெண்டு வற்புலம் சேரும்
 சிறுதுண் ஏறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்,
 சோறுடைக் கையர், வீறுவீ நியங்கும்
 இருங்கினோச் சிறுஅர்க் காண்டும்; கண்டும்
 மற்றும் மற்றும் வினவதும் தெற்றெனப்
 பசிப்பினி மருத்துவன் இல்லம்
 அளித்தோ? சேய்த்தோ கூறுமின் எமக்கே”

(புறம்: களங்)

இந்தச் சிறு பாட்டில், பண்ணன் அறச்சாலையில் அழும் ஓயிக்கு, பழுமரம் சேர்ந்த புள்ளினங்கள் எழுப்பும் பேரொலியினையும், அறச்சாலையினின் ரூம் உணவுபெற்று மீனும் பாணர்கள் வரிசைவரிசையாகச் செல்லும் செலவிற்கு, மழைவரும் என அறிந்து முட்டைகளை ஏந்திக் கொண்டு மேட்டுகிலம் நாடி வரிசைவரிசையாகச் செல்லும் எறும்புகளின் செலவையும் உவமைக்கறிய அழுகும், எறும்பு முட்டைகொண்டு திட்டை ஏறின் தப்பாது மழைபெய்யும் என்ற உண்மைகளையினை எடுத்தாலும் சிறப்பும், பாணர்க்குப் பரிசில் அளித்து அவர் பசிபோக்கித் துளையும் பண்ணனைப் ‘பசிப்பினி மருத்துவன்’ எனப் பெயரிட்டுப் பாராட்டும் பெருமையும், அவன் புலமைநலத்தின் பண்புகளாம்.

கக. கோப்பெருஞ் சோழன்

பழங்குமிழ்ப் புலவர்கள், பாராண்ட அரசர்கள் பல மரப் பாராட்டியுள்ளனர்; அக்கால அரசர்கள், அப்புல வர்கள் பாராட்டைப் பெறுதற்குப் பெற்றிருந்த குணங்கள் கொடையும், கொற்றமுமேயாம். பாடிய புலவர் ஒவ்வொரு வரும், தாம் பாராட்டிய அரசர்கள்பால் அமைந்திருந்த இவ்விருபெரும் சிறப்புக்கணேயே பாராட்டியுள்ளனர். ஒருவன் கொடைக்குணம் கண்டு பாராட்டினர்; ஒருவன் வெற்றிகண்டு பாராட்டினர் என்பதால், பாராட்டைப் பெற்றுர் தம் உண்மைப் பெருமையினை உணர்தல் இயலாது; கொடுத்தான் எனப் பாராட்டுதல், செய்ந்கன்றி அறிதலாம்; கொடுப்பான் எனப் பாராட்டுதல், குறியீதிர்ப்பை நீர துடைத்து; அஃதாவது ஒன்றை ஏதிர்நோக்கி; ஆதலின் அத்தகைய பாராட்டு உண்மைப் பாராட்டாகாது; இதனால் அப்பாராட்டைப் பெற்றுர் தம் உண்மைப்பெருமை உரு வாகாது; அதைப்போன்றே, ஒருவன் கொற்றமகண்டு பாராட்டுவதும் ஆம்; அஃது அவன்பால் உள்ள, கொற்றம் கண்டு தோன்றிய அச்சும் காரணமாகவும் இருத்தல் கூடும்; ஆதலின் அதுவும் உண்மைப் பாராட்டாகாது.

புலவர் பலர்தம் பாராட்டைப்பெற்ற கோப்பெருஞ் சோழன், அப்பாராட்டைப் பெறுதற்குப் பெற்றிருந்த குணங்கள் மேற்கூறியன அல்ல; கோப்பெருஞ் சோழனேப் பாராட்டியோர், அவன் கொடையின் பெருமை கண்டோ, அல்லது அவன் கொற்றத்தின் திறங்கொண்டோ பாராட்டினால்லர்; அவன்பால் அமைந்திருந்த, இளிவரின் வாழாத மானம் உடைமையும், புணர்ச்சியும், பழகுதலும் இன்றி, உணர்ச்சியொன்றிய நட்புடைமையும் கண்டே பாராட்டியுள்ளனர்; ஆதலின் அப்புலவர் பாராட்டும் பாராட்டு உண்மைப் பாராட்டாம்; புலவர்தம் உண்மைப் பாராட்டைப்பெறும் உயர் புகழ் கொண்டவன் கோப்பெருஞ் சோழன் ஒருவனே.

பழங்குமிழ் அரசர்கள் பெருத மற்றொரு சிறப்பும் அவன்பால் உண்டு. ஓர் அரசன் உயிர் துறந்தான்; அவன்

பிரிவினைப்பொருத் புலவர் பலர், அவனைத் தொடர்ந்து தம்தம் உயிரையும் துறந்தனர் என்று உலகோர்போற்ற வாழ்ந்த அரசன் கோப்பெருஞ்சோழன் ஒருவனே; பாரி யின் பிரிவாற்றிருது வடக்கிருந்து உயிர்துறந்தார் கபிலர் என்ற வரலாற்றினைத் தமிழுகைம் அறியும்; ஆனால் பாரியின் பிரிவாற்றிருது உயிர்துறந்தவர் கபிலர் ஒருவரே; கோப்பெருஞ்சோழன் பிரிவினைப் பொருது உயிர் துறந்த புலவர் பலராவர்; இந்தச் சிறப்பு, அக்கால அரசர் எவர்க்கும் கிடைக்காத பெருஞ்சிறப்பன்றே?

உறையுரைத் தலைகராகக் கொண்டு உலகோர் போற்ற நாடாண்ட சோழ அரசர்களுள் கோப்பெருஞ்சோழனும் ஒருவன். கோப்பெருஞ்சோழனைப் பாடிய புலவர் பலர்; அவர்களுள் எவரும் அவன் அரசியல்வாழ்வு பற்றிய எதையும் கூறினால்லர்; ஒரு புலவனும் அவன் பாடிய பாக்கள் ஏழு; அவற்றுள் எதுவும் அவன் அரசியல்பற்றிய குறிப்பு எதையும் கொண்டில்து; அவன் பாக்களும், அவனைப் பாடிய புலவர் பாக்களும், நண்பனும்பீர பழகற்குரிய நல்லோரன், மானம் இழந்தபின் வாழா மாண்புடையான் என்று அவன் பண்புடைமைகளையே பாராட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன் நண்பர்கள்பால் கொண்டிருக்கும் பெருமதிப்பு அவன் பாடிய குறுங்தொகைப் பாடற்கண் தோன்றி விளக்குகிறது; தலைமகள் ஒருத்திபால் உள்ளத்தைப்பறிகொடுத்தகவலையால் உடல் நலம் கெட்டா மென்று தலைமகன், தன் உடல்நலக்கேடு குறித்துவிணும் தன் நண்பனே, “என் நண்ப ! இளைஞர்கள் இன்புறுதற்குக் காரணமான நட்புக்குணமுடையோய்! அறிவுடையார்தம் அன்புடைத் தோழு!”

“எலுவ சிறுஅர் ஏழுறு நண்ப!
புலவர் தோழு!”

(குறுங்கஉக)

என் விளித்தான், எனப் பாடிப் புலப்படுத்தினமை சீரண்க.

கோப்பெருஞ் சோழனின் திருந்திய பண்பாடுடைமையினை அவன் பாடிய மற்றொரு பாட்டு விளக்கி நிற்கிறது; பொருள் தேடுங்கால், அப்பொருள் பெறும்வழி அறைநிப்பட்டதாக இருத்தல்வேண்டும்; பொருள் செய்வார் தமிடன்னத்தில் நிலவேண்டிய மக்கட் பண்புகளாகிய அன்பையும் அருளையும் அறவே ஒழித்துவிட்டு, பொருள் ஒன்றைப்பே குறிக்கோளாகக் கொள்ளுதல் கூடாது; பொருள் வரும்வழி, அன்பு நெறியோடும், அருள் நெறி யோடும் மாறுபடுதல் கூடாது;

“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார்; புரள் விடல்” (திருக்குடுகு)

எனக் கூறுவர் பெரியோர். இந்தப் பண்பாட்டுள்ளம் கோப்பெருஞ் சோழன்பாலும் குடிகொண்டிருக்கக் காண்கிறோம். தலைவன் பொருள்வயின் பிரியக் கருதுகிறான் எனக் கூறினால் தோழி; அதற்குத் தலைமகள் “தோழி! அருளையும் அன்பையும் அறவே மறந்துவிட்டுப் பொருள் வயின்பிரிதல் அற உள்ளம் உடையார்க்கு இயலாது; அத்தகைய உள்ள உரம் அவர்க்கு இராது; அருளும்; அன்பும் அற்று உரம்பெற்ற உள்ளமுடையோர்க்கே அஃது இயலும்; தலைவர்க்கு அத்தகைய உள்ளாஉரம் இராது என எண்ணுகின்றேன்; அவர்க்கு அத்தகைய உரம், ஆற்றல் உண்டாயின், அவர் அன்பும், அருளும் அற்றவராயின் பொருள்வயின் பிரிக்க” எனக் கூறினால் எனக் கூறும் இக்கற்றில் கோப்பெரும் சோழனார் தமிடன்னம் தோன்றுதல் காண்க:

“அருளும் அன்பும் நிக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின்
உரவோர் உரவோ ராக” (குறுங்: 20)

இத்தகைய சிறந்த பண்பாடு உடையவனுகிய கோப்பெருஞ்சோழன், புல்லாற்றுரார் எயிற்றியனார், கருலுர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதாதனார், பொத்துயார் பேரான்ற புலவர் பெருமக்கள் போற்ற உறைஷுர்க்கன், நாடாண் டிருந்தனன். அப்போது பாண்டிகாட்டில் பிசிர் என்னும்

ஊரின்கண் ஆங்கதையார் என்ற அறிஞர் பெருந்தலை
 கூருவார் வாழுந்திருந்தார் ; அல்லவை கடிந்து நல்லவை
 கண்டு நாடானும் அரசனைக்கொண்டது அவர் நாடு; ஆன்று
 அவிந்து அடங்கிய சான்றேர் பலர் வாழும் வளமுடையது
 அவர் ஊர்; மனைமாட்சியிற் சிறந்த மனையாணையும், அறி
 வறிந்த மக்களையும், தாம் எண்ணுவதைக் குறிப்பால்
 அறிந்து முடிக்கவல்ல ஏவலர்களையும் பெற்றிருந்தார் ;
 இத்தகு அமைதி வாழ்வு மேற்கொண்டிருந்த காரணத்தால்
 ஆண்டு பல ஆகியும், நரை திரைபெருது நல்ல இளமைச்
 செவ்வி யுடையவராய் விளங்கினார். பிசிராந்தைபால்
 பொருந்திய இப்பண்புகள் கோப்பெருஞ்சோழனைப் பெரி
 தும் கவர்ந்துவிட்டன; அவரைத் தன் உயிர் நண்பராகக்
 கொண்டு போற்றினான்; “நண்பருட் சிறந்தாரவர்” எனப்
 பலர் அறியக் கூறலாயினான்; “அவர் தெற்கே மிகச்
 சேய்மைக்கண்ணதாகிய பாண்டிநாட்டுப் பிசிர் என்னும்
 ஊரில் இருப்பவராயினும், அவரே என் உயிரைப் பேணும்
 உயரிய நண்பராவர்; பிசிராந்தையார் பிறர் பெயரையும்
 பழித்தறியார்; எவரிடத்தும் இனியராய்ப் பழகும் பண்
 புடையார்; என் உயிரைப் பினித்த உயர்ந்த நட்புடையார்;
 பொய் கூறுவதால் புகழுண்டாம் என்று கூறுவார் உள்ளாயினும்,
 அப்புகழை விரும்பிப் பொய்க்குறி யறியார்; அத்
 தகு சிறந்த பண்பினராகிய அவர், தம் பெயரைக் கூறுவு
 கால், ‘என்பெயர் கோப்பெருஞ்சோழன் என்பது’ என
 என்பெயரையே தம் பெயராகக்கொண்டு கூறும் அத்துளைன்
 அன்பும், உரிமையும், என்பால் கொண்டவர்” என்று
 அவர் புகழ் பாடிக்கொண்டிருந்தனன் :

“தென்னம் பொருப்பன் நன்னட்டுள்ளும்

பிசிரோன் என்ப என்றுயி ரோம்புநன்” (புறம் : உகடு)

“இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,

புகழ்கெட வருஷும் பொய்வேண் டலனே,

தன்பெயர் கிளக்கும்காலை ‘என்பெயர்

பேதைச் சோழன்’ என்னும் சிறந்த

காதற் கிழமையும் உடையன்.”

(புறம் : உகடு)

கோப்பெருஞ் சோழனைப் போன்றே பிசிராங்கதையாரும், கோப்பெருஞ் சோழன் புகழ்பாடுவதையே தம் பண்பாகக்கொண்டிருந்தார்; ஒருநாள் மாலீக்காலத்தே தெற்கிலிருந்து வடக்குநோக்கிப் பறந்து செல்லும் அன்னப்புட்கள் சிலவற்றைக் கண்டார்; அவை குமரியாற்றில் இரைதேர்ந்துண்டு இமயம் சென்று உறங்குவபோலும் என்று எண்ணினார்; அவ்வெண்ணத்தைத் தொடர்ந்து, இமயம் செல்வவாயின் இடையில் உள்ள சோழ நாட்டைக்கடந்ததன்றே செல்ல வேண்டும் என்று எண்ணினார்; உடனே, சோழநாட்டுத் தலைநகர் உறையுரும், ஆண்டிருக்கும் அரசன் பெருங் கோழிலும், அதில் இனி து உறையும் தம் நண்பன் கோப்பெருஞ் சோழனும் அவர் மனக்கண்முன்வந்து விண்றனர்; அக்காட்சியினைக் கண்ட ஆங்கதயார், பறந்து செல்லும் சேவல் அன்னம் ஒன்றை விளித்து, “ஓ! அன்னச் சேவல்! விண்மீனை நல்ல அணிபல அணிந்து அழகுற்றுத் தோன்றுவதை விரும்புவாயன்றே? அங்வாருயின், யான் கூறுவன கேள்; இமயம் நோக்கிச் செல்லும் வழியில் உறையுரில் என் நண்பன் கோப்பெருஞ் சோழன்பால் நேரே சென்று, ‘நான் ஆங்கதயாச்பால் அன்புடையேன்’ என்று கூறின், வின் அன்புடைய மனையியுமாறு தன் அழிய அணிகள் அத்தனையும் அளிப்பன்; அவளைக் கண்டு செல்கின்றலையா?” என்று பாடுவாராயினார்.

ஆங்கதயார், இவ்வாறு எப்பொழுதும் ‘கோப்பெருஞ் சோழன், கோப்பெருஞ்சோழன்’ என்று கூறிக்கொண்டே யிருப்பதைக் கண்ட அவர் நண்பர்கள், “வின் கோப்பெருஞ் சோழன் யாவன்? அவனுறையும் இடம் யாது? அவன் இயல்புகள் யாவை?” என்றெல்லாம் கேட்கலாமினர்; அதற்கு அவர், “என் தலைவன் உறையுரை வாழ்விடமாகக் கொண்டவன்; கோப்பெருஞ் சோழன் எனும் பெயருடையான்; சிறந்த நண்பனுக்கிய பொத்தியார் என்ற புலவரோடு கூடி மகிழ்ந்துறையும் இயல்புடையான்” என்று விடைக்கரும் வாய்பாட்டான் சோழன் புகழ்பாராட்டுவாருவாராயினார்.

‘புல்விதழ் பூவிற்கும் உண்டு’ என்ப; குணங்களால் கிடைத்த குணத்தென விளங்கும் கோப்பெருஞ் சோழர்க்குப் பிறந்த மக்கள், தகாவொழுக்கம் மேற்கொண்டு மாண்பில சாயினர்; தங்கள் தங்கதயார் இருக்கும்போதே தர்ம நாடாளவேண்டும் என்ற பேராசையுடையராயினர்; மக்கள் மாண்பிலராதல் அறிந்த கோப்பெருஞ் சோழன் அவர் விருப்பத்திற்கு இசையானுமினுன்: அதனால் வெகுண்ட அவன் மக்கள், அவனைப் போரிட வென்று நாடாள ஏண்ணினர்; அவர்கள்பால் ஆட்சியைத் தரின் அங்காட்டு மக்கள் அல்லல் பல அடைவரோ! என் அங்காட்டு மக்கள் பால் கொண்ட நல்லெண்ணம், தன் மக்களை வென்று ஒழிக்கத் துணிந்தது; படையோடு வந்து நிற்கும் தன் மக்கள்மீது போர்தொடுத்து எழுலாயினன்.

கோப்பெருஞ் சோழன் கொண்ட முடிவு நன்றையா யினும், மக்களைப் பகைவராக கொண்டான் என்ற பழிச் சொல் எழுமே என அஞ்சிய அவன் புலவ நன்பர்களுள் ஒருவராகிய புல்லாற்றூர் எயிற்றியனர், கோப்பெருஞ் சோழனை அனுகி, “வேந்தர் வேங்கே! நின்னேநு பகை கொண்டு பேரிட வந்து நிற்கும் அவர்கள், நின் குலப் பகைவராகிய பாண்டியரோ அன்றிச் சேரரோ அல்லர்; அவரை வென்று புறங்காண வந்திருக்கும் சீயும், அவர்கள் குலப்பகைவர் குலத்துத் தொன்றினவன் அல்லை; அவர் உன் மக்கள்; நீ அவர் தங்கத; இவ்வுலகில் நின் பகுழ நிற்கச், சிறந்த; விட்டுலகம் சென்றபின், இங்காட்சிக்குரிய வர் அவரேயன்றோ? இந்த நியதியை நீ நன்கு அறி வாயன்றோ? அது நிற்க; நிங்கள் மேற்கொண்டிருக்கும் இப் போரில், நின்னேநு பொரவங்திருக்கும் நின் மக்கள் தோற்று இறந்து விடுகின்றனர் என்றே கொள்வோம்; பின்னர், நின் ஆட்சிசெலவத்தை எவர்பால் தருவை? அவ்வாறின்றி, இப்போரில் நீ நின் மக்களுக்குத் தோற்று இறந்து விடுகின்றன என்றால், அதனால் நினக் குண்டாம் பழியின் பெருமையினை உணர்ந்துபார்; எவ் வாறு நோக்கினும், இப்போர் மேற்கோடல் நினக்குப்

பொருந்துவதன்று,” என்று நயம்படக் கூறினர்; புலவர் தம் அறிவுரை கேட்ட அரசன் போராழித்து மீண்டான்.

மக்கள் செயலால் மன்னன் மனம் குன்றினுன், “மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே” என்று எண்ணினுன்; சோழன்பால் அவன் மக்களே பஜட கொண்டு வென்றனர் என்ற பழிச்சொல் ஏனைப் பகை வேந்தர்களாகிய சேர, பாண்டியர் செவி புகுமுன்னரே உலக வாழ்வினின்றும் விடைபெற்றுக்கொள்ள விரும்பி னுன்; வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிக்தான்; தன் உள்ளக்கருத்தினைத் தன் புலவர்களுக்கு உணர்த்த விரும்பி, அவர்களை அன்புடன் அழைத்து, “அறிவுடைப் பெரியீ! யானைவேட்டை மேற்கொண்டு என்றவன், தன் வேட்டம் வாய்க்க, யானையோடு வருதலையும், சிறு பறவை வேட்டைமேற்கொண்டு சென்றேன், பறவை எதுவும் கிடைக்கப்பெறுமல் வறிதே மீள்வதையும் உலகில் காண்கிறோம்; உள்ளுவ எல்லாம் உயர்வுடையவே உள்ளும் நல்லோர்க்கு ஆகூழ் உண்டாயின், அவர் உம்பர் உலகம் புக்கு அவ்வுலக இன்பத்தை நுகர்தலும், அவ்வும்பர் உலகத்தினும் மேலாம் வீட்டுலகடைந்து பிறவாப் பெரு நெறி அடைதலும் உண்டு; அத்தகைய பேரின்பங்கிலை உருதுபோயினும், உலகுள்ளளவும் நிற்கும் உயர்ந்த புகழ் பெறுதல் உறுதி. ஆகவே, நல்வினையினை எண்ணிய போதே செய்வர் அறிவுடையோச்; அறிவில்லாதவரே, நல்வினை செய்யவேண்டுமா? செய்வதாயின் இன்றே செய்யவேண்டுமா? இன்னும் சின்னட்கழி த்துச் செய்த லாகாதா? நல்வினை சிறிதுசெய்தால் போதாதா? செய்வன எல்லாம் நல்வினையாகவே இருத்தல்வேண்டுமா? என்றெல் காம் ஜயப்பாடுற்று அவற்றில் தெளிவேதும் பெறுமாடி டாமல் வருந்துவர்; யான் அத்தகைய தெளிவிலா அறி வுடைய னல்லேன்; ஆகவே வடக்கிருந்து உயிர் கிடலாம் நல்வினையினை இன்றே மேற்கொள்ளத் துணிக்கு விட்டேன்,” என்று கூறினான்.

“செய்குவம் கொல்லோ நல்வினை? எனவே
 ஜூம் அரூர் கசமண்டு காட்சி
 நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே;
 யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
 குறம்பூம் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
 அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திச் சோங்குச்
 செய்வினை மருங்கின் எய்தல் உண்வெடனின்
 தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்;
 தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனின்
 மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
 மாறிப் பிறவா ராயினும், இமயத்துக்
 கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
 தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே” (புறம்: १०८)

புலவர்கள் அரசன் உள்ளம் உணர்ந்தவராதவின், அவன் விருப்பத்திற்குத் தடையாக ஏதும் சொல்லினால்லர்; மாருக, அவன் ஆற்றும் நல்வினையினைத் தாழும் ஆற்றி, அவன் செல்வழிச்செல்ல வேண்டும் என்ற விருப்பின் ராய், அவனேனுடு வடக்கிருக்கத் தாழும் துணிக்தார்; காவிரி யாற்றின இடையே அமைந்த வோர் ஆற்றிடைக்குறையின் கண் வடக்கிருப்பார் அனைவர்க்கும் இடம் செய்வாராயினார்; அங்கிலையில் கோப்பெருஞ் சோழன், தன் இடத்தை அடுத்துப் பிசௌரந்தையார்க்கு இடம் ஒதுக்குமாறு பணித் தனன்; அவன் கூறுவனகேட்ட ஆண்டிருந்த புலவர்கள், “அரசே! ஆந்தையார் நின்பெயரும் புகழும் கேட்டவரே அல்லால், நினைக் கண்டு பழகியவரல்லர்; மேலும், நின்கீன் அறிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒருமுறையேனும் கண்டு வந்தவரல்லர்; மேலும் அவர் உள்ள இடமோ மிக மிகச் செய்மைக்கண் உள்ளது; ஆகவே, நின்செயல் அறிந்து இப்போது வந்து நின்னேனுடு வடக்கிருத்தல் இயலாது; ஆதலின் அவருக்கு இடம் ஒழிப்பது வீண் அன்றோ?” என்றனர்.

அவர் கூறுவனகேட்ட சோழன், “புலவர் பெரு மக்களே! வருவாரா அவர்? என்று ஜூம் கொள்ளன்மின்;

அவர் மிகச் சேயாட்டினர்தாம் : என்றாலும் வருவர் : கெட்டகாலை விட்டனர் என்ற பழிச்சொல் நானும் பண்பினரவர்; ஆகவே, நான் அரசாள் காலத்து வாராது போயினும், அரசியங்குது உயிர்துறக்க விற்கும் இக்காலத்தில் அவர் வாராதிரார்; அவர் உறுதியாக வருவார்; அவர்க்கும் இடம் ஒதுக்குக் கொள்ள என்றனன்;

“கேட்டல் மாத்திரை யல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யான்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்றல்; அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின் ஆர் அறி வாளீர்!

.....

இன்னதோர் காலை நில்லவன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க அவற்கு இடமே”

(புறம்: உச்ச)

“செல்வக்காலை நிற்பினும்
அல்லற்காலை நில்லவன் மன்னே.” (புறம்: உச்ச)

கோப்பெருஞ் சோழனும், புலவர்களும் வடக்கிருந்து நோற்கத் தொடங்கிய சின்னட்களுக்கெல்லாம், அவன் கூறியவாறே, ஆங்கையார் ஆண்டு ஓடைஷியும் வந்து, அவன் செயலறிந்து, அவன் அருகே தனக்கு ஒதுக்கிய இடத்தே இருந்து தாழும் வடக்கிருப்பார்யனர்; ‘வருவன்’ என்று கூறிய அரசனின் சொல்லாற்றலும், அவன் சொல் பழுதாகாவண்ணம் ஆண்டுவந்து சேர்ந்த ஆங்கையாரின் செயலும் ஆண்டிருந்தார் அனைவருக்கும் வியப்பினே அளித்தன; “நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே” என்று வியங்கு பர்ராட்டினர் புலவரெல்லாம். வடக்கிருந்த வேந்தனும், புலவர்களும், சின்னட்களுக்கெல்லாம் பொன்றும் உடல் அழியப் பெரன்றுப் புகழ்பெற்றுச் சிறந்தனர்.

“மகப்பெறும் நிலையில் உள்ள நின் மனைவியாரை விட்டு என்னேடு வடக்கிருத்தல் கூடாது,” எனக் கோப்பெருஞ் சோழனுல் தடைவிதிக்கப்பெற்ற பொத்தியார், கா. பா.—८

இறந்த அரசனையும், புலவர்களையும் நினைந்து வினைந்து புலம்பிப் போற்றிக்கொண்டே சின்னாட்கள் வாழ்ந்து, மனைவி மகப் பெற்றவுடனே, அவ்வாற்றிடைக்குறையடைந்து சோழன் வடக்கிருந்து உயிர்துறந்த இடத்திற்கு அணித்தே தாழும் வடக்கிருந்து உயிர் துறங்தார்.

அரசனும், அறிவுடைப்புலவனும், மர்னாம் விறை மகனுய் வாழ்ந்த கோப்பெருஞ் சோழன், கண்பர் உலகிற் கோர் எடுத்துக்காட்டாய் விளங்கினான்; உள்ளாம் ஒத்தவர் களிடையே நட்புத் தோன்றி வளர்தற்கு, ஒரு நாட்டிற் பிறந்து, ஓர் ஊரில் வாழ்ந்து புணர்ச்சியும் பழகுதலும் வேண்டுவதில்லை என்ற உண்மையினை விளக்குவதற்கு ஏற்றதேரர் எடுத்துக்காட்டாக, நம் சோழர் பெருந்தகைக் கும், அவர் ஆருயிர் நண்பர் பிசிராங்கதயார்க்கும் இடையே தோன்றி வளர்ந்த நட்பையே மேற்கொள்வர்.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்” (திருக்காச்சி)

என்ற குற்பாவிற்கு உரை எழுதிய ஆசிரியர் பரிமே லழகர், (புணர்ச்சி, பழகுதல் ஆகிய) “இவ்விரண்டு மின்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராங்கதயார்க்கும் போல உணர்ச்சி யொப்பின் அதுவே உடனுயிர் நிங்கு முரிமைத்தாய் நட்பினைப் பயக்கு மென்பதாம்,” எனக் கூறுவதும் காண்க.

கட. நலங்கிள்ளி

திருமாவளவுல் ஆக்கப்பெற்று, மணிமேகலை கூறும் கிள்ளிவளவன் காலத்தே அழிவுற்ற புகார்ப்பெருங்கரை, அஃது அழிவுறுதற்குச் சில ஆண்டுகளுக்குமுன், தலைங்கராகக் கொண்டு சோண்டாண்ட அரசர்களுள் சிறந்தோன், நலங்கிள்ளி எனும் நல்லோனவன். அவன் நாடு, கலம் செல்லாம் தகுதியிக்க போரு ஒன்று கடலோடு கலக்கும் ஓர் இடத்தைத் தலைங்கராகக் கொண்டது என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனூர் என்பார் கூறியுள்ளார்; பாயை மாற்றுமலும், ஏற்றிய பாரத்தைக் குறைக்காமலும் ஆற்று முகத்தே புகவல்ல பெரிய மரக்கலங்கள் தந்த கடற்செல்வம் கொண்ட நாடுடையோன்.

“கூம்பொடு மீப்பாய் களையாது

மிசைப்பரங் தோண்டாது புகார்ப் புகுஞ்த

பெருங்கலம்...சொரியும் கடற்பல்ழரத்த நாடுகிழவோய்”

என்று அவர் கூறுவது காண்க.

ஆலத்தூர்கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனூர் கோலூர்கிழார் என்ற முப்பெரும் புலவர்கள் நலங்கிள்ளி யைப் பாராட்டியுள்ளனர்; இவர்களுள் ஆலத்தூர்கிழார், அவன் இறந்தபின்னரும் இருந்து பிரிவாற்றுது இரங்கிப் பாடியவராவர்; நலங்கிள்ளியின் பாக்களும், அவனைப் பாராட்டிய புலவர்கள் அளித்த பாக்களும் நலங்கிள்ளி யின் நற்பண்புகள் பலவற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன; புலவர்கள் மூவரும் நலங்கிள்ளியின் கொற்றம், கொடை, பிறபண்பு முதலாயின் கண்டு பாராட்டியுள்ளனர்.

உறையூர் முதுகண்ணன் சாத்தனூர், பகைவர் நாடு நோக்கிச் செல்லும் அவன் படை, வழியில் பனங்தோப்பு ஓன்றினுடே சென்றவழி, படையின் முன்வரிசையில் வருவார் பனையின் ரூங்கினை உண்பர்; படைவரிசையின் இடைப்பகுதி ஆண்டு வருங்கால், அப்பனை முற்றிப் பழுத்து

விடும் ஆதவின், அவ்விடைப்பகுதியில் வருவார் பணியின் பழத்தினை உண்பர்; படையின் ஈற்றுப்பகுதி ஆண்டு வருங் காலத்தில் பழங்காலமும் கழிய, கிழங்குக்காலம் வந்து விடும் ஆதவின், படையின் ஈற்றில் வருவார்க்குக் கிழங்கே கிடைக்கும்; அத்துணைப் பெரும்படை அவன்படை என அவன் படையின் பெருமையீண்டும், நலங்களினியின் பகைவெந்தர்கள், தம்மிடம் உள்ள, வெற்றிகண்டவழி ஊதும் வலம்புரிச் சங்கினை ஒலித்தால், அவ்வொலி கேட்டுப் பொருது நலங்களினி, தம்மிது படையொடு வரினும் வருவன் என அஞ்சி அவன் வாழ்நாள்வரை, அவ்வலம் புரிச் சங்கினை ஒலிக்காது, தம் அரண்மனையின் ஒருபக்கத் தில் வறிதே தூக்கி வைத்திருந்தனர் என அவன் ஆற்றலையும் பாராட்டினர்:

“தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய

இடையோர் பழத்தின் பைங்களி மாந்தக்

கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழுங்கு நுகர”

“சேட்சென்னி நலங்களினி கேட்குவன்றோல்என.....

“ஒருசிறைக் கொள்கிய திரிவாய் வலம்புரி.” (புறம்: १२५)

கோலூர்கிழார், சேர, பாண்டிய மன்னர்களின் இருக்குடைகளும் பின்னேங்கிறக், தன்குடை மட்டுமே உயர்ந்து முன்னே விளங்கவேண்டும் என்ற ஆச்சுமூடைய நலங்களினி, எப்போதும். பாச்சறைக்கண் உறைதலையே விரும்புவன்; மனையினுள் மரழுகியிருக்க விரும்பான்; அவன் படையைச் சேர்ந்த மாணிக்கள், பகைவர் மதில்களை அழிப்படையே விரும்புவதல்லது, அமைதியாலிருக்க விரும்பா; அவன் படைமறவர், பகைவர் ஓடு, இடையில் காடும் மலையும் கிடக்க மிகச் செய்யமக்கண் உள்ளது; ஆண்டு என்வாறு செல்வேம் எனத தயங்காது, பேர் என்றவுடனே பூரிக்கும் தோளினராவர்; இதனால் நலங்களினியால் தங்களுக்கு எந்த நேரத்தில் கேடுண்டாமோ என்ற அச்சத் தால் வடநாட்டரசுகள் சிறிதும் கண் உறங்கா; நலங்களினி, சேர்க்குரிய வண்ணியையும், பாண்டியர்க்குரிய மதுரையை

யும் கைப்பற்றிப் பரணர்க்குப் பரிசளிக்கும் பேராற்றலன்; பாண்டி நாட்டின்கண் இருந்த ஏழு அரண்களை அழித்து, அவற்றின் வாயிற்கதவுகளில் தன் வெற்றிக்கறிஞரியாகப் புலி பொறித்தான் என்று பாரச்டியுள்ளனர்.

நலங்கிள்ளியின் கொற்றத்தை இவ்வாறு பொதுநிலை யில் பாராட்டிய புலவர்கள், சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும், வடபுலத்திலும் இவன் பகையாய் வாழ்ந்தோர் யாவர் என்பதைத் தெளிவாக உணர்த்தினால்லர்; சோழ நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்பற்றிய வரலாறு மட்டும் சிறிது விரிவாக உணர்த்தப்பட்டுள்ளது; நலங்கிள்ளிக்கும், அவன் தாயத்தானுகையை உறையூர் நெடுங்கிள்ளிக்கும் இடையில் நடைபெற்ற போர்களைப் புலவர் கோலூர் கிழூர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையில் ஏடு பகை வளர்ந்து விட்டது; நலங்கிள்ளிபால் பரிசில்பெற்றுத் தன்பாலும் பரிசில்பெறும் எண்ணங்கொண்டு தன் தலைங்காம் உறையூர் வந்த இளங்தத்தன் என்ற புலவனை, அவன் தன் பகை வன் ஊரினின்றும் வந்துளான் என்ற காரணத்தினாலேயே பகைவன் ஒற்றன் எனக்கொண்டு கொல்லப் புகுந்தான் எனில் அவ்விருவர்க்கும் இடையில் இருந்த பகைக் கொடுமையினை என்னென்பது? நெடுங்கிள்ளி ஆழூர்க் கோட்டையினுள் உள்ள என அறிந்து அதை முற்றுகையிட்டுக் கைப்பற்றிய நலங்கிள்ளி, அவன் உறையூர்க் கேரட்டையினுள் ஒளிந்துகொண்டதறிந்து ஆண்டும் விடாது சென்று முற்றினான் என்ற வரலாற்றினைக் கோலூர்கிழூர் அறிவிப்பார்.

வெற்றிமிகு வேந்தனுய விளங்கிய நலங்கிள்ளி, கொடைச் சிறப்புமிக்க கொற்றவனுகவும் விளங்கினான்; தன் கண் வந்து இரங்து பொருள் பெற்றூர், மீண்டும் மற்றொரு தலைவனைத் தேடிச்சென்று இரக்க வேண்டிய நிலை உண்டாகவாறு மிக்கபொருள் அளிக்கும் கொடைக்குண முடையவன்.

“பிறங்கடை மறப்ப நல்குவன்.”

(புறம்: சுஅ)

அவன், பணகவராம் அரசர்களை அழிக்கும் ஆற்றல் மட்டும் உடையவன்ல்லன்; பாணரையும் புலவரையும் துன்புறுத்தும் பசியாகிய பணகயினையும் அழிக்கவல்ல ஆற்றலுடையவன்;

“தன்பகை கடித வன்றியும், சேர்ந்தோர்

பசிப்பகை கடிதலும் வல்லன்” (புறம்: ச00)

அவன்பால் பரிசில் பெறும் பாணரும் கூத்தரும், ‘நலங்கிள்ளிபால் அன்புடையராய் நாங்கள், அவன் நான் பல பெற்றுவாழ்க என அவனைப் பாடுவமேயன்றி, பிற அரசர் எவ்வரையும் பாடேம்; பிறரைப் பாடுப் பிழைக்க வேண்டிய இழிவிலை உடையரல்லேம்’ என இருமாந்திருத் தற்காம் பெருங்கொடையாளன் :

“நலங்கிள்ளி நகைப் பொருங்கேரம்

பிறப்பாடிப் பெறல் வேண்டேம்

அவற்பாடுதும் அவன்தாள் வாழிய என” (புறம்: ஈ.ஆ.2)

என அவன் கொடைச் சிறப்பினைப் பாராட்டும் புலவர் பாக்கள் பலவாம்.

கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்த நலங்கிள்ளி பால் அழைந்துள்ள நற்பண்புகள் பலவராம். உலகத்தா ரெல்லாம் உறங்கும் இரவின் கடைப்பகுதியாகிய விடியற் காலத்திலும் உறங்காதிருந்து உலகான்தற்காம் வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பன் என அவன் நாடா ஞம் நற்பண்பு தோன்ற ஒரு புலவர் பாராட்டியுள்ளார் :

“கடைத் தோன்றிய கடைக்கங்குலாற்

பலீதுஞ்சவும் தான் துஞ்சரன்

உலகுகாக்கும் உயர் கொள்கைக்

கேட்டோன் எங்கை.”

(புறம்: ச00)

பணியுமாம் என்றும் பெருமை; பெருமை பெருமிதம் இன்மை; ஈல்லார்கள் தோன்றும் அடக்கம் என்றெல்லாம் கூறுவர் பெரியோர்! நலங்கிள்ளி புலவர் பாடும் புகழ்சால் குணம் பல கொண்டோன்; அவன் கொற்றத்தின் சிறப்பும்,

கொடையின் திறமும் அக்கால அரசர் எவர்பாலும் காணு அளவு பெரியனவாம்; என்றாலும் நலங்கிள்ளியை கோக்கு வார்க்கு, அவன்பால் அத்துஜீச் சிறப்பியல்புகள் உள என்பது புலனுகாது; அவை தன்பால் இருப்பது கண்டு செருக்கித் திரியும் செம்மையற்றவனல்லன; அத்துஜீச் சிறப்புக் குணங்கள் இருப்பினும், அவை யாதும் இல்லோ தான்போல் அடங்கி விற்பன்; இந்த நற்குணத்தைப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், “ஞாயிறு முதலாம் இயற்கைப் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு உணர வல்ல பேரறிவாளராலும் அறிந்துகொள்ள இயலாவர்கள் நின் நற்பண்புகளை அடக்கிக் கொண்டுள்ளோயே; நின்கீனப் பாட விரும்பும் புலவர்கள் நினைனை எவ்வாறு பாட வல்லுங் ராவர்?” எனப் பாராட்டினார்.

நலங்கிள்ளி அறிவுடைப் பெருமக்கள் கூறும் அறி வுரை கேட்டு அறநெறி விற்பவனுவன்; அவன்பால் அப் பண்புடைமை இருப்பதினுலேயே உறையூர் முதுகண்ணன் சாத்தனார், அவனிடம் சென்று, பொருள் பெற்றதன் பயன் பிறக்கு ஈத்து அருட்செயல் புரிதலாம்; அஃது ஆற்றுதான் செல்வம் பயனற்றதாம் என்பன போன்ற அறிவுரைகளையும், நாடோறும் அவன் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும் எடுத்துரைப்பாராயினார்.

நலங்கிள்ளியைப் பாடிய புலவர் வாயிலரக அறிந்த அவன் பண்பும் பெருமையும் இவை; அவன் பாடிய பாக்கள் இரண்டும், அவன் உள்ளத்தின் உயர்வையும், புலமையின் சிறப்பையும் மேலும் கண்கு புலப்படுத்துகின்றன.

“என் அரசைப் பெறவேண்டி விற்கும் என் பகை மரசன் மெல்லவந்து என் அடிபணிக்கு, ‘நின் அரசரினமையினைத் தந்தருள்க’ என்று இரங்து விற்பனையின், அவற்கு இவ்வரசையே யன்றி என் உயிரையும் தருவன்; அவன், தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடஜீப்போல, ஆற்றல் மிக்க என் அமைச்சர், படைத் தக்கிவர் முதலாயீ ஞேரை மதியாது, என் உள்ளத்தின் ஊக்கத்தையும் இகழ்வ

னயின், அவன் அழிந்து ஒழியாமல் பிழைத்துப் போதல் அரிதினும் அரிது; அன்னேன், யானையின் காலால் விதி யுண்ட முங்கில் முனோயைப்போல் அழியுமாறு, அவன் நாடு சென்று வெற்றி கொள்ளோனயின், அன்சின் விழையாது பொருள் விழையும் பரத்தையர் தொடர்புகொண்ட பழியடையேனாகுக;”

“மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
 ‘ஈ’ என இரக்குவ ராயின், சிருடை
 மரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
 இன்னுயிராயினும் கொடுக்குவன் இங்ஙிலத்து;
 ஆற்ற வுடையோர் ஆற்றல் போற்றுது என்
 உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
 துஞ்சபுலி இடறிய சித்டன் போல
 உய்ந்தனன் பெயர் தலோ அரிதே; மைந்துடைக்
 கழைதின்யீயானைக் காலகப் பட்ட
 வன்தினி நின்முளை போலச் சென்றவன்
 வருங்தப் பொரேன னயின், பொருந்திய
 தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
 பல்விருங் கூந்தல் மகளிர்
 ஒல்லா முயக்கிடைக் குழைகளன் தாரே” (புறம்: எடு),

என்ற பாடற் பொருளும், “தம் குடியிற் பிறந்த முன் னேரும், முன்னோர்க்கு முன்னேரும் இறந்தாராக, முறைப்படி வந்த அரசரிமையைப் பெற்றுள் ஒருவன், இத்தகைய பேரரசைப் பெற்றேரும் என்ற செருக்கால், தம் குடிகள் பால் இறை வேண்டி. இரந்து நிற்கும் இழியரசு உடையனயின், அத்தகையானுக்கு, அவ்வரசரிமை பெரும் பாரமாயத் துன்பம் தரும்; அவ்வரசரிமையைப், பெரும் போர் கண்டும் கலங்காப் பேருள்ள முடையோனாருவன் பெறின், அது அவனுக்குக் கோடையில் உலர்ந்து ஒடிந்து விழிந்த சிறு சள்ளியைப்போல் மிக மிக எளிதாம்:”

“முத்தோர் முத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால் தரவந்த பழவிறல் தாயம்.
 எய்தின மாயின் எய்தினம் சிறப்பு எனக்

குடிபுரவு இரக்கும் கூரி லாண்மைச்
 சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே ;
 மண்டமர்ப் பரிக்கும் மதனுக்கை நோன்தாள்
 விழுமியோன் பெறுகுவ னுயின், ஆழ்நீர்
 அறகய மருங்கில் சிறுகோல் வெண்கிடை
 என் றாழ் வாடுவெறல் போல, நன்றும்
 நொய்தா லம்ம தானே ; மையற்று
 விசம்புற வோங்கிய வெண்குடை
 முரசுகெழு வேஷ்தர் அரசுகெழு திருவே” (புறம் : எடு)

என்ற பாடற் பொருளும், நலங்கிள்ளி, இரப்போர்க்கு உயிரும் கொடுக்கும் உயர் கொட்டையாளன் ; இகழ்ந் தோரை எளிதில் அழிக்கவல்ல ஆற்றலன் ; பரத்தையர் ஒழுக்கம் பேணுப் பண்புடையான் ; குடிபுரவு இரக்கும் குறையரசு அறியான் ; முண்டமர் கடக்கும் மதனுக்கையான் என அவன் பண்பு பாராட்டுதல் காண்க. இப்பாக்களில், ஆற்றல் அறியாது எதிர்த்தானுக்குத் தூங்கும் புலியினை இடறிய குருடைன்யும், அத்தகையான் நலங்கிள்ளி படையால் பாழாவதற்கு யானையின் காலால் மிதியுண்ட மூங்கில்முளை அழிவதையும் உவமை கூறிய நலங்கிள்ளியின் ஏலமைச் சிறப்பின்யும் கண்டு பாராட்டுவோமரக.

காடு நல்லுருத்திரன்

உழவர் உழுது பயிர்செய்தாராக, விளைந்து முற்றி வளைந்த கதிர்களை அவ்வழவர் அறியாவண்ணம், சிறுகச் சிறுக, கொண்டுசென்று தன் வளையினுள்ளே சேர்த்து வைக்கும் இயல்புடையது எவி; தன் பெரும் பசியைப் போக்கிக்கொள்ளவேண்டி, கொழுத்த பன்றியொன்றை அடித்தக்கால், அது தனக்கு இடப்பக்கத்தே வீழ்ந்தது கண்டு, தன் பசியின் கொடுமையினையும் பாராது, இடப் பக்கத்தே வீழ்ந்ததை உண்ணுத தன் உறுதியே முன்விற்க, அதை உண்ணுது விட்டுக்கொண்று, மறுஙாள் மூழையினின்றும் வெளிப்போந்து, பெரிய ஆண்யாளை யொன்றை அடித்து வலப்பக்கத்தே வீழ்த்தித் தன் பசியாறும் பன் புடையது புலி. எவியொத்த இழிவள்ளம் உற்றாரும், புலி நிகர் பேருள்ளம் பெற்றிருமாய இருவகையினர், மக்களிலும் வாழக் காண்கிறோம். எவியொத்தவர் தம் தோள்வலி கொண்டு உழைத்துப் பெறுது, பிறர் உழைத்துச் சேர்த்த பொருளை, அவர் அறியாவண்ணம் கிறிது சிறிதாக்கக் கூடப் பற்றி, அதையும் ஆர உண்டு மகிழாமல், உண்ணுதே சேர்த்துவைக்கும் சிறு செயலினராவர்; புலி நிகர் மாந்தர்,

“சான்றுள் பசிகாண்பா னயினும் செய்யற்க

சான்றேர் பழிக்கும் விளை” (திருக்: சுடுசு)

என்ற உயர்நோக்குடையாய்த், தம் புகழ்கெட வரும் செல்வம், பெருஞ் செல்வமேயாயினும், அதைப் பொருளொன மதியாப் பேருள்ளம் உடையவராவர். இவ்விரு வகை மக்களுள், முந்தையோர் உள்ள உயர்வு அற்றவர்; அத்தகையார் பெரும்பொருளின ராயினும் அவரோடு நட்புக்கொள்வதை அறிவுடையோர் விரும்பார்; விரும்புதல்கூடாது;

“பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றேர்

கழிநல் குரவே தலை” . (திருக் : சுடுசு)

என்பவராவின், பின்னையோர் நட்பினையே சான்றேர் பேசிதும் பேர்கி வாவேற்பார்து இந்த அபை உண்மையினை

அழகிய பாட்டின்வழியாக உலகிற்கு உணர்த்திய உயர்-
பெரும்புலவர் சோழன் நல்லுருத்திரனராவர்:

“வீளைபதச் சிறிடம் நோக்கி, வளைக்கிற
வல்சி கொண்டு அளைமல்க வைக்கும்
எலிமுயன் நனைய ராகி, உள்ளதம்
வளள்வலி யுறுக்கும் உளமி லாளரொடு
இயைங்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கட்ட சேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்றவன் உண்ணை தாகி, வழிநாள்
பெருமலை சிடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற் ரெருத்தல் நல்வளம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுகை யாளர் கேண்மையொடு
இயைங்த வைகல் உளவா கியரோ.” (புறம்: கக0)

‘கற்றறிந்தார் ஏத்தும் கவி’ எனப் போற்றப்படும் கவித்தொகைக்கண், மூல்லைத்தினை குறித்துவரும் கலிப் பாக்கள் பதினேணமூப் பாடிய புலவரும் இச்சோழன் நல்லுருத்திரனாரே; என்பதல்லால் இவர் வரலாறுபற்றிய செய்திகள் எதையும் அறிந்துகொள்வதற்கில்லை.

காடும், காடுசொர்ந்த நிலமுமாகிய மூல்லை நிலத்தில் ஆடு, மாடு, ஏருமை முதலாயின காத்தலும், வரகுபோன்ற புன்செய்ப் பொருள்களைச் செய்தலும் ஆய தொழில் மேற்கொண்ட ஆயர்கள் தம் வாழ்க்கையினை வகுத்துரைப்பார் போல், அவ்வாயர்மகளின் தம் கற்பு மாண்பினைக் காவியப் பொருளாக்கிப் பாடுவதே மூல்லைத்தினையாம். மூல்லைத்தினை பாடவந்த உருத்திரனார், மெல்லினர்க் கொன்றை, மென்மலர்க் காயா, தண்ணறும் பிடவம், தவழ்கொடித் தளவம், புல்லிலைவெட்சி, குல்லை, குருந்து. கோடல் போன்ற மரம்பல செறிந்த மூல்லைவிலக் காட்சியைக்காட்டி, ஆடுகாக்கும் புல்லினத்தாயரையும், மாடுகாக்கும் நல்லி னத்து ஆயரையும், ஏருமைகாக்கும் கோட்டினத்து ஆயரையும் அறிமுகம்செய்து, தங்கதனிறை மேய்ப்பன்;

அண்ணன் பயிர் செய்வன்; தாய் தினோகொய்வன்; மகள் விரைமேய்க்கும் தங்கைக்குக் கறவைக்கலம் கொண்டு செல்வன்; புனத்துளா மகனுக்கு உணவுகொண்டு செல்வன்; தினோ அரிதாள் மேயும் கன்று காப்பன்;

“புனத்துளான் எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ?
இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ?

தினைக்காலுள் யாய்விட்ட கன்று மேய்க்கிறபதோ?”

(கலி : கங்கி : கூகு - கூகு)

என்று அவ்வாயர் மேற்கொள் தொழில்கூறி,

“விரிநீ ரூடுக்கை உலகம் பெறி னும்

அருநெறி யாயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல்லியல் பன்று”

(கலி : ககசு : கூகு - கூகு)

“கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையும்

புல்லாளே ஆயமகள்” (கலி : கங்கி : கூகு - கூகு)

“ஓடு இவள், பொருபுகல் நல்லேறு கொள்பவ ரல்லால்

திரும்புமெய் தீண்டலைர் என்று.....

சொல்லால் தரப்பட்டவள்” (கலி : கங்கி : கூகு - கூகு)

என்று பாடி, அவ்வாயர்மகளின் கற்பு நெறியின் திறம் வியங்து, அவர் கற்பு நிற்க, அவ்வாயர் மேற்கொள்ளும் ஏறுதழுவற் பெருவிழாவினை விரித்துரைப்பர்.

ஏறுதழுவல் இடையர் குலத்திற்கே உரிய ஒரு விழா; மகளைப்பெற்ற தங்கை, அவளை மணக்கவரும் ஆண்மகன் நெடிதுநாள் வாழ்ந்து காக்கும் திறனுடையனு எனத் தேர்ந்தே கொடுப்பன். அரசன், தன் மகளை மணக்க விரும்புவோன், அக்கால அரசர்களுள் சிறந்தோனுதல் வேண்டும்; அத்தகையோனே அவ்வரசர்களால் அழி வுருமல் நெடிதுநாள் வாழ்வன்; ஆகவே, அத்தகையாணைத் தேர்தல்வேண்டும் என்ற எண்ணமுடையனுய்த, தன் மகள் மணப்பருவம் எய்தியகாலை எல்லா அரசர்களையும் ஒருங்கே அழைத்து, இவ்வில்லை முறித்தார் இவளை மணப்பர்; இந்த இலக்கை எறிந்தார் இவளை மணப்பர் என்றெல்லாம் கூறி அவர்களும் சிறந்தானைத் தேர்ந்தெடுப்பன்.

ஆயர் ஆடு, மாடு, ஏருமைகளோடு வாழ்பவர்; இவற்றுள் ஆனேறு மிகவும் ஆற்றலுடையது; ஆனேற்றை அடக்கி ஆள்வது அத்துணை எளிதன்று; அதனால் உயிர் துறங்தாரும் உளர்; ஆகவே மகளைப்பெற்ற ஆயன், எத் துணைக் கொடிய காளையையும் அடக்கியானாலும் ஆற்றல் தன் மகளை மணப்போனுக்கு உண்டா என அறிந்தே மணம் செய்து தருவன்; அம்மணமகளைத் தேர்ந்தெடுக்கும் விழாவே, ஏறத்தழுவல்.

மகள் பிறந்த அன்றே, தங்கள் மகையில்வளர் ஆனேற்றுக்கண்று ஒன்றைக் கட்டவிழ்த்துவிடுவர்; அவள் வளர், வளரக் காளையும் காட்டுட்புகுஞ்து விரும்பியாங்கு மீயங்து வளர்ந்துவரும். மகள் மணப்பருவம் எய்தினால் என அறிந்தடைனேயே காளையை அரிதிறப்பற்றிக் கொணர்வர். இவ்வாறே, அவ்லுரில் மணப்பருவம் எய்திய மகளிர் ஒவ்வொருவருக்கும் விடப்பட்ட காளைகளையெல்லாம் கொணர்வர். ஊர்க்கோடியில் உள்ள பெருவெளியில் வேலி அமைத்துக் காளைகளை அதனுள்ளிடுவர்; மகளிர் அணிபல அணிந்துவங்து ஒருபால் நிற்பர்; மகளிரை மணக்க விரும்பும் ஆடவரும் ஆண்டு வங்து நிற்பர்; ஊர்த் தலைவன் முன்வங்து, ஒவ்வொரு பெண்ணையும் அவளுக்காக விடப்பட்ட காளையையும் முறையே காட்டி, இதை அடக்கி யோன் இவளை மணப்பன்; இதை அடக்கியோன் இவளை மணப்பன் என்று கூறி அமைவன்; உடனே காளைகளுக்குச் சினம் பிறக்குமாறு பறை முதலாயினவற்றை மூழ்க்குவர்; பறையொலி கேட்டுச் சினந்து நிற்கும் அக்காளைகள். அங்கிலையில், இளைஞர்கள், ஏறுகள் நிற்கும் வேலியினுட்புகுஞ்து யார் யார், யார் யாரை மணக்க விரும்புகின்றனரோ, அவரவர்க்கென விடப்பட்ட காளைகளைத் தேர்ந்து போராடி அடக்கி ஆள்வர். இந்த முயற்சியில் இளைஞர்கள் பெரும் புண் பெறுதலும் உண்டு; சிலர் உயிரையும் இழப்பர்; இறுதியில் காளையை அடக்கிய காளைபோல்வானுக்கு மகளை மணம் செய்து கொடுப்பர். இது பழங்தமிழர் நாகரிகம்; இவ்விழா இன்றும், கைத்திங்கள் தொடக்கத்தே

தமிழ்காட்டுச் சிற்றுரூப்தொறும் விகழ்கிறது எனினும், அவ்விழா மேற்கொள்வதற்கு அழிப்படையாய காரணத்தை அவர் எவரும் அறியார்; அக்காரணத்திற்காகவும் அது மேற்கொள்ளப்படுவதில்லை.

இவ் ஏறு தழுவலீப் புலவர் நல்லுருத்திரனார் பாடிய கவிப்பரச்கள் பலவும் நன்கு விளக்குகின்றன; நுண்செபாறி வெள்ளோ, பாளி நிவெள்ளோ, செம்மறுவெள்ளோ, சுரிகெற்றிக் காரி, வெண்காற்காரி, வெண்காற் சேய் எனக் காலோகளை அறிமுகம் செய்யும் திறமும், நீதெறுப்பைவ, விலஞ்சாடு பவை, மாதேற்றுச் சிலைப்பவை, மண்டிப்பாய்ப்பவை என அவற்றின் தொழில்களை அறிவிக்கும் முறையும்,

“ஓள்ளிழை வாருறு கூங்கல் துயில்பெறும் வைமருப்பிற்
காரி கதனஞ்சான் கொள்பவன்;
சரரி, வெருஉப்பினை மானேஞ்சின் நல்லரள் பெறாடம் இக்
குருஉக்கண் கொலையேறு கொள்வன்;
வரிக்குழம், வேயுறம் மென்தோள் துயில் பெறாடம், வெங்
சேனப் சினன் அஞ்சான் சார்பவன் : என்றாங்கு [துப்பிற்
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால்
நான்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி” (முல்லைக்கலி : ச.)

என ஆயர், மகளிரை அறிமுகம் செய்து அறிவிக்கும் முறையினைத் தெரிவிக்கும் திறமும் வியக்கத் தக்கணவாம். கவியின் நலமெலாம் காட்டின் ஏடு இடம் கொள்ளாது;

நல்லுருத்தினார், இன்றைய இங்துசமயக் கடவுளர் பல்கையும் அறிந்தவர், பாரதக் கழதயினை நன்கு பயின்ற வர் என்பது அவர் பாக்களால் அறியக் கூடக்கிறது; சேரமூர் குலத்தே பிறந்த நம்புலவர், தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரித்து என்ற கொள்கையால், பாண்டியரின் பெருமைகளைப் பலவாறு பாராட்டிப் போற்றி வாழ்த்துவர்;

மலினிரை ஊர்ந்து தன்மண், கடல் வெளவின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த சிளர்கென்டை
வலியினுன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடி. (கவி : க0ச: க-டி.)

தன்னைக் கைப்பற்றத் தவறித் தன்முன் வீழ்ந்த ஆயர்
இனோக்ரூனை எதிர்த்து வில்லாது மீஞும் காளோக்குப் போர்க்
களத்தே வாள்பெற்றிருந்தும் வெற்றி கெரளாது தன்
கையகப்பட்ட வீரனை, அவன்பால்மற மின்மை யுணர்ந்து,
அவனைக் கொன்றேழிக்காது போகவிடும் பெருவீரனை
உவமைகூறி,

“அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஒச்சாக்
கழிதறு கண்மை” (புறப்பொருள் வெண்பா.)

மினைக் காதலிக்கும் தன் உள்ளத்துயர்வை உணர்த்தியுள்
னார் புலவர்.

“கோள் வழுக்கித் தன்முன்னர் வீழ்ந்தான்மேற் செல்லாது
மீஞும் புகரேற்றுத் தோற்றும்காண்; மண்டமருள்
வாளகப் பட்டானை ஓவ்வா எனப் பெயரும்
மீளி மறவனும் போன்ம்.” (கவி : க0ச: கங்-டி10)

கச. மாவளத்தான்

மாவளத்தான், புலவனூய், புலவர்போற்றும் பெருவிரனுய் விளங்கிய நலங்கிள்ளியின் தம்பியாம் தகுதி யுடையோனுவன்; மாவளத்தானும் ஒரு புலவன்; அவனு புலவனுதல் மட்டுமேயன்றி, புலவர்களோடு கலந்து பழகும் பண்பும் உடையவன். ஒருகால், இவனும் புலவர் தாமற்பல் கண்ணனாரும் கூடி, வட்டாடி மகிழ்ந்திருந்தனர்; வட்டுக்களில் ஒன்றைத் தாமற் பல்கண்ணார் தம் கை மறைத்துவைத்துவிட்டது; அதுகண்டு வெகுண்ட மாவளத்தான், அவரை அவவட்டியினுலேயே எறிந்தான்; வட்டெறிந்த வருத்தம் தாங்கமாட்டாப் புலவர், மாவளத்தானை நோக்கி, “சோழர்குடவந்த சின்முன்னேர் எவரும் பார்ப்பார் வெறுக்கத்தக்கன செய்யார்; அக்குடப் பிறங்கோனுகிய ஸி, இக் கொடுமையினைச் செய்தனை;

“நலத்தின் கண் நாரின்மை தோன்றின், அவளைக் குலத்தின்கண் ஜயப் படும்” (திருக் : கட்டுநட)

என்பர் பெரியோர்; ஆகவே, நின் பிறப்பையே ஜயிருக்கின் நேந் என்று கூறிப் பழித்தார்; புலவர் செய்தது தவறே யாயினும் அவர் உளம் நோவச்செய்த தன் செயல் கண்டு நாணிப் பெரிதும் வருந்துவனுயினன்;

“இன்னுச் செய்தாரை ஒருத்தல் அவர்நானை நன்னயம் செய்துவிடல்” (திருக் : நகச)

என்ற அறிவுரையினை அறிந்தவனைப்போல், தவறு தன் னுடையதாகவும், அதை மனத்துட் கொள்ளாது, தன் தவறு கண்டு வருங்கும் மாவளத்தான் செயல் புலவரை உளம் நடுங்கச் செய்தது; தவறு கண்டு நானும் அவளை, “தவறு செய்தவன் நானுகவும், தவறுசெய்தவன் ஸி போல் நானும் பெருந்தகாய்! பிழைத்தாரைப் பொறுக்கும் பண்பு இக்குலத்து வந்தார்க்கு இயற்கையின் இயன்றதாம் எனத் தெளியக்காட்டிய ஸி வாழிய பண்ணாள்” என்று வாழ்த்தினர்:

“கின்யான் பிழைத்தது கோவாய், என்னினும்
நிபிழைத் தாய்போல் நனினா னினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்,
இக்குடிப் பிறக்கோர்க்கு என்மை கானுமெனக்
காண்டகு மொய்ம்ப காட்டினை.” (புறம்: ஈந)

பேரரசன் தம்பியாய், பொரும்புலவர் கண்பனுய்
பிழைபொறுக்கும் பண்புடையனுய், தன்தவறு கண்டு
நர்னும் நல்லோனுய் விளங்கும் மாவனத்தான் பாடிய
பாட்டெரன்று குறுங்தொகைக் கண் வந்துள்ளது.

தலைவன் பொருள்வயிற் பிரிவின் என்று அறிந்து
வருந்தும் தலைமகனைத் தேற்றும் தோழி, ‘நம் தலைவர்
நம்மை ஈண்டே விடுத்துத் தாம்மட்டுமே பிரிந்துசெல்லக்
கருதினராயின், அவர் சின் கண்களினின் ரூ வடியும் சீர்,
நின் இழைவின் எங்கும் மார்பினை நனைப்பதைக் கண்டிலர்
என்றே எண்ணுகின்றேன்; கண்டால் அவர் செல்வாரல்
வர்; அவர் அதைக் காண்பர்; ஆகவே அவர் செல்வார்’
எனக் கூறியதாக அமைந்துள்ளது அச் செய்யுள் :

‘தாமே செல்ப வாயிற் கானத்து
புலக்தேர் யானைக் கோட்டிடை யொழிக்கத்
சிறுவீ மூல்கூக் கொம்பிற் ரூஅய்
இதழுமிங் தூருங் கண்பனி மதசெழிற்
புணக வனமுலை நனைத்ததுமும்
நானூர் கொல்லோ மாணிமை நமதே.” (குறுங்: நூறு)

கடு. அண்டர் மகன் குறுவழியார்

தமிழரசர் மூவருள், சேரரைக் குறிக்க, இரும்பொறை கோதை, குட்டுவன், ஆதன் முதலாய பெயர்கள் வழங்குவதைப் போலவும், சோழரைக் குறிக்க, சின்னி, சென்னி, வளவன் முதலாய பெயர்கள் வழங்குவதைப் போலவும், பாண்டியரைக் குறிக்க வழங்கும் பெயர்கள் செழியன், மாறன், வழுதி முதலாயினவாம் : ஆகவே, வழுதி என்ற பெயர் பூண்ட இவர், பாண்டியர் வழிவந்தவ ராவர். நிற்க, அண்டர் என்பது ஆயர் என்ற பொரு ஞடையது ;

“அண்டர் கயிறு அரி எருது,”

“அண்டர் பல்லா பயந்த நெய்” (குறுங் : ககள, உக0)

என்ற தொடர்களைக் காண்க. ஆதவின், இவர் ஆயர் குலத்தவராவர் என்றும் கொள்ளலாம் ;

“தென்னவன்

தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய

கல்வினத்து ஆயர்” (முல்லைக்கலி : ஈ)

என்ற தொடர், பாண்டியர் குடியும், ஆயர் குடியும் பண்டு உறவுகொண்டிருந்தன என உணர்த்துவதும் காண்க.

தேனீக்கள் ஓவிக்கவும், கல் என்ற ஓலி ஏழவும் ஓடிவரும் அருவி, கீழே வளர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் மீது வீழ்ந்து, குளிரானைக்கும் மலைச்சாரவில், குவளை மலர் பூத்து மணக்கும் சுனையில் பகல்போல் காடும் நிலாவொளி யால், மலைமேல் நிற்கும் வேங்கையின் மலர்கள், புலிகளின் உடற்புள்ளிபோல் தொன்றுவது கண்டு அனுசி ஓடும் பெண்யாளைகள் நிறைந்த மலைநாடு எனக் குறிஞ்சி நிலத் தினைப் புடம் பிடித்துக் காட்டியுள்ளார் :

“பிரசப் பல்கிணை ஆர்ப்பக் கல்லென

வரையிழி அருவி ஆரம் திண்டித்

தன்னேன நனைக்கும் நளிமலைச் சிலம்பிற்
தன்னேன மலர்ந்த மாயிதழக் குவளைக்
கள்முகை நெடுஞ்சௌனை.”

“வான்கண் விரிந்த பகன்மருள் ஸிலவிற்
குரல் மிளோய சாரல் ஆராற்று
ஒங்கல் மிசைய வேங்கை ஓன்வீப்
புலிப்பொறி கடுப்பத் தோன்றலீன், கயவாய்
இரும்பிடி இரியும் சேரலீ.” (அகம் : १२६)

தலைவர் கம்மோடு ஈனையாடி, பகலீ தினிது குறித்து
இரவில் தம் சிறுகுடி சேர்தலைபேய யான் விரும்புகின்றேன்
எனத் தலைவி பகற்குறி நேர் தலையும் (அகம் : १२७), ‘ஜை,
தேரை மணல் மேட்டில் நிறுத்திவிட்டு, எம் சிறுங்கல்லூரில்
இரவு தங்கிச் செல்வின் தவறுண்டோ’ எனத் தோழி
இருக்குறி நேர் தலையும் (குறு : ८८), வினாத்கப் பாடு
யுள்ளார் புலவர்.

அரசுபெருங்வளிடத்தில் அழகிற் சிறந்த மகளைர
ருத்தி உள்ள என அறிந்த அரசர்கள், அம்மகளை மணம்
செய்து தருமாறு வேண்டுவர்; ஆனால், அவள் தங்கையும்
அண்ணனும், அவ்வரசர்கள் எவரும் அவனுக்கு ஏற்றவ
ராகார் என உணர்ந்து மணம் செய்துதா மறுப்பர்; அவர்
மறுப்பதறிந்த அரசர்கள், அவள் நாட்டினமீது படை
யொடுசென்று, அவள் பெற்றார் உற்றார்களையும், அவள்
விறந்த ஊரையும் அழித்து அவளைப் பெற முனைவர்;
அவ்வாறு பகைத்து வந்தாரை, அவள் தங்கையும் தமரும்
எதிர்த்து வேண்டு விரட்டுவர்; பழந்தமிழர்களிடையே
கண்ட நாகரிகம் இது; தகவிலார்க்குத் தம்மகளைக்
கொடுக்க மறுக்கும் தமிழன் உள்ளத்தின் விளைவால்
விளையும் இங்கிகழுக்கினை, மகட்பாற் காஞ்சி எனப்
பெயரிட்டுப், புலவர்கள் பாடுப் பாராட்டுவர். அத்தகைய
மகட்பாற்கானுசித்துறை தமுகிய பாட்டோன்று பாடு
யுள்ளார் கம்புலவர் அண்டர் மகன் குறுவழுதியார்.

பசிதீர் சிலை அறியும் அறிவுற்றுயல்லை ; ஆதவின் இன்னும் சிறிது உண் எனக் கூறி, மகள் வாயில் பால் வள்ளத்தை வைத்து உண்பிக்கும் அன்புடையாள் தாய் ; சிறையக் கற்றும், 'யான் கற்ற கல்வி அத்துணைப் பெரி தன்று' என்று கூறும் பண்பாடும், வல்லாண்மையும் உடையஞகிய உடன்பிறந்தான், வேலேந்திப் போரிடுவதில் வல்லன் ; ஆதவின், பகைவரோடு போரிட்டு அழிவர் அழியும், அழியாது உயிர் பெற்றூர், தம்மை வரவேற்றுப் பேற்றுவர் எவ்வரையும் காணுமல் அழியவல்ல பெரிய கேட்டைத்தரும் இவள் கலன் என்ற அவர் பாட்டின் பொருளுணர்க :

'பிறங்கிலை ; இனியுள்பால்' என மடுத்தவின் சங்ற தாயோ வேண்டாள் அல்லன் ;

'கல்வி என் ?' என்னும் வல்லான் சிறுஅள் ஒன்வேல் நல்லன் ; அதுவா யாகுதல் ; அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேற்றுநர்ப் பெருஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் கலனே.'

(புறம் : நடக)

கசு. அறிவுடை நம்பி

அறிவுடை நம்பியின் பெயர், பாண்டியன் அறிவுடை நம்பி என ஏடுகளில் எழுதப்பட்டுள்ளமொல், அவன் பாண்டியர் வழிவந்தவன் என்பது புலனும், ஆடவரிற் கிறந்தானே நம்பி என்றலும், பெண்டிரிற் கிறந்தாளை நங்கை என்றலும் தமிழ்ரூஸ் மரபாதலாலும், அறிவுடை என்ற அடைசொல் உண்மையாலும், நம்புலவர் ஆடவரிற் கிறந்தவர், அறிவால் நிறைந்தவர் என்று கொள்க. அறிவுடைநம்பி பாடிய பாக்கள் நான்கு; அவை, நற்றினை, சூருங்தொகை, அகநானாறு, புறநானாறு ஆகிய நான்து நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற” (திருக்: சுக)

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை யுலகமும் மறுவின்று எய்துப
செறுங்கும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மோர்” (அகம்: சுசு)

என்று கூறுவர் பெரியோர். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தப் புகுஞ்த அறிவுடை நம்பி, “பலகோடி செல்வத்தை ஈட்டி, அச் செல்வத்துப் பயனும் பலரோடு இருந்து உண்ணும் உயர்வாழ்வு பெற்ற மிகப்பெரிய செல்வர்க்கும், மக்கட்பேறு அற்றவழி, வாழ்நாள் பயனுடைய தாகாது வீணாம் என்று கூறி, மெல்ல மெல்ல அடிவைத் துக் குறுக்க குறுக நடந்தும், சிறிய கைகளை நீட்டிக், கலத்துள் உணவைத் தரையிலிட்டும், அதைத் தாமே தோண்டிப் பிசைங்கும், வாயிலிட்டுக் கவ்வியும், இருகைகளை யும் இட்டுத் துழாவியும், வாரி உடலெல்லாம் பூசிக் கொண்டும் பெற்றேர்க்கு இன்பம் தந்து, அவ்வின்பம் கண்டு மகிழும் அவர்தம் அறிவையும் மயக்கும் குழந்தை களின் இன்பச் செயல்களை எடுத்துக் காட்டியுள்ளார்:

“படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண் னும்
உடைப்பெருஞ் செல்வராயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்

நெய்யடை அடிசில் மெப்பட விதிர் த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழு நானோ.' (புறம் : கசுசு)

பொருண்மொழிக் காஞ்சித்துறை தழுவிய இப்பாடல் ஒன்று நீங்க, ஏனோய மூன்று பாக்களும் அகத் தினைப் பொருள் கொண்டன ; நற்றினையில் வரும் நெய்தற்றினைச் செய்யுள், வரையாது வந்தொழுகும் தலைவனை அடுத்து, “சேனும் எம்மொடு வந்த நானும் விட்டோம்; அதனால் அலர் எழல் கண்டு வருந்தும் எம் நிலையினை நீ யுணர்ந்தனையல்லை” என இடத்துக் கூறி வரைவு கடாவுகிறது. (நற் : 15.)

குறுங்தொகைக்கண் வந்துள்ள செய்யுள், ‘தலைவி யைப் பெறத் துணை செய்து அருள்’ என்ற தலைமகன் வேண்டுகோட்கணங்கிய தோழி, பலமுறை வேண்டியும் இசையாது நிற்கும் தலைமகளைக் கடுஞ்சொல் கூறி இசை விக்க எண்ணி, “தோழி! இடையருது வந்து இரங்து நிற்பதை ஒழுக்கமாகக்கொண்ட தலைமகன். சின்னாட்களாக ஈண்டு வருவதிலன்; வருதல் நன்றன்று என்ற முடிவினை அவனே மேற்கொண்டிரான்; அவன் வாராமைக்குக் காரணமாய செயல் ஏதத்தேயெனும் யான் செய்திருப்பேனே என அனுசுகின்றேன்,” என்று கூறித் தலைமகன் ஒப்பு தலையும் பெற்றார் எனக் கூறுகிறது. (குறு : 230)

அகாநாறுந்றுச் செய்யுள், வரையாது வந்துசெல்லும் தலைமகன் சிறைப்புறத்தானாக, அவன் கேட்குமாறு தலைவியை நோக்கி, “தோழி! முற்றிய தினைக்கதிர்களையாம் இன்னும் கொய்யத் தொடங்கவில்லை; ஆனால், புனத்தில கதிர்களை இழந்த தாள்கள் பல நிற்பலதக் காண்கிறோம்; இக்கதிர்களையெல்லாம் கிளிகளே கொண்டு சென்றுள்ளன; புனத்தின் விலை இது; ஆனால், நீதேயா பலமண்ணும் கலந்து நாறும் கண்ணி சூடு, நாய் பின்வர, வரும் தலைவனைக் காண்பதே கருத்தாக இருக்கின்றனே; இதனால் வரும் கேட்டினை நின் காதல் மிகுதியால் உணர்ந்தலை; கிளிகள் வந்து தங்கும் இடங்கேதாறும் சென்று

சென்று குரல் எடுத்து அக்கிளிக்னோ ஓட்டாயாயின், நம் தாய், 'இவள் கிளி ஓட்ட அறியாள்' என்று சின்னை கீக்கி இற்செறித்துவிட்டுப் பிறரைக் கொணர்ந்து வைப்பள்; இதனால், தலைவனைக் காண்பதும் அரிதாக்கிவிடும்," என்று கூறி, அவ்வாறு கூறியதினுலேயே, 'இனியும்களவொழுக்கம் மேற்கொடல் நன்றான்று, வரைந்துகொள்வதே நன்று' என்ற எண்ணம் தலைமகன் உளத்தே தோன்றுமாறு செய்யும் தோழியின் தொண்டிலை எடுத்துக் கூறுகிறது:

"மெய்யில் தோ மேவரு காமமொடு
எய்யா யாயினும், உரைப்பல் தோழி!
கொய்யா முன்னும் குரல்வாஸ்பு தினையே
அருவி ஆன்றபைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே; நீயே,
முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணிப்
பரியல் நாபொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலோடு அமைக்கதீரை; யாழின்
ழுக்கெழு தொடலை நூடங்க எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள்வினி இடைஇடை பயிற்றி
ஆங்காங்கு ஒழுகா யாயின். அன்னை
சிறுகிளி கட்டல் தேற்றுள் இவள்ளனப்
பிறர்த்தந்து சிறுக்குவ ளாயின்,
உற்றகரி தாகும் அவன் மலர்ந்த மார்பே." (அகம்: 27)

பெரும்புலவனும் பேரரசனுமாய் விளங்கிய நம் அறிவுடைநம்பியிடம் பிசிராந்தையார் என்ற புலவர் சென்றிருந்தார். புலவனும் புலவனும் கூடியவழி, பொருள் கிறை சொல்லாடல் கிகழும்; பிசிராந்தையார் புலவரே; ஆதவின், அவர் எப்பொருளும் விரும்புவர்; ஆனால் அறிவுடைநம்பியோ, புலவனுதலேயன்றி, நாடாள் உரிமை பெற்ற அரசனுமாவான். ஆதவின், அவன் விரும்பும் பொருள் பெரும்பாலும் அரசியற்குறைப்புடையதாகவே இருக்கும். இம்மன இயல்பு அறிந்தவர் பிசிராந்தையார். ஆதவின், அரசியல் பற்றிய தம அரிய கருத்தினை அழிகை பாவொன்றில் அமைத்துக் கூறினார்.

“நிலத்தின் அளவு, மா அளவு மிகச்சிறிது என்றாலும், அதை முறையாகப் பயிரிட்டு, அதில் விளைந்த உணவுப் பொருளை, நாள்தோறும் இவ்வளவுதான் என்று கணக்கிட்டுக் கொடுத்தால், அத்திற நிலத்தில் விளைந்த உணவேயானைக்குப் பலங்களைக்கு உணவாரும். பரந்த நிலத்தில் பயிர்செய்துவிட்டு, அவை விளைந்து பண்பட்டிருக்கும் காலத்தில், யானை ஒன்றை அவிழ்த்து அங்கிலத்தில் விட்டு, அது விரும்பியாக்கு உண்ணைச்செய்தால் நூறு வேவியளவு பரவிய நிலத்தில் விளைந்த அவ்வணவெல்லாம் ஒரே நாளில் பாழாகினி இம். யானையின் வாடிப்பைசன்று உணவாகப் பயன்படுவதினும், அதன் கால்களால் மிதியுண்டு அழிவனவே மிகுதியாம். அதைப்போலவே, ஆஞ்சும் அரசன் அறிவுடையஞகிக் குடிகளிடமிருந்து எவ்வளவு பெறலாம்? எவ்வளவு பொருள்களை அவர்களால் கொடுக்கமுடியும்? என்பதறிந்து அதற்கேற்ப ஆறிலரூரு கடமை என்பதைப்போல், ஒழுங்கான ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டு பெறுவதை மேற்கொண்டால், அவனுக்குக் கொடுக்கவேண்டிய பொருள்களை விரும்பிக் கொடுத்து, அவன் நாட்டு மக்களும் நனிவாழ்வர்; அவனும் வாழ்வன். அரசன் தானும் கொடுக்கொலனும், குடிகள் அழுஅழு அவர்களிடமிருந்து வரிவாங்குவதே அறநெறியாம் என்று அழிவுப்பாடை காட்டுவோரையே அமைச்சராகவும் கொண்டு, குடிகள் வருந்த வரிவாங்குவதை வழக்கமாக மேற்கொண்டால், அவனும் அந்நாட்டு அரசனும் நெடிது நாள் வாழமுடியாது. அவன் நாட்டு மக்களும் வரிச்சுமை தாங்காது வருந்தி, வாழ்விழுந்து வாடி வதைவர்.” அறிவுடைநம்பிபால் பிசிராங்கதையார் கூறிய அரசியல் முறை இது.

“நான் ஒரு புலவன்; எனக்குப் பிறர் கூறத்தக்க அறிவுரை ஒன்றும் இல்லை,” என்று எண்ணுமல்ல, தன்னையாத்த புலவர்தம் பொருண்மொழி கேட்டு முறை செய்யும் அறிவுடைநம்பியின் அறநெறி கண்டு போற்று வோமாக.

கள் ஆரியப்பட்ட கடந்த நெடுஞ்செழியன்

அரசன் அவை அடைந்து கணவன் கள் வனால்லன் என்பதைக் கண்ணென்றிர் காட்டிலிருவ முன்வந்த கண்ணகி, தன் காற்சிலம்பினை உடைத்தாளாக, அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல் தன் வாயிற்பட்டுத் தெறித்ததுகண்டு,

“பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானே அரசன்! யானே கள்வன்,
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுக என்ஆயுள்”

(சிலப். 20: எச் - எ)

என்றுரைத்து, உரைத்த அவ்வளவிலேயே அவ்வரசு கட்டிலிலேயே வீழ்த்துயிர் துறந்து, தீவினையால் வளைந்த கோலை உயிர் துறத்தலால் நிமிர்த்திய பாண்டிய அரசனே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுவன். தவறுசெய்து வாழாத் தறுகண்மை உடையனுய இவன் மனைவியும்,

“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்’
என்ற கழிபெருங் கற்புடையளாய்க் கணவன் இறந்த
ஆண்டே,

தன்உயிர் கொண்டு அவன் உயிர்தே டின் ஸ்போல்’
உடன் உயிர்விட்டு மாண்புற்றுள்.

பாண்டியர் பகைவர் மரபிலே வந்த செங்குட்டுவனே, “தான் செய்த தவறு, தன்போலும் வேந்தர் செவியுள் சென்று புகாமுன்னரே, இறந்து, இறவாநிலைபெற்ற செழியன் செங்கோற் சிறப்பே சிறப்பு! தன் அறியாமையால் அழிந்த அறத்தைத் தன் உயிர்கொடுத்து உயிர்ப்பித் த அவ்வாரவோன் புகழே புகழ்!” எனப் போற்றுவனுயின் செழியன் சிறப்பினை என்னெனப் புகழ்வது !

“எம்மோ ரன்ன யேந்தர்க் குற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்

உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஸ்ங்கென

வல்லினை வளைத்த கோலை, மன்னவன்

செல்லுயிர் ஸிமிர்த்துச் செங்கோ லாக்கியது.”

—(சிலம்பு: 25: 95 - 99)

இந்கெடுஞ்செழியன், தன் காலத்தே தமிழ்நாட்டை வென்றகப்படுத்த எண்ணித் தமிழக எல்லைக்கண் வந்திருந்துகொண்டு தமிழரசர் பலர்க்குத் தொல்லை பல தந்துகொண்டிருந்த ஆரிய அரசர்களின் பெரும்படையினை எதிர்த்துப் போரிட்டுத் தூரத்திப் புகழ்பெற்றார். ஏனோய தமிழரசர்கள் செய்ய ஒண்ணால் இச்செயற்கருஞ் செயலைச் செய்துமுடித்த அவன் ஆற்றல் கண்ட அக்கால மக்கள், ‘ஆரியப்படை கடந்த’ என்ற சிறப்படைதந்து அவனைப் பாராட்டினார். சிலம்புச் செல்வத்தைச் செந்தமிழ் நாட்டிற்கு அளித்த அடிகளார்,

“வடவாரியர் படைகடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்” (சிலப். உந் : கட்டுரை : கஸ-அ)

என இவன் புகழ்க்கறிப் பாராட்டுவர் எனின் இவன் புகழின் பெருமைதான் என்னே!

சீரிய செயலுடையனாய நெடுஞ்செழியன் செந்தமிழ் வல்ல புலவனுயும் விளங்கினான். ஒரு நாடு நல்லாட்சி பெற்று நனிசிறந்து விளங்கவேண்டுமாயின், அங்காடு அறிவன அறிந்த ஆன்றேர் பலரைத் தன்னகத்தே கொண்டிருத்தல்வேண்டும். அதற்குக் ‘கல்வியே கருந்தனம்’ எனபன்போன்ற கருத துரைகளை அவர் மனங்கொள்க் கொண்டும் நற்பணியினை நல்லோர் பலர் மேற்கோடல் வேண்டும். இந்த உண்மை உணர்ந்தவன் நெடுஞ்செழியன். ஆதலின், ‘கல்வி கற்றூர் உறும் ஏற்றம் இது. கல்லர் பெறும் பொல்லாங்கிவை’ என எடுத்துக்காட்டி,

‘ஆகவே கற்றல் நன்று’ என்று அறிவுரை கூறும் அப்பணி யினைத் தானே மேற்கொண்டான். அவன் புரிந்த பணி அழகிய பாட்டாய் அமைந்து விட்டமையால் அஃது அவன் கால மக்களுக்கும், அவன் நாட்டு மக்களுக்குமேயல்லாமல், எக்கால மக்களுக்கும், எங்நாட்டு மக்களுக்கும் பயன்படும் நிலைத்த துணையாய்வின்று விளங்குகிறது.

“தன் வயிற்றிற் பிறக்க மக்கள் அணைவர்பாலும் ஒத்த அன்பே காட்டும் இயல்பினன் தாய் எனப் பிரத்தையை தாழும் தன் மக்களிடையே காணும் கல்வியின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப அவர்கள்பால் தான் காட்டும் அன்பிலும் ஏற்றத்தாழ்வு காட்டுவன். ஒரு குழியிற் பிறங்தார் பலராயினும், அவருள் முத்தோன் கல்வி கல்லாதவனுக்கும், இளையோன் கற்றேனுக்கும் காட்சி தரின், முத்தோனை ‘வா’ என்றழைக்கும் நாணும் இவ்வுலக மக்கள், கற்ற அவனினோயேன் ஆட்டும் சட்டுவிரல் கண்டே ஆட முன்வருவர். மக்களைப் பிறப்பரல் நால்வகையினராக்கி, ஒருவர் பிறப்பினுலேயே உயர்ந்தவர்; ஒருவர் பிறப்பினுலேயே இழிந்தவர் என்று கூறும் சில அறநூல்கள். ஆனால், மேற்குலத்தில் பிறங்தான் கல்லாதவனுயும், இழிகுலத்தில் பிறங்தான் கற்றவனுயும் காணப்படின், கற்ற இழிகுலத்தான் காவின்கீழ்க் கல்லாத மேற்குலத்தான் வீழிந்துகிடப்பன். ஆகவே, ஒருவன் உயர் விற்கும் தாழ்விற்கும் காரணம் பிறப்பன்று; அவன் பால் காணப்படும் கல்வி, கல்லாமைகளே அதற்குக் காரணமாம். ஆகவே, ஒவ்வொருவரும் கற்றலவேண்டும்,” என்று கல்வியின் இன்றியமையாமையினை எடுத்துக் காட்டிப் பின்னர்க் கற்கும் முறைபற்றிக் கூறுவார், கல்வியைக் காசுகொடுத்துப் பெறல் முடியாது; ஆணையிட்டும் அடிமை கொள்ளல் இயலாது; கல்வியையுடையோர் அதை விரும்பிக் கொடுத்தாலன்றி அதைப் பெறுதல் எவர்க்கும் அரிதாம். ஆகவே, கல்வியைப் பெறவிரும்புவோர், அதை வேண்டுமெனவு கொடுக்கும் நல்லுள்ளாம் கல்வி தரும் ஆசிரியர்க்கு உண்டாமாறு ஆக்குதல்வேண்டும். உள்ளாம், அடிக்

கும் ஆணைக்கும் அடங்காது ; அன் சிற்கும் ஆர்வத்திற்குமே அது அடங்கும். அது நானே மாறுதல் வேண்டும். அம் மாற்றம் உண்டாம் வண்ணம், அவர் உள்ளம் உவப்பன செய்தல் வேண்டும். அது, அவர்க்குத் துணபம் உற்றவறி முன் கின்று செய்யும் உதவியாலும், போதும் என அவர் உள்ளம் உணருமாவு பெரும்பொருள் கொடுத்தலாலும் உண்டாம். இது மட்டுமன்று, 'நாமோ மேற்குல மகன் ! பணிக்கு நிற்பதும் நம் பண்பன்றே' என்ற எண்ணம் கற்க வருவார்பால் ஏழல் கூடாது : அந்த எண்ணம் அவர்பால் உண்டு என அறிமினும், ஆசிரியன் உள்ளம் திரிக்குவிடும். திரிந்த உள்ளத்திலின் ரூம் தெளிந்த கல்வியைப் பெறல் இயலாது. ஆகவே பணிக்கு யின்னின் ரூ கற்பதற்குச் சிறிதும் தயங்குதல் கூடாது" என்று அதற்கு வழியும் கூறிய அவ்வரசு உள்ளத்தின் அழகே அழகு !

"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,

பிற்றைக்கீல முனியாது கற்றல் நன்றே ;

பிறப்போ ரண்ன உடன்வசீந் தூண்டும்

சிறப்பின் பாலால் தாயும்மனாம் திரியும் ;

ஒருகுடிப் பிறந்த பல்லேர ருள்ளும்

முத்தோன் 'வருக!' என்னது, அவருள்

அறிவுடை யோன்று அரசும் செல்லும் ;

வெற்றுமை தெரிந்த நாற்பார் குள்ளும்

கீழ்ப்பா ஜொருவன் கற்பின்

மேற்பா ஜொருவனும் அவன்கட்ட படுமே."

(புறம் : காஷ)

க. ஏ. ஏனுதி நெடுங்கண்ணார்

எனுதி நெடுங்கண்ணார், பாண்டியன் எனுதி நெடுங்கண்ணார் என அழைக்கப்பெறுதலால், அவரைப் பாண்டியர் சூதிவந்தவர் என்று கூறிவிடுதல் இயலாது; படைத் தலைமைபூண்டு சிறந்தார்க்கு, அரசர்கள் எனுதி என்ற சிறப்புப்பெயரையும், அதற்கு அடையாளமாக எனுதி என்ற பெயர் பூண்ட மோதிரத்தையும் கொடுத்துப் பெருமை செய்வர். அவ்வாறு பட்டம்பெற்ற பாண்டியர் படைத் தலைவர், பாண்டியன் எனுதி என்றும், சோழர் படைத் தலைவர், சோழிய எனுதி என்றும் அழைக்கப் பெறுவர். சோழிய எனுதி திருக்கிளி என்பாரையும் காண்க. இதனால், நெடுங்கண்ணார் என்ற இயற்பெயர் பூண்ட இவர், பாண்டியர் படைத் தலைவராய்த் தொண்டாற்றினார் என்பது அறியப்படும். பகைவர் படை வருகையினை, அது மிகச் சேய்மைக்கண் இருக்கும்போதே அறிந்து ஆவன மேற்கொள்ளும் இவர் அறிவுடைமை கண்டு, சேய் நிலத்து நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளும் அவர் அறிவின் தொழிலை, அவர் கண்மேலேற்றி நெடுங்கண்ணார் என இவருக்குப் பெயர் சூட்டினர் என்றும் கொள்ளலாம்.

தமிழ்நாட்டுப் படைமறவர்கள் போர்ப்பயிற்சி ஒன்றே அறிந்தவரல்லர்; அவர்கள், கலை பல கற்று, காவியப் புலமையும் பெற்றிருந்தனர் என்பதற்குப் பாண்டியன் எனுதி நெடுங்கண்ணார் ஓர் எடுத்துக்காட்டாவார்; இவர் பாடியனவாக நமக்குக் கிடைத்த பர்க்கள் இரண்டு.

தலைமகள் ஒருத்தியின் அறிவு, உரு, திரு முதலாயின கண்டு காதல்கொண்டு, கலங்கி உடல் மெலிந்த தன்னைப் “பெண்ணென்றுத்தியால் பெற்ற பெருந்துயர் இது எனக் கூறல் நின் ஆண்மைக் கழகாமோ” எனக் கடிந்துரைக்கும் தன் பார்ப்பனத்தோழை, “நன்ப! என்னைக் கழன் ரூரைக்கும் நி, நி கற்ற வேதத்துள், என் துயர் போக்கற் காம் மருந்து ஏதாமினும் உளதோ என அறிந்து கூறு; இன்றேல், அறிவுரை கூறி மயங்குவதைக் கைவிடு,” எனக்

கூறும் தலைமகன் கூற்றாகப் பாடிய குறுங்தொகைச் செய்யுளில், புவவர் நெடுங்கண்ணானார், தன்டு, கமண்டலம் தாங்கி, விரதம் மேற்கொண்டு வாழும் பார்ப்பனர்க்கு எழுதாக்கிளவியாம் வேதம் ஒதுதல் தொழிலாம் என்று அறிவிக்கின்றார் :

“பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !!
 செம்பு முருக்கின் நல்நார் களைந்து
 தன்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
 படிவ உண்டிப் பார்ப்பன மகனே !
 எழுதாக் கற்பின் நின்சொ மூளைம்
 பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
 மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.” (குறுங் கடிகு)

பகைவர் படையால் பாழுற்ற ஓர் ஊரில், மறையா வழங்கும் மன்றத்தில், யானைகள் உராய்ந்தமையால் முறிந்துபோன தூண்களையுடைய அம்பலத்தில், தலைவி யைப் பிரிந்து வந்திருக்கும் ஒரு தலைமகன், அவள் பிரிவா ஹண்டாய துயரால் செயலற்றுத், தன் இரு முழங்தாள் களையும் இரு கைகளாலும் இறுகப் பினித்துக்கொண்டே, “நம் நிலையோ இது; அவளோ, நாம் அவள் நினைவாகவே இருந்து வருந்துகிறோம் என்பதை அறியாளாய்ப் படுக்கையிற் கிடந்து, கொதிக்கும் உள்ளத்துடன் பெருமுச்ச விட்டு, கண்களினின்றும் பெருகித் தோள் நனையுமாறு ஒழுகும் சீர்த்துளிகளை விரல் நகத்தால் தெறித்துவிட்டுக் கொண்டே, இருள் நிறைந்த நடுயாமத்திலும் உறங்குவ தொழிந்து வருந்துவள்” என்று அவளோ நினைந்து வருந்து வன் எனப் பிரிந்துறையும் காதலர்களின் துயர்விலையினைப் பாடிய நம் புலவர், ஒரு படைத்தலைவராதவின், படையால் பாழுப்பட்ட பகைவர் நாட்டுச் சிற்றூர்க்காட்சியை நன்கு காட்டியுள்ளார்; நடுயாமத்தும் துயிலாதிருக்கும் தலைவியின் செயலுக்குப் போர்வல்ல அரசர்கள் சூழ்ந்து அழிக்க, எல்லாம் அழியவும், எஞ்சியுள்ள ஒரு மதிலும் உறுதி யின்றிக் குலைந்துளது என அறிந்த சிற்றரசன் ‘எந்த

ஓநரத்தில் பகைவர் படை உட்புகுஞ்து விடுமோ?“ என்ற அச்சத்தால் உறங்கர்திருத்தலை உவமை கூறியுள்ளார் :

“மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்
பலைத்தாள் யானை பருஷப்புறம் உரிஞ்சச்
செதுகாழ் சாய்ந்த முதுகால் பொதியில்
அருஞ்சுராம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்
பெரும்புன் மாலை புலம்புவஞ்து உறுதர
மீளி உள்ளாம் செலவுவலி உறுப்ப
தாள்கை பூட்டிய தனிச்சீலை இருக்கையொடு
தன்னிச்சீலை யுள்ளும் நம்னிச்சீலை உணராள்,
இரும்பல் கூந்தல் சேயிழை மடங்கை
கஜையிருள் நடுநாள் அகிணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஜதுயிரா,
ஆயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து
பெருங்தோள் நஜைக்கும் கலுழுந்துவார் அரிப்பனி
மெல்விரல் உகிரில் தெறியினன் வென்வேல்
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஒரையில் மன்னன் போலத்
துயில்துறங் தனள்கொலி அளியள் தானே.”

(அகம் : நஞ்ச)

ககு. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒவியமங்கலமும் அதைச் சூழ உள்ள நாடும் பண்டைக் காலத்தில் ஒல்லையூர் எனவும், ஒல்லையூர் நாடு எனவும் முறையெபயர் பெற்றிருந்தன. சோழ நாட்டிற்கும் பாண்டிகாட்டிற்கும் எல்லையாக ஓடும் வெள்ளாற்றின் தென்கரை, தென்கோனை என அழைக்கப்பெறும். இத் தென்கோனைட்டின் மேஸிப் பகுதியே ஒல்லையூர் நாடு. ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடாகும். ஒருகால் அதைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர்; இதனால் பாண்டியர் குடிக்கு உண்டாகிய சிறுமையைப் போக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட பூதப்பாண்டியன், அங்நாட்டின்மீது படையொடு சென்று அதை வென்று மீண்டும் பாண்டியர் உடைமை யாக்கினான். பூதப்பாண்டியனின் செயற்கரும் இச்செயல் கண்ட பாண்டிப் பெருமக்கள், அவன் வெற்றி விளங்குமாறு, ஒல்லையூர் தந்த என்ற அடையினை அவன் பெயர்முன் கொடுத்துப் பெருமை செய்தனர்.

பூதப்பாண்டியன், பாடிய பாட்டாக இப்போது இருப்பன இரண்டு; அவற்றுள் புறானானுற்றில் வரும் செய்யுளொன்றே, அவன் ஆற்றல், அந்பு, நட்பாடற் பண்பு, நாடாள் சிறப்பு ஆய இன்னபல் குணங்களை, அவன் புலமைத் திறத்தோடு உணரத் துணைபுரிகிறது.

பாண்டியர்க்குப் படை வேந்தர்களாகிய சோனும் சோழனும் சிங்கம்போல் சினங்கு, தொடங்கிய வினையை இடையில் மடங்காது முடிக்கவல்ல தம் பெரும்படையோடு பாண்டி நாட்டின்மீது போர் தொடுக்கப் போகின் றனர் என்ற செய்தி பூதப்பாண்டியனுக்குப் பெருங் கோபத்தை உண்டாக்கிவிட்டது : “என்னை போரிட விரும்புவோர் வருக ; வருகின்றவர் யாவரேயாயினும் போர்க்களத்தில் அலற அலறத் தாக்கி, அவர்களும், அவர்கள் தேர்ப்படைகளும் தோற்றுப் புறங்காட்டி ஓடுமோறு

செய்கின்றேன்; அவ்வாறு செய்தேயனியன், இதோ என்னருகிருக்கும் என் அழகிய மனைவியை விட்டுப் பிரிந்து விடுவேனாகுக; நீதி தவறை நன்மை நிலைபெறும் நீதிமன்றத்தே, முறை வேண்டியும் குறை வேண்டியும் வந்தார் கூறுவன் கேட்டு, நீதி அளிக்கவெல்ல ஆற்றலற்ற ஞானருவனை சிறுத்திக், கொடுக்கோவிற்கு வழிகோவியவனு வேனாகுக; மாவன், ஆங்கை, அந்துவனு சாத்தன், ஆதனமுசி, இயக்கன் முதலாய கண்போற் சிறந்த என் நண்பர்களை இழுப்பேனாகுக; வழிவழியாக இவ்வுலகாள் பெருமை நிறைந்த இப்பாண்டிய நாட்டையானும் உரிமை இழுந்து, சிறப்பில்லர் வன்புலங்களைக் காக்கும் குறுஙில மன்னர் குடியிலே பிறந்து பெருமை குன்றுவேனாகுக,” என்று அவன் கூறிய வஞ்சினாம் ஓர் அழகிய பாட்டாய் உருப்பெற்றுள்ளது:

“ மடங்கவிற் சினை இ மடங்கா உள்ளத்து
 அடங்காத் தானை வேந்தர் உடங்கியைந்து
 என்னெடு பொருதும் என்ப; அவரை
 ஆரமர் அலறத் தாக்கித் தேரோடு
 அவர்ப்புறம் கானை னாயின், சிறந்த
 பேரமர் உண்கண் இவளினும் பிரிக;
 அறங்கை திரியா அன்பி னவையத்துத்
 திறனில் ஒருவனை நாட்டி, முறைதிரிந்து
 மெலிகோல் செய்தே னாகுக; மலீபுகழ்
 வையை குழந்த வளங்கெழு வைப்பிற்
 பொய்யா யானர் மையல் கோமான்
 மாவனும், மன்னெனயில் ஆங்கையும், உரைசால்
 அந்துவஞ்ச சாத்தலும், ஆத னழிசியும்,
 வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
 கண்போல் நண்பின் கேள்வோடு கலந்த
 இன்களி மகிழ்நகை இழுக்கியான், ஓன்றே,
 மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
 தென்புலங் காவலின் ஓரீஇப் பிறர்
 வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே.” (புறம் : ஏக)
 கா. பா. -7

இப்பாட்டால், சூதப்பாண்டியன், மனைவிபால் பேரன் புடையவன், நாட்டில் நல்லாட்சி நிலவேண்டுமென்னும் நல்லெண்ணாமுடையவன், சிறந்தர்ரை நண்பராகக்கொண்டு அவரைப் பிரியாது வாழும் நற்பண்புடையவன், தான் சிறந்தது பாண்டியர்குடி என்பதில் பெருமைகொள்பவன் என்பன புலனுதலறிக். பொதிய மலையை உரிமையாக கொண்டு வாழுந்த திதியஜீந் தன் பாட்டில் வைத்துப் பாராட்டிய சூதப்பாண்டியன் செயல்,

“பொருநர்

செல்சமம் கடந்த வில்கைமு தடக்கைப்

பொதியிற் செல்வன் பொலங்தேர்த் திதியன்.” (அகம்படி)

உண்மை வீரரை உயர்த்திப் புகழ் அவன் உள்ளம் தயங்காது என்பதை உணரத்தும்.

கணவர் இறந்தாராக, அவரை இழுந்து வாழுக் கருதாது, உடனுயிர் துறக்கத் துணிக்குது, சான்றேர் பலர் கின்று தடுப்பவும் நில்லாது, அவர்க்குக், கற்புடை மனைவி யரின் கடமை யாது என்பதை, அழகிய பாக்கள் வழியாக எடுத்துக்கூறி உயிர் துறந்த சிறப்புடைய அம்மையாரைத், தம் அருமை மனைவியாகக் கொண்ட பெருமையுடையவர் நம் சூதப்பாண்டியன்.

20. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுது

பெருவழுதி என நற்றினையிலும், இளம்பெருவழுதி எனப் பரிசடலிலும், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனப் புறங்குறுத்திலும் பெயர்பெற்ற குவர் ஒருவரே என்று அறிஞர்கள் கூறுவர். ஆண்டாற்றும், அறிவாற்றும் திறந்த பேரிலோர்கள்பால் காணலாம் எல்லாப் பண்டுகளையும் தன் இளமைக் காலத்திலேயே பெற்றிருந்த கரணத்தால், இப்புலவர் இளம்பெருவழுதியார் என்ற பெயர் பெற்றார். தமிழர்கள், கடைச்சங்க காலத்திற்கும் முத்திட காலத்திலேயே, கடவில் கலம் செலுத்தும் கலையறிவுடையாறிருந்தனர்; தமிழர் வனிகர்கள், கடாரம், சீனம் முதலிய கீழாடுகளுக்கும், என்பது, உரோம் முதலாம் மேல் காடுகளுக்கும் கவுக்களிற் சென்று, கடல் வாணிபம் புரிந்து வந்தனர்; தமிழர்கள், பேரிய கடற் படைத் துக்கிண கொண்டு, ஈழம், கடாரம் முதலாம் அரசகளை வென்று, ஆண்டு வந்தனர். அத்தகைச் சடற் செலவு ஒன்றில் இருந்து போன்மையால் போலும், கடலுள் மாய்ந்த என்ற தொடரை, இவர் பெயரோடு கூட்டு வழங்கினார்.

இளம்பெருவழுதியார் என்ற பெயர் அவர்க்கு பிசு மிகப் பொருக்குவதாம்; அப்புக்குறித்து உரிவவரோ அவர் என்பதை அவர் பாடிய பரச்சனை அறிந்தார் அறிவர். நற்றினையில் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவனையே எண்ணி ஏங்கும் தலைமகள், தன் உள்ளம் எப்போதும் அவனையே வினைந்து கொண்டுள்ளது; அவனைப் பீரிந்துறை துயரால், தன் உடல்நலமெலரம் குன்ற, தன் பண்ணடைய வழிமுகும் மாறிவிட்டது என்ற கருத்தை, “சென்ற தலைவனாத் தேஷ்சு சென்ற என் உள்ளம், அவர் செய்யும் வினைக்குத் துணையாய் கிண்று, வினையை குற்றுவித்து அவருடன் ஒருங்கு வர எண்ணியுள்ளதோ? அல்லது, அவர், தனக்கு அகுள் கெய்யாமையால் மீண்டும் இவண் வந்து, அது பிரிந்து செல்லுங்கால் இருந்த நலம் அறியப் பசுமையாய்ந்து விளங்கும் என் உடக்கீக்கண்டு; ‘இளம்ம’ தலைவன்

அல்லள்; அயலாள் ஒருத்தி' என்று எண்ணலிருந்து என்னைத்தேடி வேற்றிடம் சென்றுள்ளதா? யான் ஒன்றும் அறியேன் :

“சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாய்
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ?
அருளா னுதவின் அழிந்திவன் வாந்து
தொன்னலன் இழந்தனன் பொன்னிறம் நோக்கி
ஏதி லாட்டி இவள் எனப்

போயின்று கொல்லோ நோய்தலை மணங்தே” (நற்சிரை) என்று கூறியதாகப் பாடியுள்ளமையாலும், பரிபாடவில், பொன்னடை புனைந்து கிடக்கும் திருமாலுக்கு, பொன்னிற இளவெயில் சூழ வளரும் இருளீ,

“இளவெயில் வளாவ இருள் வளர்வெனப்
பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே”
(பரி : கடி : 21-அ)

என, உவமை கூறியுள்ளமையாலும், நிலம் மலர்க்கு சுனையையும், அச்சுனையைச் சூழப் பொன்னிற மலர் நிறை அசோகையும், உச்சியில், காய்களும், கனிகளும், மலர்களும் நிறைந்த வேங்கையையும், கொண்டுள்ள மலை, கில நிறத்தையும் பொன்னடையினையும், மனிகள் இழைத்த பொன்முடியினையும் உடைய திருமாலை யொக்கும்.

“சுனையெலாம் நீலம் மலரச் சுனைகுழும்
சுனையெலாம் செய்தீல் மலரக் காய்களி
உறழ நன்னவேங்கை ஓள்ளினர் மலர
மாயோன் ஒத்த” (பரி : 15 : 30-33)

என்று கூறியுள்ளமையாலும் அவர் புலமைகலம் விளங்கித் தொன்று தல் காண்க.

உலகம் அழியாது இயங்குவது ஒருசில பெரியோர்களால்தான்; ஒருசில பெரியோர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது என்ற கொள்கை உடையவராய் நம் புலவர், அந்தப் பெரியார் யார்? யாது அவர் பண்பு? என் பரர்க்கு, பெரியார் எனப்படுவேர்,

“வீருங்கு புறத்தாத் தானுண்டல் சாவா
மருங்தெனினும் வேண்டற்பாற் றன்று” (திருக் : அ2)

என்ற குறள் நெறியுணர்ந்து, அமிழ்தமே கிடைக்கினும் அது உடற்கும் உயிர்க்கும் உறுதி தருவது என்ற காரணத் தால், அதைத் தாமே தனித்து உண்ணார் ; எவ்வரையும், எதையும் வெறுத்து ஒதுக்கார் ; ‘அஞ்சவது அஞ்சாமை பேதைமை’ என்ப ஆதவின், அஞ்சவேண்டிய பழி பாவக் களைக் கண்டஞ்சவர் ; சோம்பித்திரியும் இயல்பினரல்லர் ; புகழ்தரும் செயலாயின், அச்செயலைத் தம் உயிரைத் தந்தும் செய்து முடிப்பர் ; பழிதரு வழிவரும் செல்வம், உலகளவு உயர்ந்த செல்வமாயினும், அதைக் கொள்ளார் ; எதற்கும் கலங்காத் திண்ணிய உள்ளம் உடையார் ; கூறிய இக்குணங்களால் மாண்புற்றோடு எதைச் செய்யினும், அதில் சுயங்கலம் காணுது - எதையும் சுயங்கலம் கருதிச் செய்யாது, எதைச் செய்யினும் இதனால் உலகிற்கு என்ன பயன் என்று எண்ணி, எதையும் உலகங்கலம் கருதியே செய்யும் சிறப்புடையவர். இந்தக் குணங்களுள் ஒன்றையும் ஒழியாமல் அனைத்தையும் பெற்றவரே பெரியார் என்று பெரியார் பண்புரைக்கும் அவர் சொற்கள், ‘உண்மையில் இவரே பெரியார் : ஒப்புயர்வற்ற பெரியார் ; இளம் பெருவழுதி என்ற பாராட்டிற் குரியார்’ என்பதை உறுதி செய்வனவாமங்கே? இக்கருத்துரைக்கும் அவர் பாட்டு இது :

“உண்டாலம்மறிவு வுகம் ; இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தயியர் உண்டலும் இலரே : முனிவிலர் ;
துஞ்சலும் இலர் ; பிறர் அஞ்சவது அஞ்சிப்,
புகழ்னின் உயிரும் கொடுக்குவர் ; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் ; அயர் விலர் ;
அன்ன மாட்சி அனைய ராகித
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே.”

(புறம் : கஷை)

க. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

தமிழ்ச் சங்கங்கள் மூன்றாண்டு, கடைச் சங்கம் புரந்த பாண்டிய அரசர்களுள் உக்கிரப் பெருவழுதியும் ஒருவன்; கடைச் சங்கத்தின் இறுதிக்காலத்தில் வாழுந்தவனும் இவனே. கடைச் சங்கம் கலைஞருவிடுமோ என்ற அச்சத் தால், அச்சங்கப் புலவர்களின் பாக்களை ஆராப்பந்து அகத்தினை தழுவிய பாடல்களுள், பதினூன்றடிச் சிறு மையும், முப்பத்தேதாரடிப் பெருமையும் கொண்ட நானாரு பாக்களை எடுத்து, அகானாரு என்ற பெயரால் தொகும் பித்தான்; இந்த அரிய தொண்டில் இவனுக்கு உற்ற துணையாய் உதவியவர், மதுரை உப்புரி குட்சிமூர் மகன் உருத்திர சன்மன் என்ற ஊமைப் புலவராவர். திருக்குறள் அரங்கீறியதும் இவன் அவையிலேயே என்று கூறுவாரும் உளர்.

தானும் ஒரு புலவனுய்த் தமிழ் வளர்த்துவிநாடு தமிழுப் புலவர் துணைகொண்டு தமிழ் நூல் தொகுப்பித்த பெருமையடையோனுகிய பெருவழுதி, பல சிற்றாண்களை உள்ளடக்கிய போரண் அமைந்த காரணத்தால், கானப் பேரெயில் என்ற பெயர் பெற்ற, பகைவர் அனுகந்தகிய ஷரை இருப்பிடமாகக் கொண்டு, வெற்றி விளங்க வீற்றிருந்த வேங்கமார்பன் என்ற குறுஙில் மன்னை வென்று சிறப்பற்றுன்; அதனால், கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று பாராட்டவும் பெற்றுன்.

“அருங்குறும்பு உடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுளன
வேங்கை மார்பன் இரங்க, வைகதூம்
ஆடுதொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேங்தே!” (புறம் : 21)

தமிழர்கள்பால் காண இயலா நற்பண்பொன்று இவன்பால் இருக்கக் கர்ண்கிடேரும். உலகம் போற்ற

வாழுங்த தமிழுகம், இன்று உலகோர் துணைவேண்டி விற்ப தற்குத் தமிழரசர்களிடையே ஒற்றுமை விலவுவதற்கு மாருகப் பகையும் பொருமையும் சிலைபெற்றிருக்கின்றமையே காரணம்; அவர்கள் பகையும், பொருமையும் கொண்டிருங்த காரணத்தால், அவர்கள் தங்களுக்குள்ளேயே பல போர்களை இடைவிடாது மேற்கொண்டு தமிழ்நாட்டின் வளமும், வாழும் குன்ற வழி செய்து விட்டனர். உக்கிரப் பெருவழுதியார், தமிழரசர்கள் செய்த தவறை உணர்ந்த வர்; தம் காலத்தே வாழுங்த ஏனைச்சேர, சோழ அரசர் களோடு பகைகொண்டு வாழாமல் நட்புப்பூண்டு வாழுங்தரார்; தமிழரசர்களிடையே காணப்படும் இவ்வொற்றுமை, அக்காலத் தமிழ்ப்பிலவர்களுக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அருங்தமிழ் முதாட்டியாம் ஓலைவயார், உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெண்கோ, இராசகூயம் வேட்ட பெருந்தின்னி என்ற இருபெரு வேந்தரோடு நட்புப்பூண்டு ஒருங்கிக்குந்த காட்சியைக் கண்ணரக் கண்டு களித்துக் கவி பாடிப் பாராட்டியுள்ளார்.

கணவன் செய்யும் எத் துணைப் பெரிய தவற்றினையும் மறந்து மன்னிக்கும் மாண்புடையவள் தமிழ்மகள்: வள்ளுவர்வழிவந்த ஒரு தமிழ்மகள்,

“எழுதுங்கால், கோல்கோனுக் கண் ஜோபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து” (திருக் : கலை)

என்று கூறுவது காணக. உக்கிரப் பெருவழுதியார் அறிந்த ஒரு தமிழ்மகள், “பரததையர் உறவுபூண்டு தகா ஒழுக்கம் மேற்கொண்டு வாழுங்த தலைவன் என்னிடு சோக்கி வந்தவிடத்து, அவன் தவறுகண்டு, ‘அன்பிலை, சொடியை’ என்றெலர்ம் கடிந்துகைப்பதற்கு மாருக, நன்கு உழப்பெற்று உலர்ந்து புழுதியர்னா ஒரு விலத்தில் பெருமழை பெய்தகீல், அப்புழுதி கரைந்து குழைந்து போவதேபோல் என் உள்ளரும், தலைவன் தலையளி கண்ட வடனே, நெகிழ்ந்து அவனேடு கலந்துவிட்டது,” என்று கூறுகிறேன் :

“வளங்கே மூரணைப்
புலத்தல் கூடுமோ? தோழி!.....
சிறபுறம் கவையின னக, உறுபெயல்
தன் துளிக் கேற்ற பலவுழு செஞ்செய்
மன்போல் நெகிழ்ந்தவற் கலுழிந்தே
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.” (அகம் : உச)

இதில், தமிழ்மகளின் உள்ள த்தை உணர்த்திய புலவர், நிலத்தைப் பலமுறை ஆழாழுதலாம் பயன், பெரிது என உழவுத்தெருவில் பற்றிய உயர்ந்த நுணுக்கம் ஒன்றையும் உணர்த்தியுள்ளார்.

களவொழுக்கம் மேற்கொண்டொழுகும் தலைமகன், தலைமகன்பால் வந்து மகிழ்ந்து செல்ல விரும்பி, காவல் சிறந்த அவள் மனையுள் மறைந்து புகும்பொழுது, நிலவு வெளிப்படல் முதலிய தடைகளால், தன்முயற்சிக்கு ஏதும் வருவதற்கு அஞ்சி, வறிதே மீண்டு தன்னுரர் புகு வன் என்ற செய்தியை உள்ளுறை வகையால் உணர்த்த, பன்றியொன்று, தினைக்கதிரை உண்ணவிரும்பிப் புனம் கோக்கிச்சென்று, ஆண்டு, தினைக்கதிரை அழிக்கவரும் விலங்குகளைக் கைப்பற்ற, புனங்காப்போர் அமைத்திருக்கும் இயங்கிரப் புழையினை நெருங்குங்கால், அருகே எழுந்த பல்லிச்சொல் கேட்டு, மேற்சென்றால் ஏதும் உண்டாம் என அஞ்சி, வறிதே மீண்டு தன் அளை புகும் என்று கூறிய நம் புலவர் புலமை நலத்தைப் போற்றுவோமாக.

“சிறகண் பன்றி,
ஒங்குமலை வியன்புனம் பழையர், வீங்குபொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்காப் பக்கத்துப் பல்வி பட்டென
மெல்ல மெல்ல பிறக்கே பெயர்ந்துதன்
கல்லோப் பள்ளி வதியும் நாடன்.” (நற் : கங்)

22. குறுவழுதியார்

பெருவழுதி, குறுவழுதி என்ற பெயர்கள் பாண்டியர் குடியில் பயில மேற்கொள்ளப்பெற்றுள்ளன. அண்டர் மகன் குறுவழுதியார் வேறு; குறுவழுதியார் வேறு. இவர் பாடிய பாட்டொன்று நெடுஞ்செலுக்கண் வந்துள்ளது.

தலைவி, தலைவனேகூடி மகிழ்ந்த கழியும், கானலும் காண்தொறும், தலைவனை இடைவிடாது பெற்று இன்பம் உற எண்ணி, அத் தலைவர் ஆண்டு வாராரோ என ஏங்கி வருங்குவன் என்பதனால், தலைவி, தலைவனை இன்றியமையாள் என்பதையும், தாய், தன் மகள் முன்னையினும் பேரழுதுடையளாதல் அறிந்து, அவள் அவ்வழுகோடு புறத்தே போதல், அவள் பெண்மைக்குக் கேடுண்டாதலும் கூடும் எனும் அச்சத்தால் இற்செறித்துவிட்டாள் என்பதனால், தலைவனும், தலைவியும் பண்டேபோல் களவில் கூடிமகிழ் தல் இயலாது என்பதையும் எடுத்துக்கூறி, இவ்விடையூறு கிங்கற்கு வழி, தலைவன் தலைவியை விரைந்துவந்து வரைந்து கொள்வதே என்பதை விளக்கினான் தோழி என்ற துறையமைந்த பாடலீ அழகாகப் பாடியுள்ளார்டுலவர்.

“எல்லைனை பெரிது’ எனப் பன்மாண் கூறிப்
பெருங்தோள் அடைய முயங்கி நீடுங்கின்து
அருங்கடிப் படுத்தனள் யாயே”

“கழியும் கானலும் காண்தொறும் பலபுலங்து
வாரார் கொல்ளனப் பருவரும்
தாரார் மார்ப ! நீ தணந்த ஞான்றே.” (அகம் : கடு0)

உட. தலையாலங்கானத்துச் செருவென்று நெடுஞ்செழியன்

சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலைசிறங்கேத னாவன்; இவனைப் பாடிய புலவர்கள் பலராவர்; பத்துப் பாட்டுள் நெடுஞ்செழியன், மதுரைக் காஞ்சியும் இவன் புகழ் பாடவந்த நூல்களாம். இவ்வாறு இவன் புலவர் பலர் பாராட்டைப் பேறுவதற்குக் காரணமாயது, அவன் தலையாலங்கானத்தேத் பெற்ற பெரு வெற்றியே யாகும். நெடுஞ்செழியன் அரியனை ஏறுங்கால் மிகமிக இளையவன்; பொதியமலைப் பல்வளரும், கொற்கைத்துறை முத்தும் பெற்று, பாண்டினாடு பெருஞ்செலவுத்தால் பொலிவற்று விளங்கிறது; இதைக் கண்ணுற்றனர் அவன் பணகவர்கள்; யானைக்கண்சேய் மாங்கறஞ்சேரல் இரும்பொறையும், ஒரு சேரழும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருஙன் ஆகிய இவர்களும் அவன் பணகவராவர்; இவர்கள் எழுவரும் “செழியன் கட்டிளையன்; அவனை வென்று பெறும் பொருள் மிகப்பல” என்று எண்ணி, அணைவரும்கூடி, அவனை அவனூர் வாயிலிடத்திலேயே எதிர்த்தனர்; இளைஞனே எனினும், ஈடிலாத் திறனுடையனாகவின், அவர் செயல்கண்டு நாணித் தன் வாயிலில் வந்து நின்ற அவர்களை எதிர்த்துப் போரிட்டான்; அவன் போர்வன்மைக்கு ஆற்றாது, அரசர்கள் தோற்றேடு லாயினர்; தோற்றேடும் அவரைத் துரத்திச்சென்று, தஞ்சையாவட்டத்தில், தலையாலங்கானம் என்னுமிடத்தில் மடக்கிப் போரிட்டு வென்றுன்; எதிர்த்த ஏழாசர்களீடியும் இளமைக்காலத்திலேயே வென்ற சிறப்பறிந்து, அவ்வெற்றிச்செயலை அவன் பெயரோடு இணைத்துப் பாராட்டினர்:

“இருவனை ஒருவன் அடுத்தும் தொலைத்தும்

புதுவ தன்று; இவ்வுவகத் தியநிகை;

இன்றி ஆங்கோ கேளவம.....

பொருதும் என்று தன்தலை வந்த

புணைகழல் எழுவர் நல்வலம் அடங்க

இருதா னுகிப் பொருதுகளத் தடலே”

(புறம்: எச்)

என்றும்,

“சன்டு அவர் அடுதலும் ஓல்லரன்; ஆண்டு அவர்
மாணிழை மகவரிர் நாணினர் கழியத்

தங்கை தம்மு ராங்கண்

தெண்கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே”

(புறம்: எச்)

என்றும், அவன் தலையாலங்கானப் போரைப் பாராட்டிப் புகழ்வாராயினர் :

தன் நாட்டுள் புகுந்து நலிவுசெய்ய முயன்ற பகைவர் களைப் பாழ்செய்து வென்ற நெடுஞ்செழியன், இன்னர்ப் பகைவர் நாடுகளுள் தான் புகுந்து போரிடலாயினன்; கொங்குநாடு சென்று கொங்க்கரை ஓட்டி வெற்றிபெற்றுன; கொங்கரோடு நடத்திய இப்போரில் பாண்டியர் படைத் தலைவனுகிய அதிகன் என்பான் இறந்தான்; சேரநாடு சென்று, செல்வத்தால் சிறந்த அவன் முசிறித் துறையை முற்றிச் சேரன் யாணைப்படைகளை அழித்து வென்று மீண்டான்; இவ்வாறு சேய பலங்கூடுகளையும் வென்றுகொண்ட செழியன, தன் நாட்டின் அணித்தே நிடீர் என்னும் ஊரி விருந்த எவ்வி என்பாணை வென்று அவனுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், வேவிர்க்குரிய முத்தூர்க் கூற்றத்தையும் தன் ஆடசிக்குட்படுத்திக்கொண்டான்.

வெற்றிப்புகழ் மிக்க வேந்தனுகிய நெடுஞ்செழியன் தன் படைவீரர்கள்பால் பேரன்புடையவன்; அவன் படை வீரர்பால் காட்டும் அன்புடைமையினை ஆசிரியர் நக்கீரர், நெடுங்கல்வாடையில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்; “போர்ப்புண்பெற்ற வீரர்கள் பாசறையில் உள்ளனர்; அவர் களைக் காணவிரும்புகிறேன் நெடுஞ்செழியன்; பகற்காலம் போர்க்கள் நிகழ்ச்சியில் கழிந்துவிடுகிறது; ஆகவே இரவில் காணச்செல்கிறேன்; இரவின் நடுயாமத்தில், குளிர்ந்து வாடைக்காற்று வீசிக்கொண்டிருக்கவும், மழைத்துளிகள்

மாருது வீழ்ந்துகொண்டிருக்கவும் காலத்தின் அருமையினை என்னிப்பாராமல், வாடை வீசுவதால், தெற்கே சாய்ந்து விளக்கும் அழுவ்களைக்கொண்ட பெரிய பாண்டில் விளக்கு களை ஏந்திப் பலர் முன்னேசெல்ல, மழுமத்துளி மன்னான்மீது விழுமை குறித்து வெண்கொற்றக் குடை ஏந்தி ஒருவன் இன்னேசெல்ல, செழியன், காற்றால் அலைப்புண்டு கீழேவிழும் மேலாடையினை இடக்கையால் பற்றிக்கொண்டு, தோளில் தொங்கும் வாள்மீது வைத்த வலக்கையனுப், வழியில் வரிசையரக நிற்கும் குதிரைகள் உதற்றிய அவற்றின் உடல் சீர் தன் மேல்படச் சேறு நிறைற்ற தெருவிலே நடந்து சென்று, தலையில் வேப்பந்தாரும், கையில் நெடுய வேலும் கொண்ட படைத் தலைவன் புண்டெற்ற வீரர்களையும், அவர்கள்பெற்ற புண்களின் விலையினையும் காட்டிக்கொண்டே செல்ல, பின்னே அவ்வீரர்களுக்கு அன்புரை வழங்கிக் கொண்டே செல்கிறோன்” என்று பாடியுள்ளார்.

“நெடுஞ்செழியனைப் பாராட்டிய புலவர்களுள் தலை சிறந்தவராய மாங்குழகிமார், “நெடுஞ்செழியன், நண்பாய் அன்புகாட்டுவார் குழையரத் துணைபுரிவான்; தன்னைப் பகைத்தார் குடியைப் பாழர்க்குவான்.”

“நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை” (மதுரைக் : கங்க-2)

என்றும், “பெறுதற்கு அருமைவாய்ந்தன எனப் பிறர் கருதும் பொருள்களை எல்லாம் எளிதிற்பெற்று, அவ்வாறு பெற்ற பொருள்களைத் தனக்கென வைத்துக்கொள்ளாது, தன்பால் வந்து இரப்பார் அணைவர்க்கும் வாரி வழங்குவன்.”

“அரீயவெல்லாம் எளிதினிற் கொண்டு
உரீயவெல்லாம் ஓம்பாது வீசி” (மதுரைக் : கங்க-3)

என்றும், “ஒரு பொய் கூறுவதால் உலகமும் அழித் தமும் ஒருங்கீ வருவதாயினும், பொய்க்கூறலை மறந்து வாய்க்கையே வழங்குவன்”

“உயர்நிலை உலகம் அழித்தொடு பெறி நூம்
பொய்சேன் நீங்கிய வரய்ச்சடி பின்னையே.”

(மதுரைக் : கக்க - ஈ)

என்றும், “தென்திசை மலைகள் எல்லாம் நிறையுமாறு வாணன் என்பான் சேர்த்துவுவத்தை பெரும்பொருள் போலும் பொருளெல்லாம் வருவதாகின்றும், பழியோடு வரும் அப்பொருள்களைப் பெற விரும்பான்”

“தன்புல மருங்கிள் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுச்சிடி பெறி நூம்
மழிந்தங்கு எழுக என்னும்” (மதுரைக் : 2.09 - ஈ.)

என்றும் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு பாராட்டும் பண்யினராய் புலவர்கள், அவனுக்கும் அவன் அரசியலுக்கும் ஆக்கம் தரும் நல்லுரைகளை அளிப்பதிலும் தவறினால்லவர். அவனைப் பாடிய புலவர்களுள் ஒருவராய் குடபுலவியனார், “அரசே! இறங்கு செல்லும் உலகத்தில் இன்பம் துய்க்க விரும்பினும், உலக அரசுகளையெல்லாம் அழித்து கீ ஒருவனே ஆள விரும்பினும், புதை இவ்வலிலே அழியாது நின்று நிலைபெறுவதை விரும்பினும் அதற்கு வழி யாது எனக்கூறுகின்றேன் கேள்! உண்ட கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனப் போற்றப்படுவர். அவ்வாறு உயிர் எனப் போற்றப்படும் உணவு, நிலமும் நீரும் இயையா உண்டாலவதாம். ஆகவே, அத்தகைய ஸிரையும் விலத்தையும் ஒன்றுசேர்த்தோர், உடம்பையும் உயிரையும் படைத்தவராவர். ஆகவே, நிலன் உள்ள இடத்தில் சீர் இருக்கல் இன்றியமையாததாம். உழுது பயிர்செய்துவிட்டு அப்பயிர் விளைதந்து வேண்டும் நிருக்கு, மழைநிரையே எதிர் கோக்கில் நிற்கும் நிலங்கள், பலகோடி ஏக்கராகப் பரவியிருப்பினும், அங்கிலங்களால் பயன் கிடிதும் இடங்களையாம். அவற்றால் அங்காட்டரசன் பயனுறுதல் இல்லை. ஆகவே நிலங்கள் இயல்பாகவே தாழ்த்திருக்கும் இடங்களிலெல்லாம் சீர் உண்டாமாறு நீர்சிலைகள் பலவற்றைத் தோண்டி வைத்த

வரே முற்கூறிய முப்பேற்றினையும் பெற்றோவர். அவ்வாறு நீர்க்கிலைகளை உண்டாக்காத அரசர், அப்பேறுகளைப் பெறுத் தொராவர்’ என உழவின் சிறப்பைக் குறித்தும், அதற்கு உருதுணையாம் நீர்க்கிலைகளின் இன்றியமையாமைகளை எடுத் தோதியும் அறிவுரை கூறியுள்ளமை காண்க.

நெடுஞ்செழியனைப் பாராட்டிய புலவர்களின் பாக்கள் துணைகொண்டு நாம் காணும் நெடுஞ்செழியனைவிட அங் கெடுஞ்செழியனை பாடிய பாட்டின் துணைகொண்டு நோக்கியவழித் தோன்றும் நெடுஞ்செழியன் மிகமிகச் சிறப்புடையோனுகத் திகழ்கின்றனன். தான் இளையன் என்று எண்ணி எதிர்த்த அரசர்கள் எழுவரையும் அழிக்கச் செல்லும் நெடுஞ்செழியன், அவ்வாறு செல்வதன்முன் கூறிய வஞ்சினம் ஒரு பாட்டாக அமைந்துள்ளது. அப்பாட்டின்வழியாக அவனுடைய ஒப்புயர்வற்ற குணங்கள் சில தோன்றும்.

“யாமோ யானையும் தேரும் மாயும் மறவரும் நிறைந்த பெரும்படையுடையேம்; இவ்வே இளையன்,” என்ற பொருளாற்ற புல்லிய சொற்களை என் உளம் புண்படுமாறு கூறிய, என் ஆற்றலறியா அவ்வரசர்களைப் போர்க்களத் தில் பொன்ற வென்று, அவர்களையும் அவர்கள் போர்முரசு களையும் ஒருங்கே கைப்பற்றி மீனேனுயின், என் ஆட்சியில் வாழும் என் குழக்கள் தாங்கள் சென்று பிழைப் பதற்காம் வழி காணுது. கலங்கினின்று, ‘எங்கள் நாட்டு அரசன் மிகமிகக் கொடுங்கோலனுயினன்; நாங்கள் என் செய்வோம்’ எனச் செயலற்றுக்கூறிக் கண்ணலீர் விட்டுத் தொற்றும் பழிநிறைந்த ஆட்சியை மேற்கொண்டான்போல் இழிந்தெனுகுக! ஓங்கிய சிறப்பினையும், உயர்ந்த புகழினையும் உடைய மாங்குடிமருதன் முதலாம் புலவர் பெருமக்கள் என் நாட்டையும் என்னையும் பாடிப் போற்று ராகுக! அவர் போற்றுமைக்குரிய பழியடையேனுகுக! என்னால் புரக்கப்படவேண்டியவர்களாய் பாணனும், பொருநானும், கூத்ததனும் முதலாம் இரவல் மக்கள், கண்ணலீர்

விட்டுக் கலங்கினிற்குமாறு அவர்களுக்கு உதவிசெய்யத் தகுதியற்றவனும் அளவு வறுமை என்னை வந்தடையுமாக!

இஃது அவன் கூறிய வஞ்சினம் :

"நகுதக் கன்ரே நாடுமீக் கூறுங் ;
இளையன் இவன்னை உளையக் கூறிப்
படுமணி யீரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுங்க் யானையும் தேநும் மாவும்
படையமை மறவும் உடையம் யாம் என்று
உதுப் பஞ்சாது உடல்சினம் செஞ்சிக்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்ககப் படேன் னுயின், பொருங்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணுது,
'கொடியன் எம்இறை' எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூந்தும் கோலே னுகுக!
ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மஞ்சன் தலை னுக
உலகமொடு சீலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக! என் னிலவுரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே."

(புறம்: ஏ.)

நெடுஞ்செழியன் வஞ்சினம் உரைக்கும் இப்பாட்டு அவன், பகைவர் கூறும் பழிச்சொல் போருப் பண்புடைய வன், குடிபழி தூந்தும் கொடுக்கோலைக் காணவும் கானும் கருத்துடையவன், புலவர் பாடும் புகழுடையேர் விசம்பின் வலவன் ஏவா வானதூதி எய்துப் பன்ப தறிந்து, புலவர் பாடலைப் போற்றிப்பெறும் பேருள்ளம் உடையவன், 'இரப்போர்க்கு ஒன்று சமயமை இதிவு; இரங்தானுக்கு ஈயேன் என்றல் ஈ என்று இரத்திவினும் இழிந்தது' என்ற ஈகைக் குணமுடையவன் என்று, அவன் ஈகழ் னிலைஷருவை முன்னிறுத்திக் காட்டல் அறிக.

உ.ச. நல்வழுதியார்

‘ஓங்கு பரிபாடல்’ என உயர்த்திக் கூறப்பெறும் பரிபாடலில், வையையாறு குறித்துப் பாடிய புலவர்களுள் இவரும் ஒருவர் என்பதல்லது; நல்வழுதியார் வரலாறு ஒன்றும் தெரிந்திலது; வையையாறு குறித்த அப்பரி பாடலில், பண்டைத் தமிழக மக்கள் ஆற்றில் புதுப்புனல் வருங்கால் மேற்கொள்ளும் புனல்விழா நன்கு புனைந்து உரைக்கப்பட்டுள்ளது.

மேற்குமலையில் மழைபொழியப் புனல் மிகுந்து, மலைச்சாரல் மலர்களையெல்லாம், ‘புனல்யாறு அன்று, பூம்புனல் யாறு’ என்னும்படி, வாரிக்கொண்டு, கரையில் உள்ள அகில் சந்தனம் முதலாம் மரங்களை வீழ்த்தி அடித் துக்கொண்டு கடல் பொங்கி வருவதேபோல் வரும் வையையாற்றின வருகையினையும்,

வையையில் புதுப்புனல் வரவு கேட்ட மதுரை மாநகர் மக்கள் எல்லாம், அழகிய ஆடையும் அணியும் அணிந்து, யோசனை தூரம் கமழும் வாசனை யுடையராய்க் குதிரைமிதும், யானைமிதும், தேர்மிதும் இவர்ந்து வையைக் கரை சேர்தலையும்,

வையைக்கரையில், குழல், முழவு, மத்தரி, கடாரி, தண்ணுமை, மகுளி முதலாம் பல்வேறு இசைக்கருவிகளி னின்றும் எழும் இன்னிசைக்கருக்கிடையே, ஒன்றையெரன்று ஒவ்வாத நிலையில் மக்கள் வழங்கும் பல்வேறு உரையாடல்களையும், புனல்விழாக் காண வந்தோர் தம் கண்கள் களிகொள்ள நிகழும் பல்வேறு காட்சிகளையும் புலவர் நல்வழுதியார் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

புனல்விழாக் காணத் தன்னேடு வந்திருக்கும் தன் கணவனை வேறு ஒருத்தி நோக்கினான் என்பதற்கே, ‘அவள் நோக்குமானவு பிழையுடையான் போலும் இவன்’ என்று எண்ணரி, அவன்மீது சினம்கொண்டு, தன் மலர் மரலையால், புடைத்தும், முத்துவடத்தால் கைகளைப்

பின்னத்தும் அவனைக் கொடுமை செய்தானாக, அவள் அவ்வாறு தண்டித்தற்குத் தான் செய்த தவறு யாது என்று அறியாது கலங்கும் ஆண்மகன் ஒருவனைக் காட்டிக் “கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை! அஃது ஆடவர்க்கும் உண்டு” என உரையாது உணர்த்தும் அவர் ஓயியம், இக்கால ஆண் உலகிற்கோர் அரிய வழிகாட்டியாதல் அறிக். இதுபோன்ற அரிய காட்சிகளும், அரிய அறிவுரைகளும் மினிரவினங்கும் அவர் பரிபாடற் சிறப்பைப் படித்து உணருங்கள்:

“அமீரதன நோக்கத்து அணங்கொருத்தி பார்ப்பக்,
கமய்கோதை கோலாப் புடைத்துத் தன்மார்ஷில்
இழையினைக் கையாத்து, இறுகிறுக்கி வாங்கிப்
‘பிழையினை’ என்னப், பிழையென்றும் கானுன்
தொழுது பிழைக்கட்கும் தூயவன்.” (பரி: கட: இஎ.சுக)

இன்னும் இன்பமிக்க மணங்தரும் பல்வகை மலர் களோயும் ஆய்ந்தெடுத்து உரைத்துக்காட்டி, அம் மலர் களின் மணங்கமழும் சிறப்புடையதென வையையாற்றின் பொய்யா நல்லைப் பாராட்டிக் கூறியிருப்பது கற்கக் கற்க வற்று இன்பங்தருத்திலைக் கண்டு களிமின்:

“மஸ்லிகை மெளவல் மணங்கமழு சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
நல்லினைர் நாகம் நறவும் சுரபுன்னை
எல்லாம் கமழும் இருசார் கரைகலீழுத்
தேறித் தெளிந்து செறியிருள் மால்மாலைப்
பாறைப் பராப்பிற் பரந்த சிறைங்னறு
துரக்கத் தொழிலைத்தன் நீர்நிழம் காட்டும்
காரடு காலைக் கலிழ்செங் குருதித்தே
போரடு தாஜையான் யாறு.” (பரி. கட: என.ஆசு)

உடு. பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழகி

குறுங்கொலைக் பாடிய புலவர்கள் வரிசையில் வரும் பாண்டியன் பன்னாடுதந்தான் என்பதனும், ஏற்றிணையில், பாடிய புலவர்களாக வரும் மாறன்வழகுதி, பாண்டியன் மாறன்வழகுதி என்பவர்களும், நற்றிணைநூலைத் தொகுத்த பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதியே என முடிவு செய்வர் ஆராய்ச்சியாளர்கள். நற்றிணைநூலைத் தொகுப்பித்த சிறப்புடையான் என்பதல்லது வேறு எதுவும் அறிந்துகொள்வதற்கில்லை; பன்னாடுதந்த என்ற அடையால் மாறன்வழகுதி பல நாடுகளை வென்றான் என அறிந்து கொள்கிறோம். ஆனால், அவன் வென்ற அந்நாடுகள் யாவை என்பது விளங்கவில்லை. தான் தொகுத்த நற்றிணையில், அவன் பாடிய பாக்கள் இரண்டுள்.

பிரிந்துறையும் தலைவன் தலைவியர்க்கு மாலைக்கால மும் மனக்கினிய காட்சிகளும் துயர்தருவனவாம் என்ப; இதைத் தனித்துறையும் தலைமகன் ஒருத்தி வாயிலாகப் பன்னாடுதந்த பரண்டியனார் விளக்கும் முறை மிகமிக நன்று: பிரிந்து சென்ற தலைவனை விணைந்து வருந்தும் ஒருத்தி, ஒருநாள் மாலைக்காலத்தே, தன் தோழியை அழைத்து அருகிருத்திக்கொண்டு, “ஓ தாழி! குழிவினங்கள் சோலைகளில் நின்று தம் இனிய சூரலெடுத்துக் கூறுகின்றன; அக்குரல், நெடுங்காலத்திற்கு முன்னே உண்டாய புண்ணில் கூரிய வேற்படையினைப் பாய்ச்சினாற் போன்ற துன்பத்தைத் தருகின்றது; காதலர்கள் கூடி விணோயருத்தந்தீகற்பப் பளிக்கு போன்று தெளிந்த நீர் நிறைந்து ஓடுகிறது ஆறு; இவ்வாற்றின் காட்சி, குழிவின் குரல் கேட்டு அடைந்த துன்பத்தைக் காட்டினும் மிகச் சூன்பத்தைத் தருகிறது; மாலை நேரத்தில் மகளிர் குடுக்கொள்வதற்கேற்ற பசுமையான குருக்கத்தி மலருடீன விரவிக் கட்டப்பெற்ற சண்பகமலர் மாலையை விற்றுக் கொண்டு இடோ வருகிறோன் இளமகளொருத்தி; இவ்னோ ஆற்றை வெறுப்பதினும் மிகுதியாக வெறுக்கின்றேன்” என்று கூறினள் எனப் பாடிய புலவர்தம் புலமையைப் பாருங்கள்;

“அழுங்குபடு வீழுப்புன் வழும்புவாய் புலரா
 எவ்வ செஞ்சத்து எஃகெறின் தாங்குப்
 பிரிவில் புலம்பி நுவலும் குயிலினும்,
 தேறுநீர் கெழிய யாறுநனி கொடிதே;
 அதனினும் கொடியாள் தானே, மதனின்
 துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு
 பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோனன
 வண்டுகுழ் வட்டியள் தீரிதரும்
 தண்டலை உழவர் தனிமட மகளே.” (நற்: கள)

தலைவிக்குத் துயர்வினோக்கும் இக்காட்சிகள், இப் பாட்டைப் படிப்பார்க்குப் பண்டைய தமிழகத்தின் மாலைக் காட்சி யொன்றை மனத்திரையில் படம்பிடித்துக் காட்டி மகிழ்ச்சி அளித்தலை அறிந்து மகிழ்க.

மக்கள், தாம் துயர்விலையினராயவழிப் பிறகும் துயரூற விரும்புவர்; அவ்வாறு துயரூறு மகிழ்வாரைக் காஸின் சினப்பர் என்பதால் உள்ளத்தின் இயல்பு இது என உணர்த்தும் அவர்புலமை நலத்தை உண்ணுக.

அறத்தால் பொருளும், பொருளால் இன்பமும் பெற்ற தமிழர்கள், ‘தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உயர் நோக்குடையராய், ஏனைய மக்களும், அம் மூன்றைனும் பெற்று வாழ்த்தற்குத் துளைபுரியும் மழை பெய்யவேண்டி வாழ்த்துவர் என்ற உண்மையினைப், பொருள்பெற்று மீண்டு தலைவியோடு கூடியிருக்கும் தலை மகன் ஒருவன் ‘பெய்க் பெருமழை’ என வேண்டினான் எனப் பாடி உணர்த்தியுள்ளார்; அத்தலைவன், ‘பெரிய மேகமே! இருள் கெடுமாறு மின்னி, குளிர்ந்துவிழும் மழைத்துளிகளை மக்கள் மனம் மகிழ வீசி, முரசுபோல் இடித்துப் பெய்வாயாக்’ என வேண்டுவது கான்க:

“தாழிருள் துமிய மின்னித், தண்ணென
 வீழுறை இனிய சிதறி, னழின்
 கடிப்பிகு முரசின் முழங்கி, இடித்திடித்துப்
 பெய்தினி வாழியோ! பெருவான்!” (குறுங்: உள்)

உ. முடத்திருமாறன்

குமரியாற்றிற்கும், தாம்யிரபணி யாற்றிற்கும் இடைப்பட்ட பாண்டியங்கட்டைக் கபாடபுரத்தைத் தலை நகராகக்கொண்டு ஆண்ட அரசர்களுள் முடத்திருமாறனும் ஒருவன்; கபாடபுரத்தே இருந்த இடைச்சங்கத்தைப் போற்றிப் பேணிய பாண்டிய அரசர்கள் ஜம்பத்தென் பதின்மருள் இறுதியில் வாழுகிறான் இவனே ஆவன். இவன்காலத்தே நிகழ்ந்த ஒரு பெருங்கடல்கோளால், பாண்டியாட்சின் பெருவிடப்பட்டும், அதன் தலைநகராய் கபாடபுரமும் அழிக்கொழுந்தும் இக்கடல்கோளால் அழிவருது பிழைத்திருந்த பாண்டியன் முடத்திருமாற னும், தமிழ்ப்புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் சிற்றூர் ஒன்றில் சின்னுள் தங்கிப் பின்னர்க் கூடன்மா நகரடைஞ்சு வாழுக்குதனர்; முடத்திருமாறன் புலவர்கள் துணைகொண்டு, ஆங்கே கடைச் சங்கத்தை அமைத்துச் செங்கதமிழ் வளரத் துணைப்பிரிந்தான். தமிழ்மொழிக்கு நேர இருந்த பெருங்கேட்டை நிக்கி, அது வளரத் துணைப்பிரிந்த பெருமை உடையோன் நம் முடத்திருமாறன்.

முடத்திருமாறன் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த தேரடு தானும் ஒரு புலவனுயிப் பாடியும் தமிழ் வளர்த்துளான்; அவன் பாடிய பரக்கள் இரண்டு நற்றிணையில் தொகுக்கப்பெற்றுள்ளன. பாலை, குறிஞ்சி சிலங்களின் பண்பு நன்கு பாடப்பட்டுள்ளது; குட்டுவெளியும், அவன் குடவண்டில் உள்ள கணையினியும் பாசாட்டியுள்ளார்.

“அருஞ்சரக் கவலைய என்னுயிசெடுஞ்சேன்
பட்டனை வாழிய செஞ்சே குட்டுவன்
குடவரைச் சணைய மாயிதழிக் குவணை
வண்டுபடு வான்போது கம்பும்
அஞ்சில் ஒதி அரும்படர் உறவே.” (நம்: காஜி)

என்று கூறும் தலைமகன் சொற்கள், அவன் உள்ள துயரை உணர்த்துதல் காணக.

உ. ஆரியவரசன் யாழ்ப்பிரமத்தன்

ஆரியரையும், அவர் பழக்க வழக்கங்களையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் அறிந்திருந்தனர்; பிடியாண் பழக்கும் ஆரியரையும், கவுழகயிற்றின்மேல் கிண்று ஆடும் ஆரியக்கூத்தரையும் தமிழ்ப்புலவர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர்; ஆரியப்பொருங் என்பவன் தமிழகத்தே வந்து, தமிழரசர்களால் பெருவிரன் என மதிக்கப்பெற்று விளங்கினான். தமிழகத்தின் தனிச் சிறப்புணர்ந்த ஆரியர் சிலர், ஆங்கோதங்கள் விலையை உறுதி யுடையதாகக் கூடிய உயர்த்திக்கொள்ளப் பெறிதும் முயன்றுள்ளனர்; அதனால் அவ்வாரிய அரசர்களுக்கும் தமிழரசர்களுக்கும் இடையில் போர் பல நடைபெற்றுள்ளன; அங்கிழங்கிகளைத் தமிழ்தூங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன; ஆரிய அரசர்களை வென்ற ஆண்மைச் சிறப்பைத் தம் பெபர்களோடு இணைத்துப் பெருமைகளாண்। அரசர்களும் உளர்; தமிழரசர்கள், ஆரிய அரசர்களோடு போராடிப்பெற்ற வெற்றியைப் புலவர்களும் பாராட்டியுள்ளனர்; அவ்வாறு பாராட்டிய புலவர்கள், அத்தகைய போர்கள் கிகழுவதை விரும்பாது, அதை எவ்வாறுமினும் தடுக்கவே விரும்பியுள்ளார்கள்; நடக்க இருந்த போர்களை நடைபெறவொட்டாது தடுத்து நிறுத்திய புலவர்களும் உளர்.

காரியின் முன்னார் மலையை ஆரியர் முற்றுகையிட்டனர்; அவர்களை வேற்படை கொண்டு வென்று தூரத்தினான் காரி என்பதை அறிந்த கபிலர், ஆரிய அரசர் சிலர், தமிழ்நாட்டிற்கு அண்மையில் ஏங்கோ வாழ்கின்றனர்; அவர்கள் தமிழ், தமிழர் இவர்களின் தகுதி, திறமைகளை அறியாத காரணத்தினாலேயே தமிழரசர்கள்மீது போர் தொடுக்கின்றனர்; அவர்கள் தமிழர்களின் இயல்பினை அறிந்தாராயின் அவ்வாறு போரிடத்துணரியார் என்று எண்ணினார்; அவர் களுக்குத் தமிழின் அருமை பெருமைகளை அறிவித்து நாட்டில் போர் கிகழுவதைத் தடுத்தல்வேண்டும் என்று

விரும்சினார்; உடனே அவ்வாரியர் வாழ் இடத்தை அறிந்து சென்று அவர்கள் அரசன் பிரகதத்தோக் கண்டார்; அவனுக்குத் தமிழின் அருமையை அறிவிக்க, தமிழ் நாட்டு மக்களின் இயல்பினை ஒருவரது உணர்த்தவெல்ல கருத்துக்கூடங்கிய குறிஞ்சிப்பாட்டைப் பாடிக்காட்டினார்; அது கேட்டறிந்த அவ்வாரிய அரசனும் தமிழறிவு பெற்றுத் தமிழ்மொழியைப் போற்றினான். அவனைத் தொடர்ந்து அரியர் சீலர், தமிழறிந்து தமிழ்ப்புலவராய்த் திகழ்ந்தனர்.

குறுங்தொகையைப் பாடிய புலவர்கள் வரிசையில் ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் என்போன்றென்றாலும் இடம் பெற்றுள்ளான்; ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் என்ற இப் பெயரையும், கபிலால் தமிழறிவு பெற்ற ஆரியவரசன் பெயராகிய ஆரியவரசன் பிரகத்தன் என்ற பெயரையும், ஒன்று விறுத்தி ஒப்புநோக்கியவழி இவ்விரு பெயராலும் குறிப்பிடப்படுவோர் இருவரல்லர் ஒருவரே எனர் கொள்ளுதல் கூடும்.

ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் பாடிய, ‘கழறிய பாங்கறகுக் கிழவன் உரைத்தது’ என்ற துறை தழுவிய குறுங்தொகைப் பர்டல், மிகவும் நயம் செறிந்து காணப்படுகிறது.

தன் உள்ளத்தை அழுகிய ஓர் இனமங்கைபால் பறி கொடுத்து உள்ள கலங்கி மீண்டான் ஓர் ஆண்மகன்; அவன் கலங்கிய விலைகண்டு, அதற்காம் காரணத்தை அறிந்த அவன் நண்பன், அவன் செயல் கண்டு கூடிச் சூரைத்தான்; அவனுக்கு அவ்வாண்மகன் விடை கூறுகிறான்: “கடற் கரையில், நுண்ணிய வீலைத்தொழிலில் வல்ல பாதவர் குலத்தில் ஒரு மடமகள் உள்ளார்; அவன் மயிற்சீலியின் கண்களைப்போல் அழுகிய முடியுடையாள்; பாவைபோல் அழுகுடையாள்; ஆண்டுச் செல்வார், அவன் கண்வலையில் அகப்படாமல் மீஞ்தல் அரிது; ஆண்டுச் சென்ற என் நெஞ்சமும் அவ்வலையுள் அகப்பட்டுக் கொண்டது; உடனே, இப்பொருளுக்கு இப்பொருள்

மாட்சிமையுடையது என ஆராயும் தன் மாண்பை இமுந்துவிட்டது; அதனால், அது என்னேடு வருவதை விடுத்து ஆண்டே சின்றுவிட்டது; நடந்தது இது; தாம்கண்டறிந்த ஒன்றை மறைத்துப் பொய்க்கருதல் சான்றேர்க்கு இயல்பாகாது; ஆகவே யான் கூறியது முழுதும் உண்மை; அக்கான்லீ அடுத்த அச்சிற்றூர்க்குச் செல்வதை நீ விரும்பாதே; சென்றால் கீழும் என்போல் வருந்துவை; பின்னர் இவ்வாறு என்னை இடத்துரையாய்.”

“அறிகரி பொய்த்தல் ஆன்றேர்க் கில்லை;
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே;
இதற்கிது மாண்டது என்னது அதற்பட்டு
ஆண்டொழின் தன்றே மாண்தகை கெஞ்சம்;
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலீப் பரதவர் மட்மகள்
கண்வலீப் படுஷம் கான லானோ.” (குறுங்: சாசு)

இந்தச் சிறு பாட்டலேயே வலைஞர் மகளாதவின் அவள் கண்களை வலையாக உருவகப்படுத்திய சிறப்பையும், “அறிகரி பொய்த்தல் ஆன்றேர்க் கில்லை” எனச் சான்றேர் இயல்புரைத்த புலமைத்திறத்தையும் போற்றிப் புகழ்வேர மாக.

உ.அ. இளந்திரையன்

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, அதைச் சூழ உள்ள நாடு, பண்டு அருவாநாடு எனப் பெயர்பெற்று விளக்கிறது : அங்காட்டில்வாழ் மக்கள் அருவாளர் என அழைக்கப் பெற்றனர் ; கரிகாலன் காலத்திற்குப் பிறகு அங்காடு, தொண்டையர் என்பார் ஆனாகக்கு உட்பட்ட தால், அது தொண்டையர் நாடு அல்லது தொண்டைநாடு என்ற பெயர் பெற்றது ; அத்தொண்டை நாடு வட வேங்கடம்வரை பரவியிருந்தது. அத்தொண்டையர் வழி யில் திரையன் என்பால்லெருவன் தோன்றி, பவுத்திரி என்ற ஓரை உரிமைகொண்டு வேங்கடத்தைச் சூழ உள்ள அங்காட்டை ஆண்டு வந்தான். இவனே பெரும்பானுற்றுப்படை பெற்ற தொண்டைமான் இளந்திரையனுவன் ; இவனேத் “தொண்டையேர் மருக !,” எனப் புலவர் அழைப்பதும் காணக்.

“இருநிலங் கடந்த திருமறு மார்பின் முங்கீர் வன்னன் பிறங்கடை அங்கீர திரைதரு மரபின் உரவோ னும்பல்”

(பெரும்பான் : உ.க-ந.க)

என்ற பெரும்பானுற்றுப்படைத் தொடரால், இவன் முன்னோர் திரைகடல் வழியாகப் போங்கு தொண்டை நாட்டிற்கு அரசாரய்த் ‘திரையர்’ என அழைக்கப் பெற்றனர் என்பது அறியலாம்.

வென்வேற்கின்றி என்றும் சோழனுக்கும் நாகநாட்டு அரசன் மகன் பீவிவ்வோக்கும் பிறந்து, கடலில் கலமூர்க்கு வருங்கால் கலம் அழிய, திரையில் மிதந்து கரையடைந் தமையால் ‘திரையன்’ என்றும், அரசன் மகன் என்பதற்கு அடையாளமாகத் தொண்டைக்கொடி அணிந்து வந்தமை பற்றித் தொண்டைமான் என்றும் அழைக்கப்பெற்றுன் என்றும் கூறுப.

திரையன், முசு முழங்குதானை மூவருள்ளும் சிறந்தோன்; அல்லது கடிந்து அறம்புறி செங்கோலினன்; முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுபே வேண்டுபே வேண்டினேர்க்கு அருளுவன்; இவனை மலைந்தோர் தேயம், மன்றம் பாழ்ப்படும்: நயங்தோர் தேயத்தில் நன்பொன பூக்கும்; இவன்பால் நட்புக்கொளவேண்டிய நயங்தோரும், துப்புக்கொளவேண்டிய துணையிலோரும் கல்வீழ் அருவி கடற்படர்ந்தாங்கு காஞ்சிவங்து குவிவர்; இவன் நாட்டில் அத்தம் செல்வோரை அலறத்தாக்கிண் கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் எவரும் இலர் என்று பலவாறு புகழுந்து கூறுவர் பெரும் பாறைற்றுப்படை நூலாசியராகிய கடியலூர் உருத்திரங்கண்ணாலும்.

இவ்வாறு புலவர் போற்றத்தக்க புகழ் கிறைந்த அரசு மேற்கொண்டோனுகிய திரையன், புலவர் போற்றும் புலமை மிக்கோனுய் விளங்குகிறார்கள்; அரசியல் விலைகுறித்து அவன் பாடிய புறாநானுற்றுப் பாடல் புலவர்க்கொரு நல்விருந்து; அரசர்க்கோர் அறநால்.

ஒரு வண்டி கேடுறுவது, அவ்வண்டியின் திண்மை யின்மையாலன்று; ஒரு வண்டியின், கேடு, கேடின்மைக்கு, அவ் வண்டியின் திண்மையின்மை, திண்மை கரரணங்களாகா; அதன் கேடும் கேடின்மையும் அதை ஒட்டுவோனைப் பொறுத்துளது; ஒட்டும் அவன் அத்தொழிலில்நின்தோன்றுயின், அவன் ஒட்டும் வண்டி திண்மை குறைந்து தோன்றினும் கேடுறுது : அவன்பால் அவ்வாற்றல் இன்றுயின், அவன் ஒட்டும் வண்டி எத்துணைத் திண்ணரி தாயினும் கேடுறல் உறுதி.

இதைப்போலவே ஓர் அரசு தாழ்வதும் வாழ்வதும் அவ்வரசை நடத்துவோர் அறிவின்மை உண்மைகளினுலேயேயாம்; ஓர் அரசின் தாழ்வு வாழ்வுகளுக்கு அவ் வரசின் சிறுமையும் பெருமையும் காரணங்களாகா; அதன் வாழ்வும் தாழ்வும் அதைத் தலைமைதாங்கி நடத்திக் கொ

வோன் ஆற்றல் ஆற்றலின்மைகளினுடேயோம் ; ஆன் வேரன், ஆனும் நெறியறிந்தோனுயின், எத்துணைச் சீர் கேடுற்ற அரசும் சீர்பெற்றுயரும் ; அவன்பால் அவ்வாற்றல் இன்றுயின், அவனுல் செலுத்தபடும் அரசு எத்துணைப் பலம் பொருந்தியதாயினும் அஃது அழிதல் உறுதி.

அரசியல் பற்றிய இக்கருத்தை விளக்க வந்த இளங்திரையன், “உருளையும் பாரும் கோக்கப் பெற்று நிலத்தில் கண்கு ஒடும் உறுதி வாய்ந்த வண்டி, அதை ஒட்டுவோன் அத்தொழிலறிந்து மாண்புற்றேருனுயின், கேடொன்று யின்றி வழியில் இனிது செல்லும் ; அவன் அதனை ஒட்ட அறியானுயின், அது நெறியல்லா நெறிச்சென்று சேற்றிலும் மணலிலும் சிக்கிக் கீழிழ்து பெருந்துன்பத்தைத் தரும்” என வண்டியின் இயல்பை எடுத்துரைத்து விளக்க வைக்கும் திறம் வியக்கத் தக்கதாமன்றே?

“கால்பார் கோத்து ஞாவத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறின் ரூசி ஆறினிது படுமே;
உய்த்தல் தேற்று ணயின், வைககலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.” (புறம் :காது.)

நற்றினையில் வரும் அவன் பாக்கள் மூன்றாண், தலைவன் குறித்துச் சென்ற பருவம் வந்துற்றமை கண்டு வருந்தும் தலைமகளைத், தோழி, ‘இது பருவமன்று’ எனக் கூறி ஆற்றும் துறையமைந்த பாடல் மிகவும் நயம் செறிந்து விளங்குகிறது. கார்காலத்தே மலரும் இயல்புடையன சிடவு, கொன்றை, காந்தன் முதலாயினா ; அவை மலர்ந்து விட்டதைக் கண்டுகொண்ட தலைவி, கார்காலம் வங்குற்றது என எண்ணி, கார்காலம் தொடங்கியும் அவர் வந்தில்லோ ! என வருந்தினார். இங்கிலையில் அவனைத் தேற்ற வழியறியாத தோழி, ‘நம் தலைவர் பொய்க்குரை என்பதை நீ அறிவாய் ; ஆகவே அவர் கார்காலத் தொடக்கத்தே நில்லாது வருவார் ; ஆனால், கார்காலம்

இதோ வந்துற்றே; இன்னும் அவர் வந்திலீர என வருங்குகின்றன; இது உண்மையில் கார்காலமன்று; அவ்வாருயின் கார்காலத்தே மலரும் இயல்புடைய மலர்கள் மலர்ந்து விட்டனவே எனக் கேட்டல் கூடும்; இம்மலர்கள் காலமல்லாக் காலத்தே மலர்ந்துள்ளன; மழை பெய்வது கார்காலத்தில் என்ற கருத்துடைய அம்மலர்கள் மழை பெய்தது கண்டு மலர்ந்து விட்டன; ஆனால், இது கார்காலத்து மழையன்று; அறிவில்லாமையால் இது எந்தக் காலம் என்பதை மறங்குவிட்ட மேகம், இந்தக் காலத்தைக் கார்காலம் என்று எண்ணிக்கடல்நிரைக் குடித்துவிட்டது; பின்னர் இது கார்காலமன்று என்பதை உணர்ந்தும், உண்டானிரைத் தாங்கி நிற்கமாட்டாமல் பெய்துவிட்டது; அதனால் உண்டாய மாறுதல் இது; உண்மையில் இது கார்காலமன்று; ஆகவே அவர் வந்திலீர என்று எண்ணி வருங்குதற்க' என்று கூறினால் எனப் பாடியுள்ள அழகைப் பருகுங்கள்;

“வெஞ்சுரம் இறங்கோர்
 தாம்வரத் தெளித்த பருவங் காண்வர
 இதுவோ என்றிசின் மடங்கை! மதியின்று
 மறங்கு கடல்முகங்க கமஞ்சுல் மாமழை
 பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
 கார்என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
 பிடவும் கொன்றையும் கோட்டலும்
 மடவ வாகவின் மலர்ந்தன பலவே.” (நம் : கக)

சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை

ஆசிரியர்: திருவத்திபுரம் கா. கோவிந்தன், எம். ஏ. க. கபிலர்

பாரிவேளின் உயிர் நண்பரும், புலனமுக்கற்ற அந்தனூளருமான கபில் பெருமானின் வாழ்வும், பணியும் இலக்கிய மேற்கொண்டன் வீளக்கு கின்றது.

ரூ. 1 75

2. பரணர்

பரணர் பெருமகனார் நடுவிலை தவறு நன்னென்று சினர்; நுண்ணிய கல்வூர்; அவ தம் வாழ்க்கை வரலாற்றை இந்தால் பளிங்கெனத் தெளிவிக் கின்றது.

ரூ. 1 75

3. நக்கீரர்

“நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.” என்று இறைவணையும் எதிர்த்துச் சொற்போராடிய நக்கீரர் பெருமகனானின் வரலாற்றை இந்தால் இனிது வீளக்குகின்றது.

ரூ. 1 75

4. ஒளாவையார்

தகுதியாற் சிறந்து, பண்பால் உயர்ந்து தமிழர் உள்ளங்களில் என்றென்றும் நிலைத் துநி மற்கும் ஒளாவை நல்லவாளின் அரிய வாழ்க்கை வரலாற்றை வீளக்குகின்றது.

ரூ. 1 75

5. பேண்பாற் புலவர்கள்

சங்கம் சார்ந்து தமிழ்வளர்த்த பெண்புலவர் களில் ஒளாவையாரன்றிப் பலருளர். அன்னார் வாழ்க்கை வரலாறுகளையும், புலமை நுனுக்கங் களையும் இந்தால் இனிது வீளக்குகின்றது.

ரூ. 1 75

6. உவமையாற் பேயர் பேற்ஞேர்

தாம் பாடிய உவமைகளே சிறப்புப் பெயராக வழங்கப்பெற்ற பழந்தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்கள் வரலாறுகளை இந்தால் இனிது வீளக்கு கின்றது.

ரூ. 1 75

கழுக வெளியீடு : கூகூகூ

பந்ப்பாள் :

திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
1/140, பிராட்வே, சென்னை - 1

தலைமை நிலையம் :

24, கிழமைத் தேர்த்தெரு, திருநெல்வேலி

விலை ரூ. 1-8

அப்பர் அச்சகம், சென்னை - 1.